



www.mailofislam.com

கஸீத்துல் புர்தா, சுப்ஹான மௌலித்,
பத்ர் மௌலித், முஹ்யத்தின் மௌலித்,
பானத் சுஆத் போன்ற புகழ் மாலைகளின்
தமிழ் மொழிப்பெயர்ப்புகளை எமது
இணையத்தளத்தில் வாசியுங்கள்.

www.mailofislam.com

வலிமார்களின் தலைவர் முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
அன்னவர்களின் சிறப்பை கூறும்
முஹ்யித்தீன் மௌலிதின் தமிழாக்கம்

←→
அரபியில் எழுதியவர்கள் - மகான் மஹ்முது தீபிய்யி
வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

←→
இதனை அழகு தமிழில் மொழிப்பெயர்த்து
அனைவரும் பயனடைய செய்த ஆலிம் கவிஞர்
தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹிக்கும் வெளியிட்ட
சுலைமானியா பப்ளிஷருக்கும் அல்லாஹ்
காலமெல்லாம் அருள்பாலிப்பானாக

www.mailofislam.com

முத்தமிழ் மொழியில்
முஹ்யத்கீன்
மவ்லிதா

كظمت بالقبر بغدادى اماكند

ஆலிம் கவிஞர் தோங்கை மஸ்பாஹ்ரி

முத்தமிழ் மொழியில் முஷ்யித்தீன் மவ்லிது

(மூலமும் - மொழிபெயர்ப்பும்)

ஆசிரியர் :

ஆலிம் கவிஞர் - அல்ஹாஜ்

தேங்கை மு. ஷறபுத்தீன் மிஸ்பாஹ்

அரபி இலக்கிய மொழிபெயர்ப்பாளர்

சுல்தான்பேட்டை

பாண்டிச்சேரி

வெளியீடு :

சுலைமானியா பப்ளிஷர்ஸ்

81, அங்கப்பன் தெரு,

சென்னை - 600 001.

தொலைபேசி : 52 70 550

உரிமை : ஆசிரியருக்கே!

முதற்பதிப்பு : செப்டம்பர் 2000
ஹிஜ்ரி 1421 ஜமாதுல் ஆகிர் பிறை 1

ஹதியா : ரூ. 40-00

அச்சிட்போர் :

மாஹின் பிரிண்டர்ஸ்
29, அப்பு மேஸ்திரி தெரு,
சென்னை - 1
போன்: 522 51 43

நுழைவாயிலில்...!

அருளினால் அன்பால் உலகை
அரவணைத் தாளும் வேந்தன்,
உருகியே இறைஞ்சும் வலிமார்
உளமெலாம் உறையும் வல்லோன்,
'அர்ஹமுர் ராஹி மீனாய்
அடியவர் ஏத்தும் உந்தன்
திருப்பெயர் போற்று கின்றேன்
தினமருள் வாயே! அல்லாஹ்!

மண்ணகம் மகிழ்ந்து போற்றும்
மாண்புயர் நபிகள் நாதர்,
விண்ணகப் புதைய லொத்த
வியன்மறை குர்ஆன் தன்னைத்
தன்னகத் தேந்தி யிந்தத்
தரணியோர்க் கோதி வந்த
அண்ணலார் மீதெக் கணமும்
அருள் 'ஸல வாத்து' ரைப்போம்!

- 'தேங்கையார்'-

உரமுறு தீன்பா ரெல்லாம்
ஒளிரவே விளக்கம் செய்தோர்,
துரமுறு அவுலி யாவாய்த்
துலங்கின பேர்க்கு மேலாம்
வரமுறு முஹ்யித் தீன்செம்
மலரடி இரண்டும் எந்தன்
சிரமிசை யிருத்தி வாழ்த்திச்
செந்தமிழ்ப் பணுவல் செய்வேன்!

- 'சீறா'வில் உமறுப்புலவர்-

அனைத்துலகின் அருக் கொளையாய் வந்துதித்த
அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்களின் 15-ம் வழித்தோன்றல் பேரராக -
ஜீலானியில் அவதரித்த ஜீவஜோதியாம், குத்புல் அக்தாப்,
'கவ்துல் அஃமும்' முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைநேசச் செல்வர்
களுக்கெல்லாம் இணையற்ற வேந்தராக என்றென்றும்
இலங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, காலமெல்லாம் கமழுகின்ற காமில்வலி நாதாக்களின் சிரங்களின் மீது சீரடி பதிக்கும் சிறப்பிற்குரிய செம்மலராம் குதுபநாயகம் அவர்கள், எண்ணற்ற மாந்தர்களின் இதயாசனங்களில் கோலோச்சும் கோமானாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய ஏற்றம் மிக்க ஏந்தலை ஏற்றிப் போற்றிப் புகழ்ப்பா குடிய பூமான்கள் பலர். அவர்களில் - காயல்மாநகர் தந்த காமில்வலி, சதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அன்னாரின் அன்புமிகு மாணாக்கர், மகான் மஹமுதுத் தீபிய்யி வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்; இவ்விரு மாமணிகளும் உருவாக்கிய 'யா குத்பா' எனப்படும் 'குத்பியா' பாகரமும், முஹ்யித்தீன் மவ்லிதும்' பன்னெடுங்காலமாக தென்னக முஸ்லிம்களிடையே திருப்புகழ்ச்சியைப் பெற்றுத் திகழ்ந்து வருகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

'யா அல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் நீ நேசிக்கும் நேசர்களின் நேசத்தையும் உன்னிடம் கோருகிறோம்!' - எனும் பொருள்படும், - 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஹுப்பக்க வ ஹுப்ப மன்யுஹிப்புக்க' - என்ற புகழ்மிக்க துஆவுக்கு ஏற்ப - இறைநேசர்களை நேசிக்கும் இனியவர்களின் இதயங்களில் எல்லாம் இணையிலாப் பேரிடம் பெற்றவர்கள்தான் எம்மான், கவ்துல் அஃமும் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள். அவர்களின் புகழ்பாடும் முஹ்யித்தீன் மவ்லிதைத் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் முஸ்லிம் பெருமக்களின் கரங்களில் மொழிபெயர்த்துத் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு ஆகிய, நம் குருநாதர் மீது - மட்டற்ற மரியாதையையும் மாநேசத்தையும் என் பிள்ளைப் பருவத்திலேயே எந்தன் உள்ளத்தில் பதியவைத்த என் அருமைத் தந்தையார் மர்ஹும் M.A. முஹம்மது மவ்லி (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்களுக்கும், பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிதை யான் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதால்,

அண்ணலாரின் புண்ணிய ரவழாவைத் தரிசிக்கும் பொன்னான பேற்றினை யான் அடையக் காரணமாக அமைந்த - 'ஆன்மீகச் சுடர்' அல்ஹாஜ் M.Z. ஜலீல் முஹ்யித்தீன் ஹழ்ரத் பெருந்தகை அவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களான அல்ஹாபிஸ் மர்ஹும் முஹம்மது ஜுபைர் - மர்ஹுமாதா நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா (நவ்வரல்லாஹு மர்கதஹுமா) ஆகியோர்க்கும் இந்த நன்னூலை நன்றியுணர்வுடன் காணிக்கை ஆக்குகிறேன்.

எமது இந்த மொழிபெயர்ப்பை நன்கு பார்வையிட்டு, அரிய ஆலோசனைகளையும், உரிய திருத்தங்களையும் செய்து தந்ததுடன் அழகியதோர் அணிந்துரையும் வழங்கிய எமது மனமார்ந்த மரியாதைக்குரிய ஆசிரியப் பெருந்தகையும், கல்பத்துல் காதிரிய்யாவுமான மவ்லானா மவ்லி அல்ஹாஜ் S.M.H. முஹம்மது அலீ சைபுத்தீன் ரஹ்மான் பாகவீ ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கும், எமது, 'சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிது' நூலைப்போல் இந்நூலையும் வெளியிட்டு தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கும் கலைமான்யா பப்ளீஷர்ஸ் உரிமையாளர், நேசப் பெருந்தகை அல்ஹாஜ் ஷேக் கலைமான் சாஹிப் அவர்களுக்கும் எந்தன் ஆழிய நன்றியை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

எமது சுப்ஹான மவ்லிது மொழிபெயர்ப்பு நூலைப்போல் இந்த நன்னூலும், மக்களிடையே மகத்தான வரவேற்பினைப் பெற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! குருநாதர் முஹ்யித்தீன் ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசியினைப் பெற்றிட இந்நூலை எமக்கொரு இணைப்புப் பாலமாக எல்லாம் வல்ல இறைவன், ஆக்கியருள்வானாக!

அன்பன்

தேங்கை ஷறபுத்தீன்

23-8-2000

பாண்டிச்சேரி

மல்லானா. மல்லவி. அல்ஹாஜ் அஷ்ஷெய்குல் காமில். அல்முஹிப்பர் ரசூல். அஷ்ஷாஹ். **ஷெய்கு அப்துல் காதீர்** அஸ்ஸலிபிய்யில் ஸித்தீகிய்யில் காதிரிய்யில் காஹிரிய்யி (கத்தஸல்லாஹு ஸிர்ஹூல் அஸ்ஸ்) அவர்களின் கல்பாவும். தமிழ்நாடு மஜ்லிஸு உலமாய் அஹ்லிஸ் ஸுன்னத்தி வல்ஜமா அத்தின் தலைவரும். என் - மரியாதைக்குரிய ஆசிரியப் பெருந்தகையுமாகிய - மல்லானா மல்லவி. அல்ஹாஜ் **S.M.H. முஹம்மது அலீ ஸைபுத்தீன் ரஹ்மான்** பாகவி ஹஜ்ரத் அவர்கள் - அன்புடன் வழங்கிய

ஆசியுரை!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளில் திளைத்த அவுலியாக்களுக்கெல்லாம் அரசராகவும், நமது உயிரினும் மேலான எஜமான் எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித் தோன்றல்களாய் வந்த மெய்ஞ்ஞான மேதைகளுக்கெல்லாம் கீர்த்தி மிகுந்த கிரீடமாகவும் அமைந்த நமது குருநாதர், ஷெய்குனா முர்ஷிதுனா முன்ஜீனா குத்புல் அக்தாப் கவ்துல் அஃமும் முஹ்யித்தீன் அப்துல் காதீர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சீரும் சிறப்பும், பேரும் புகழும் மகத்தானது, மகோன்னதமானது இதைப் புரிந்து கொண்டவர்கள் ஊண்ணியவான்கள் ஆவர். புரியாதவர்கள் புன்மதியாளர்கள் ஆவர். இந்த மகத்துவம் மிக்க மாமேதையின் புகழைப் பாடிப் பரவசமடைந்து, அதனால் படைத்த நாயனின் அருளுக்கும் அவன் அருமைத் தூதரின் ஆசிக்கும் இந்த வலிகளுக்கரசரின் வலிமையான துஆ பரக்கத்திற்கும் இலக்கான இறைநேசர்கள் எண்ணற்றவர்கள்.

மாதிறுர் ரசூல் மகான் ஷெய்கு, சதக்கத் துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குருநாதர் கவ்துல் அஃமும் அவர்களைப் புகழ்ந்து பாடிய 'குத்பியா பைத்து' எனப்படும் 'யாகுத்பா' எங்கும் புகழ்பெற்று நல்லோர்களால் நாடெங்கும் ஒதப்பட்டு வருகிறது. இதைப் போன்றே காயல்பட்டணத்தில் பிறந்து பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் ஆகியுள்ள மகானும் மாமேதை சதக்கத்துல்லாஹ் அப்பாவின் பிரதான சீடருமான மஹ்முது தீபிய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவாக்கிய முஹ்யித்தீன் மல்லிதும் தமிழ் பேசும் முஸ்லிம்களின்

வட்டாரங்களிலெல்லாம் தனிப்பெரும் மரியாதையுடன் ஒதப்பட்டு வருகிறது.

இத்தகைய மல்லிது பன்னெடுங்காலமாக மூலமொழியாகிய அரபியில் ஒதப்பட்டு வரும் நிலையில் 'இந்த அரபி மல்லிதின் பொருளை நம் தாய்மொழியாம் தமிழில் பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்' - என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுந்த முயற்சிதான் இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் - 'முத்தமீழ் மொழியில் முஹ்யித்தீன் மல்லிது' என்ற இந்த நூலாகும்.

இந்த நூலை உருவாக்கித் தந்த ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புத்தீன் மீஸ்பாஹி அவர்கள் மிகச் சிறப்பாக எளிய இனிய தமிழ் நடையில் இதை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவரின் முயற்சி பாராட்டிற்குரியதாகும். இந்த முயற்சிக்குப் பின்னணியாக அமைந்து முஹ்யித்தீன் மல்லிதின் தமிழ் மொழி பெயர்ப்பைப் பதிப்பித்து வெளியிட்ட **சுலைமான்யா பள்ளிஷர்ஸ்** உரிமையாளர் ஷேக் சுலைமான் ஹாஜி அவர்களும் நம் பாராட்டிற்குரியவராவார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் - சுன்னத் வல் ஜமா அத்தின் கொள்கைத் தீபங்களாகத் திகழும் இதுபோன்ற மல்லிதுகளையும், அதன் மொழிபெயர்ப்புகளையும் முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றிப் போற்றி ஒதி மகிழ்ந்திட நல்லருள் புரிவானாக! இந்த நூலாசிரியருக்கு இதுபோல் மேலும் மேலும் சுன்னத்வல் ஜமா அத்தின் கொள்கை நூல்களை மொழிபெயர்த்து தரும் வாய்ப்பையும், இந்த நூலின் வெளியீட்டாளருக்கு சுன்னத் வல் ஜமா அத் நூல்களை அடுத்தடுத்து வெளியிடும் வாய்ப்பையும் தந்தருள்வானாக! ஆமீன். யாரப்பல் ஆலீன்!

இப்படிக்கு,

S.M.H. முஹம்மது அலீ ஸைபுத்தீன்
ரஹ்மான், பாகவி

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ①
 الْحَمْدُ لِلَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ② الْوَلِيِّ الْكَرِيمِ ③
 الَّذِي لَا يَدْرُكُ لِأَسْمَائِهِ نِهَائِيَةٌ ④ وَلَا يُبْلَغُ
 لَهَا غَايَةٌ ⑤ وَمَعَ هَذَا تَرْجِعُ مِنْ حَيْثُ أَنْتَ
 لَهَا مَحْتَدٌ إِلَى الْأُمّهَاتِ الْأَرْبَعِ أَرْبَابِ
 الْعِنَايَةِ ⑥ الْمَنْصُوصِ عَلَيْهَا فِي الْكِتَابِ
 الْحَكِيمِ ⑦ بِقَوْلِهِ تَعَالَى هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ
 وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ⑧
 وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرٌ
 مِنْ أَلْبَسَ دِثَارَ النَّبُوَّةِ وَشِعَارَ الْوِلَايَةِ ⑨
 وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَرْبَابِ الْفُتُوَّةِ وَالرَّهْدَايَةِ ⑩
 وَعَلَى خُلَفَائِهِ الرَّاشِدِينَ ⑪ الْقَاعَمِينَ
 مَقَامَهُ إِلَى يَوْمِ الدِّينِ ⑫

தாய மவ்லிதின் தொடக்கம்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
 அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்

கண்ணியம் மிக்க நேசனும், மகத்துவம் மிக்க உயர்ந்தோனு
 மாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியனவாகும்.
 அவனுடைய திருநாமங்களுக்கு எவ்வித முடிவுமே (எவராலும்)
 பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவற்றிற்கொரு எல்லையை
 (எவராலும்) அடையப்படமாட்டாது. இத்துடன், 'அத்திரு நாமங்
 களுக்கொரு அடிப்படை இருக்கிறது' எனும் கண்ணோட்டத்தில்

حَمْدُ الدِّينِ مَوْلِدُ

هذه مناقبُ قُطْبِ الْأَقْطَابِ سَيِّدِ السَّادَاتِ
 الْأَحْبَابِ مُحَمَّدِ الدِّينِ عَبْدِ الْقَادِرِ الْجِيلَانِيِّ قَدِّسَ
 سِرُّهُ لِلشَّيْخِ مُحَمَّدِ الْقَاهِرِيِّ الطَّبْرِيِّ رَحِمَهُ اللَّهُ

முறையித்தீன் மவ்லிது

இது - இறைநேசர்களின் நாயகர்களின் நாயகரான - குத்புல்
 அக்தாப் முறையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு
 அன்ஹு அவர்களின் மகத்துவங்களாகும். (குத்திஸ ஸிர்ருஹு
 - அன்னாரின் அந்தரங்கம் தூய்மையாக்கப்பட்டது) காயல்
 மாநகர மாமேதை அஷ்ஷெய்க் மஹ்முதுத் தீபியி ரஹ்மத்துல்
 லாஹி அலைஹி அவர்களால் இந்நூல் இயற்றப்பட்டது.

அருட்கொடையை நம்மீது ஒன்றின் பின் ஒன்றாக அள்ளிச் சொரிந்த காரணத்தால் ஒவ்வொரு கணப்பொழுதிலும் புகழெல்லாம் இறைவனுக்கே! என்று அறிந்துகொள்.

لَهُ أَسْمَاءٌ لَيْسَ يُدْرِكُ كُنْهَهَا
وَلَوْلَنَبِيِّ أَوْ وُلِيِّ بِهِمَّةٍ

அவனுக்குப் பல திருநாமங்கள் உள்ளன. அவற்றின் எதார்த்த நிலையை, எந்தவொரு நபியோ அல்லது வலியோ கூட முயற்சி செய்தாலும் அடையவியலாது.

نَعْمُ إِنَّهَا عِنْدَ اعْتِبَارِ انْتِسَابِهَا
لَهَا امَّهَاتٌ أَرْبَعٌ ذَاتُ رِفْعَةٍ

ஆனால், இத்திருநாமங்களின் இணைப்பைக் கணித்துப் பார்க்கும் போது இவற்றிற்கு உயர்வுக்குரிய நான்கு மூலங்கள் இருக்கின்றன.

هِيَ الْأَوَّلُ وَالْبَاطِنُ الْآخِرُ الَّذِي
هُوَ الظَّاهِرُ فِي الْكُونِ مِنْ دُونِ خُفْيَةٍ

அவை, 'முதலானவன்', 'மறைவானவன்', மறைவேதுமின்றி உலகில் 'வெளியானவன்' என்ற 'முடிவானவன்' என்பனவாகும்.

இவை முக்கியத்தும் வாய்ந்த நான்கு மூலங்களை நோக்கி மீளுகிறது. இந்த நான்கு மூலங்களும் யாதென்பது - ஞானம் மிக்க வேதத்திலுள்ள "அவன் முதலானவன்; முடிவானவன்; வெளியானவன்; மறைவானவன் ஆவான். அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவன்" எனும் இறைமொழி மூலம் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் அருளும் அமைதியும், நபித்துவம் எனும் வெளிச்சட்டையும், 'வலி' தன்மையெனும் உள்சட்டையும் அணிவிக்கப்பட்டவர்களிலேயே சிறந்தவரான நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களமீதும், அவர்களின் கிளையார் மீதும், நேர்வழியும் கொடைத்தன்மையும் உடையவர்களான அவர்களின் தோழர்களின் மீதும், குறிப்பாக அவர்களின் திருத்தலத்தில் நிற்பவர்களான நேர்வழி சீலர்களான கலீபாக்களின் மீதும், தீர்ப்பு நான் வரையிலும் உண்டாவதாக!

முதலாம் பைத்து

صَلَاةٌ وَتَسْلِيمٌ وَأَزَىٰ تَحِيَّةٍ
عَلَى الْمُصْطَفَى الْمَخْتَارِ خَيْرِ الْبَرِيَّةِ

படைப்பினத்தில் சிறந்த தோர்ந்தெடுக்கப்பட்ட தெளிவாக்கப்பட்ட திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது, அருளும் அமைதியும் மிகத் தூய காணிக்கையும் உண்டாவதாக!

أَلَّا لِلَّهِ الْحَمْدُ فِي كُلِّ لَحْظَةٍ
عَلَى مَا حَبَّأْنَا نِعْمَةً بَعْدَ نِعْمَةٍ

சிறந்த சமுதாயத்தின் பால் அனுப்பிவைக்கப்பட்ட சிறந்த நபி மீது காலமெல்லாம் நீடித்த அமைதியுடன் நிரந்தரமான அருள் உண்டாவதாக.

حُمْدِنَ الْمَاجِي وَالْوَصْحِيهِ
وَوَرَاثِهِمُ وَالنَّاعِبِيهِمْ بِخُلَّةِ

பாவங்களை அழிக்கும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அன்னாரின் கிளைபார் தோழர்கள் மீதும் அவர்களின் வாரிசுகள் மீதும், நட்புடன் கூடிய பிரதிநிதிகள் மீதும் அருளும் அமைதியும் உண்டாவதாக!

وَعَفْوٍ عَنِ الْمُدَّاحِ غَوْثِ الْوَرَاذِيِّ
تَسْمِي بِمُجِي الدِّينِ قَطْبِ الْمُقَلَّةِ

துயர் துடைக்கும் குத்பான் - முஹ்யித்தீன் எனும் பெயர்பெற்ற படைப்பினப் பாதுகாவலரை மிகவும் போற்றிப் புகழ்வோர்க்கு இறைமன்னிப்பு கிடைப்பதாக!

وَسَمَاعِهِ وَالْحَاضِرِينَ وَأَهْلِهِمْ
وَمُطْعِمِهِمْ حُبَّالَهُ كُلِّ لَحْظَةٍ

முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது வைத்திருக்கும் பேரன்பினால், அவர்களின் புகழாரத்தைக் கூர்ந்து கேட்போர்க்கும், அவர்களின் புகழ்பாடும் சபையில் வருகை தந்தோர்க்கும், வருகை தந்தோரின் குடும்பத்தினர்க்கும், சபை யோர்க்கு உணவளித்தோர்க்கும் கணப்பொழுதெல்லாம் இறை மன்னிப்பு உண்டாவதாக.

كَمَا الْأَوْلَانِ مَنْشَاءً لِلْوَلَايَةِ
كَذَا الْآخِرَانِ مَعْدِنٌ لِلنَّبُوَّةِ

முதலிரு நாமங்களும், விலாயத்திற்குரிய உற்பத்தித்தலமாக அமைந்திருப்பதுபோல், இறுதியிரு நாமங்களும் நபித்துவத்தின் சுரங்கமாக அமைந்துள்ளன.

وَأَعْظَمُ بِهِمَا تَيْنِ اللَّتَيْنِ عَلَيْهِمَا
مَدَارُ مَهْمَاتِ الْوُجُودِ بِحِكْمَةٍ

இந்த இறுதியிரு நாமங்களின், மாபெரும் மகத்துவம்தான் என்ன! உஜ்விது எனும் உள்ளமையின் முக்கியமானவற்றின் சுழலுமிடம், இவ்விரு நாமங்களின் மீதே தத்துவத்துடன் அமைந்திருக்கின்றது.

فِي بَعْضِ أَعْيَانٍ قَدْ انْضَمَّتْ كَمَا
لَتَيْنِ افْتِرَاقٌ فِي مَظَاهِرِ ثَلَاثَةٍ

எனவே, இந்த இருநாமங்களுக்கு மிகுதியான வெளிப் பாட்டிடங்களில் வேறுபாடு இருப்பதுபோல் சில பொருட்களில் இவ்விரண்டும் சேர்ந்தும் விடுகின்றன.

صَلَاةٌ دَوَامًا مَعَ سَلَامٍ مُؤَيَّدٍ
عَلَى خَيْرٍ مَبْعُوثٍ إِلَى خَيْرِ أُمَّةٍ

فَالْأَوَّلُ عَيْنُ الْبَاطِنِ وَالْآخِرُ عَيْنُ الظَّاهِرِ
 فَالْبَاطِنُ مُسْتَلْزِمٌ لِلْوَحْدَةِ الْحَقِيقِيَّةِ وَالظَّاهِرُ
 مُقْتَضٍ لِدَكْثَرَةِ الْعِلْمِيَّةِ وَالْخَلْقِيَّةِ وَالكَثْرَةُ
 الْعِلْمِيَّةُ هِيَ حَضْرَةُ الْأَعْيَانِ الثَّابِتَةِ الْفَاعِلَةِ
 وَالْقَابِلَةِ وَالكَثْرَةُ الْخَلْقِيَّةُ هِيَ حَضْرَةُ
 الْأَعْيَانِ الْخَارِجَةِ الْعَالِيَةِ وَالسَّافِلَةِ ثُمَّ لَمَّا
 احْتَجَبَ كُلٌّ مِّنْ هَذِهِ الْأَعْيَانِ عَنِ الْأَسْمِ
 الظَّاهِرِ فِيهِ وَفِي غَيْرِهِ وَلَمْ يُمَيِّزِ الشَّرَّ عَنِ
 خَيْرِهِ وَلَا النَّفْعَ عَنِ ضَيْرِهِ حَصَلَ فِيمَا
 بَيْنَهُمُ التَّنَازُعُ وَالِاخْتِصَامُ وَالتَّنَافُرُ عَنِ
 الْأَسْتِمْسَاكِ بِالْعُرْوَةِ الْوُثْقَى لِأَنَّهَا انْفِصَامٌ
 وَالتَّنَاكُصُ عَنِ الْأَقْدَامِ إِلَى طَرِيقِ الْإِعْتِصَامِ
 فَاقْتَضَتْ الْحِكْمَةُ الْإِلَهِيَّةُ أَنْ يُنَزَّلَ
 عَلَيْهِمْ مَّظْهَرًا أَمَّا بَرَزَ خَا أَعْمَ لِيَدُ عَوْمُ
 إِلَى سَبِيلِ الْهِدَايَةِ مِنْ طَرِيقِ الضَّلَالَةِ وَيُجَيِّمُهُمْ
 بِحَيَاةِ الْعِلْمِ دُونَ مَمَاتِ الْجَهَالَةِ وَيَفْصِلُ
 بَيْنَهُمْ بِالْحَقِّ وَالْعَدَالَةِ وَيُمَيِّزُ لَهُمْ بَيْنَ الصَّالِحِ
 وَالْفَاسِقِ وَيُوصِلُ إِلَيْهِمْ مَا طَلَبَتْ أَرْوَاحُهُمْ
 وَأَشْبَاحُهُمْ مِنَ الرِّزْقِ فَنَزَلَ الرَّحْمَةُ الْإِزْلِيَّةُ

الْأَبَدِيَّةَ الْبَاقِيَةَ السَّرْمَدِيَّةَ الْمُبْتَدَأَةَ عَلَى
 مَقَادِيرِ التَّسَخُّتَيْنِ الْمَصْطَنَعَةَ لِتَدَابِيرِ
 النِّشَاءَتَيْنِ الْمُتَصَرِّفَةَ فِي الْكُونِ بِالْيَدَيْنِ الْمُعْبَّرِ
 بِهِمَا عَنِ الْخُلْعَتَيْنِ خَلْعَةُ الْوِلَايَةِ الْأَخْذَةَ مِنْ
 حَضْرَةِ الْحَقِّ وَخَلْعَةُ النَّبُوَّةِ الْبَازِلَةَ لِأَسْرَةِ
 الْخَلْقِ أَلْحَدَ الْفَاصِلِ وَسَطِ الْقَوْسَيْنِ وَالْبَرْزَخِ
 الْجَامِعِ بَيْنَ الْبُحُورَيْنِ وَالتَّنُورِ اللَّامِعِ فِي الْكُونَيْنِ
 ثُمَّ قَدَّرَ لَهُ مَنْ نَابَ مَنَابَهُ وَقَامَ مَقَامَهُ أَوْلَا
 وَآخِرًا وَبَاطِنًا وَظَاهِرًا مِنْ مَّعَاشِرِ أَوْلِي الْعَزْمِ
 وَالْأَنْبِيَاءِ وَجَمَاهِيرِ أَوْلِي الْأَمْرِ وَالْأَوْلِيَاءِ صَلَّى اللَّهُ
 وَسَلَّمْ عَلَيْهِمْ جَمِيعًا وَزَادَهُمْ لَدَيْهِ فَضْلًا
 وَشَرَفًا وَسَيِّعًا

முதலாவது ஹிக்காயத்து!

'முதலானவன்' என்ற நாமம், 'மறைவானவன்' என்ற நாமமே யாகும். 'முடிவானவன்' என்ற நாமம் 'வெளியானவன்' என்ற நாமமேயாகும். எனவே, 'மறைவானவன்' என்ற நாமம், மெய்ப்பொருளாம் இறைவனைச் சார்ந்த தனித்த ஒருமை நிலையை அவசியமாக்குகிறது.

'வெளியானவன்' என்ற நாமம், (இறைவனின்) படைப்பு, மற்றும் அறிவைச் சார்ந்த மிகுதிநிலையைத் தேடுகிறது. எனவே, 'அறிவைச் சார்ந்த மிகுதிநிலை' என்பது (இறைவனின் அறிவில் விளக்கமாக அறியப்பட்ட) செய்வினையும் ஏற்பு வினையுமான

பேரொளியை- அல்லாஹ் இறக்கி வைத்தான். பின்னர், முதலாவதாகவும், முடிவானதாகவும், மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அந்தப் பேரருளுக்குப் பதிலாக வரக்கூடிய - அப்பேரருள் நிற்கும் திருத்தலத்தில் நிற்கக்கூடிய- உறுதிமிக்க நபிமார்களின் கூட்டங்களையும், பொறுப்புடையவர்களான வலிமார்களின் கூட்டங்களையும் அப்பேரருளுக்கு அல்லாஹ் நிர்ணயித்தான். இவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் பொழிந்து, இவர்களுக்குத் தன்னிடத்தில் விசாலமான சிறப்பையும், மேன்மையையும் அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

இரண்டாம் பைத்து

مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِمًا اَبَدًا
عَلَىٰ حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كَلِمًا

என் எஜமானே! படைப்பினங்களில் எல்லாம் சிறந்த உன் நேசர் மீது காலமெல்லாம் நிரந்தரமாய் அருளும் அமைதியும் சொரிந்தருள்வாயாக!

اِذْ مَا ارَادَ اِلَهَ الْعَرْشِ ذِي الْعِظَمِ
تَنْفِيْسَ كُرْبِ اَسَامِيْهِ اَوْلِيَ الْحَكْمِ

اَفَا ضَ قَبْلَ ظُهُوْرِ الْكُوْنِ مِنْ نَفْسِ اِلَهِ
رَّحْمٰنٍ نُوْرًا حَوٰى الْيَدَيْنِ ذَا قَدَمِ

- நிலைப்பாடான 'அஃயானுல் தாபித்தா' என்பதற்குரிய சன்னிதானம் ஆகும். படைப்பைச் சார்ந்த மிகுதிநிலை என்பது, உயர்வான - தாழ்வான (இறைவனின் அறிவிலிருந்து வெளியுலகிற்கு) வெளியான 'அஃயானுல் காரிஜா' என்பதின் சன்னிதானமாகும்.

பின்னர், இந்த 'அஃயானுத் தாபித்தா' மற்றும் 'அஃயானுல் காரிஜா' ஆகிய ஒவ்வொன்றுமே, தன்னில் வெளியான பெயரை விட்டும், தான் அல்லாதவற்றில் வெளியான பெயரை விட்டும் மறைந்தபோதும் - நன்மையிலிருந்து தீமையையும் பயனிலிருந்து இடையூறையும் பகுத்தறிவிக்காதபோதும் (அடியார்களான) அவர்களுக்கிடையில் பிணக்கும், வழக்கும் முறிந்துவிடாத உறுதிமிக்கக் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதில் வெறுப்பும், ஊன்றி நிற்கும் பாதை நோக்கி முன்னேறுவதில் பின்னடைவும் ஏற்பட்டது. எனவே, தவறிய வழியிலிருந்து நேர்வழி நோக்கி அடியார்களை அழைத்திடவும், மடமையெனும் மரணத்திலிருந்து அறிவெனும் வாழ்வு மூலம் அடியார்களை உயிர்ப்பிக்கவும், உண்மையையும், நேர்மையையும் கொண்டு மக்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கவும், நற்செயலுக்கும் தீச்செயலுக்கும் மத்தியிலுள்ள வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்தவும், மனிதர்களின் ஆன்மாக்களும் உடல்களும் தேடும் உணவை அவர்கள் பால் சேர்த்திடவும் மிகப் பரிபூரண தோன்றும் இடத்தையும், அனைத்தையும் தன்னகத்தே தாங்கிய இணைப்புப் பாலத்தையும் அடியார்கள் மீது இறக்கி வைப்பதைத் தெய்வீகத் தத்துவம் தேடியது.

எனவே இறைவன், பூர்வீகமான-காலமெல்லாம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய-நிரந்தரமான - ஈருலக அளவீடுகளின் மீது ஏற்படுத்தப்பட்ட - ஈருலக உற்பத்திகளின் நிர்வாகங்களுக்கென உருவாக்கப்பட்ட - மெய்ப்பொருளாகிய இறைவனின் சன்னிதானத்திலிருந்து எடுத்த 'விலாயத்' எனும் பொன்னாடை, படைப்பினங்களின் குடும்பத்திற்காகச் செலவிடப்படும் 'நபித்துவம்' எனும் பொன்னாடை ஆகிய இரு கைகளால் உலகில் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற-பேரருளை அல்லாஹ், இறக்கி வைத்தான். (மனிதர்களுக்கும் இறைவனுக்கும் மத்தியில்) பிரிக்கும் எல்லையை-இரு விற்களின் நடுப்பகுதியை-(படைத்தவன், படைப்பினம் ஆகிய) இரு கடல்களுக்கு மத்தியில் ஒருங்கிணைக்கும் மத்திய இணைப்பை-ஈருலகில் இலங்கும்

وَالنَّبُوءَةَ قَالَ النُّورُ كُنْتُ نَبِيًّا
وَأَدْمُ بَيْنَ مَا وَالطِّينَ فِي الْقِدَامِ

لَوْلَا الْوَلَايَةُ فِي الْأَكْوَانِ مَا انْتَضَمَتْ
فِيهَا تَدَابِيرُهَا قَطْعًا بِأَلْسِنَتِهِمْ

நபித்துவத்தின் காரணத்தால் - “ஆதம் தண்ணீர்
ருக்கும் களிமண்ணுக்கும் மத்தியில் இருந்த பூர்வீக
நிலையிலேயே நான் நபியாக இருந்தேன்” - என்று
அப்பேரொளி கூறியது.

உலகங்களில் வலித்துவம் இல்லையென்றால் - அவற்றை
நிர்வகிப்பது, சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகச்
சீர்பட்டுவராது

لَوْلَا النُّبُوءَةُ فِي الدُّنْيَا لَمَا ظَهَرَتْ
فِيهَا سَبِيلُ الْهُدَى مِنْ سَائِرِ اللَّقَمِ

صَلَّى عَلَى خَيْرِ مَنْ ضَمَّ الْوَلَايَةَ فِي
هِيَ وَالنُّبُوءَةُ طَاهَا أَحْيَدٍ قُتْمِ

மகத்துவம்மிக்க அர்ஷின் இறைவன், தத்துவங்களுடைய தன்
திருநாமங்களின் நெருக்கடியை விட்டகற்றி மூச்சுவிட நாடிய
போது - அந்த அருளாளனுடைய மூச்சிலிருந்து உலகம் வெளிப்
படுவதற்கு முன் - இரு கரங்களைச் சூழ்ந்த - பூர்வீகமான -
பேரொளியைப் பொழிந்தான்.

يَدُ النُّبُوءَةِ لِلْإِعْطَاءِ مَا أَخَذَتْ
يَدُ الْوَلَايَةِ مِنْ مَوْلَاهُ مِنْ قِسْمِ

فَمِنْ وَّلَايَتِهِ قَالَ الْإِلَهِ لَهُ
لَوْلَاكَ لَمْ تَوْجِدِ الْأَكْوَانِ مِنْ عَدَمِ

தன் எஜமானிலிருந்து விலாயத்தெனும் கை எடுத்த
பங்குகளைக் கொடுப்பதற்குரியதுதான், நபித்துவ
மெனும் கை ஆகும்.

எனவே, நபியவர்களின் விலாயத்தின் காரணத்தால்
அவர்களை நோக்கி இறைவன், “நீவிர் இல்லை
யென்றால், இல்லாமையிலிருந்து உலகங்கள்
உருவாக்கப்பட்டிருக்காது” - என்றுரைத்தான்.

وَالسَّامِعِيهِ وَمَنْ لِلَّسَّمِ قَدْ حَضَرُوا وَمُطْعِمِيهِمْ عَلَى سِمِ الْغُوثِ ذِي الْعِظَمِ

அந்தப் புகழ்ச்சியைக் கேட்பவர்களுக்கும், கேட்பதற்காக வருகை தந்தோர்க்கும் மகத்துவம் மிக்க கல்துல் அஃழும் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பெயரால் இவர்களுக்கு உணவளித்தோர்க்கும் அல்லாஹ் மன்னிப்பை நல்குவானாக!

قَالَ اللَّهُ تَعَالَى يَسْ وَالْقُرْآنِ الْحَكِيمِ ○ إِنَّكَ لَمِنَ
الْمُرْسَلِينَ ○ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ○ تَنْزِيلِ الْعَزِيزِ
الرَّحِيمِ ○ أَيُّ يَا سِرِّ الذَّاتِ الْغَيْرِ الْمَقْرُوءِ فِي اللَّهِ ○
وَ عَيْنِ الْقُرْآنِ الْمَتْلُومِ مِنَ اللَّهِ ○ الْمُحْتَوِيِّ عَلَى
حِكْمِ الْحَقَائِقِ الْإِلَهِيَّةِ ○ وَأَحْكَامِ الْخَلَائِقِ الْكَيَانِيَّةِ ○
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ ○ مِنْ ذَلِكَ الْجَنَابِ الْقُدُّوسِ
الْحَقِّي الْأَرْبِيِّ ○ إِلَى هَذَا الْمَشْهَدِ الْخَلْقِيِّ
الْأَبَدِيِّ ○ بِشَكْلِ أَحْسَنِ التَّقْوِيمِ الْإِنْسَانِيِّ
الْعَبْدِيِّ ○ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ○ أَيُّ سَنَنْ أَحَدِي قِيَوْمٍ
يَقُومُ بِنَفْسِهِ ○ وَبِجَمِيعِ عَالَمِي الْأَمْرِ وَالْخَلْقِ وَعَالَمِي
الْبَحْرِ وَانْسِيهِ ○ وَرَأَيْكَ لَتَنْزِيلِ اللَّهِ الْعَزِيزِ الَّذِي
تَنْزَرُهُ مِنْ حَيْثُ كُنْهَةٌ عَنْ أَنْ يُرَامَ جَمَاهُ ○ الرَّحِيمِ

உலகில் நபித்துவம் இல்லையென்றால், உணைய பாதைகளிலிருந்து நேர்வழிப் பாதை உலகில் வெளிப்பட்டிருக்காது.

நபித்துவமும் வலித்துவமும் ஒருங்கிணைக்கப்பட்ட வர்களிலேயே சிறந்தவரான தனிப்பெரும் கொடை வள்ளலாம் தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது அல்லாஹ் அருள்புரிவானாக!


وَالِهِ مَعْنَى أَوْ صُورَةً وَكَذَا دِينًا وَطِينًا مَعَ الْأَصْحَابِ كُلِّهِمْ عَفَا عَنِ الْمَادِحِي بِحَرْبِ الْأَطْرَفِ كَزِ الْحَقَائِقِ عَبْدِ الْقَادِرِ الْكَرِيمِ

மேலும், உருவத்தாலும், கருத்தாலும், இவ்வாறே மார்க்கத்தாலும், வழித்தோன்றலாலும் நபிகளாருக்குக் கிளையாக அமைந்தவர்கள் மீதும், நபிதோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக!

அகமியங்களின் புதையலும், கரையில்லாக் கடலுமான கண்ணியம் வாய்ந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் புகழ்வோர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னிப்பானாக!

நித்தியனான - ஒருமை நிலையுடைய (இறை)வனின் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் எந்த இறைவன்-தன்னுடைய அகமியம் எனும் நிலையில்-அவனை சுற்றிச் சூழ்ந்து அறிந்திட நாடப்படும் நிலையிலிருந்து தூய்மையானவனாகவும்-ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கும் அல்லாஹ்வினால் நிச்சயமாக நீர் (திருத்தாதராக) இறக்கி வைக்கப்பட்டுள்ளீர்கள். தன்னுடைய அதிநுட்பம் எனும் நிலையில்-மக்களை நேர்வழியின் பால் அழைப்பதற்காகவும் மக்களுக்கு அவனைப் பற்றி அறிவிப்பதற்காகவும், பிறரின் சிந்தனைக்கெட்டாத - மூட்டமான - 'அமா' எனும் தன்னுடைய படித்தரத்திலிருந்து மனித இனத்திற்குள்ளேயே ஒரு தூதுவராக உம்மை இறக்கி வைத்த காரணத்தால் கருணை மிகப் பெற்றவனாகவும்-இருக்கிறான். நபிமார்கள் மற்றும் மகத்துவம் மிக்கவர்களின் தோற்றத்திலும், இறைநேசர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் வடிவத்திலும் உலகங்கள் அனைத்திலும் வெளிப்படுகின்ற இடங்களைப் பெற்ற மகாத்மாவும் பூர்வீகப் பேரொளியுமாகிய திருநபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் கிளையார் மற்றும் நேர்வழியாளர்களான தோழர்கள் மீதும், அவர்களைத் தீர்ப்பு நாள் வரை நல்லமுறையில் பின்பற்றுவோர், பின்பற்றுவோரை பின்பற்றுவோர் மீதும் அல்லாஹ் தன் அருளையும் அன்பையும் சொரிந்தருள்வானாக!



الَّذِي تَرَحَّمْنَا مِنْ حَيْثُ لُطْفُهُ بِتَنْزِيلِكَ رَسُولًا
مِّنْ أَنْفُسِهِمْ مِّنْ مَّرْتَبَةِ عَمَاءِهِ ۝ لَتَدْعُوهُمْ إِلَيْهِ
وَتَدْعُلَهُمْ عَلَيْهِ ۝ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى النَّبِيِّ
الْأَقْدَمِ ۝ وَالرُّوحِ الْأَعْظَمِ ۝ الَّذِي لَهُ مَظَاهِرٌ
فِي جَمِيعِ الْعَوَالِمِ عَلَى سُؤَالِ الْأَنْبِيَاءِ وَ
الْعُظَمَاءِ ۝ وَعَلَى هَيَاكِلِ الْأَوْلِيَاءِ وَالْعُلَمَاءِ
وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الرَّاشِدِينَ ۝ وَالتَّابِعِينَ
وَتَابِعِي التَّابِعِينَ لَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ ۝

இரண்டாம் ஹிக்காயத்து!

"யாஸீன் (நபியே!) ஞானம் மிக்க குர்ஆனின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர், நேரான வழி மீது அனுப்பி வைக்கப்பட்ட (தூது) வர்களில் உள்ளவரே ஆவீர். இந்த வேதம் ஆற்றல் மிக்கவனால் - அன்பு மிக்கவனால் அருளப்பட்டதாகும்" என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது அல்லாஹ்விடமிருள்ளமைந்த - ஓதிக் காட்டப்படாத தாத்தின் (சத் சொரூபத்தின்) இரகசியமே! உலகியல் படைப்பினங்களின், சட்டங்களையும், தெய்வீக அகமியங்களின் தத்துவங்களையும் ஒருங்கிணைத்திருப்பதும், அல்லாஹ்விருந்து ஓதிக்காட்டப்பட்டதுமான குர்ஆனின் ஊற்றே! (நபியே!) நிச்சயமாக நீர், பூர்வீக திருச்சன்னிதானத்திலிருந்து - காலமெல்லாம் நீடிக்கக்கூடிய, படைப்பு வகையைச் சார்ந்த இந்தக் காட்சியை (தோற்றத்தை) நோக்கி, அடிமை நிலையான மானிட நிலையின் அழகுமிகு வடிவத்தில்-தானே நிலைத்து நிற்கக் கூடியவனும், கட்டளை உலகம், படைப்பு உலகம், பூத உலகம், மானிட உலகம் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கக் கூடியவனுமான -

تَرْحَمُ مِنْ حَيْثُ كَانَ الرَّحِيمُ
بِتَنْزِيلِهِ لِقُرْآنِ الْحَكِيمِ

அவன் - அன்பு மிக்கவன் என்ற கண்ணோட்டத்தில் ஞானம் மிக்க குர்ஆனை அவன் இறக்கி வைத்ததினால் கருணை காட்டி விட்டான்.

فَقَدَّرَ مِنْهُ لَهُ نُوبًا
لِبَعْضِ خُصُوصٍ لِبَعْضِ عُمُومٍ

எனவே, அவன் தனக்குரிய பிரதிநிதிகளை - குறிப்பான சிலரையும் பொதுவான சிலரையும் - தன்னிலிருந்து நிர்ணயித்தான்.

وَبَعْضٌ أَيْ قَبْلَ أَرْسَالِهِ
وَبَعْضٌ بَدَا بَعْدَهُ مُسْتَقِيمٌ

அவன் தூதரை அனுப்பி வைப்பதற்கு முன்னர் (பிரதிநிதிகளில்) சிலர் வந்தனர். நேரான சிலர், தூதர் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் வெளிப்பட்டனர்.

أَجَلُ الْأُولَى بَعْدَهُ شِبْلُ شَاةٍ
أَبِي صَالِحٍ تَرْجَمَانِ الْكَلِيمِ

3- வது பைத்து

صَلَاةٌ سَلَامٌ هُمَا سَرْمَدًا
عَلَى الْمُصْطَفَى لَهَا شَيْءٌ الْكَرِيمِ

ஹாஷிம் கோத்திரத்தின் கண்ணியராகிய முஸ்தஃபா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அமைதியும் நிரந்தரமாகப் பொழிந்திடுக!

تَعَالَى إِلَهِ الْعَلِيِّ الْعَظِيمِ
لَهُ أَسْمَانٌ وَهُمَا الْعَزِيزُ الرَّحِيمُ

உயர்ந்தவனும், கண்ணியமிக்கவனுமாகிய இறைவன் மேன்மைபெற்று விட்டான். அவனுக்கு ஆற்றல் மிக்கவன் அன்பு மிக்கவன் என்று இரண்டு திருநாமங்கள் உள்ளன.

تَنْزَهُ مِنْ حَيْثُ هُوَ الْعَزِيزُ
عَنِ الْجَبْتَاءِ لِخَلْقِ لِعِيمِ

அவன் 'மிகைத்தவன்' என்ற கண்ணோட்டத்தில் - பழிக்கப்பட்ட படைப்பினத்திற்குக் காட்சியளிக்கும் நிலையிலிருந்து தூய்மையாகி விட்டான்.

عَفَا اللَّهُ عَنْ مَا دَحِيَ مُحَمَّدِي الدِّينِ
وَعَنْ سَامِعِيهِ بِقَلْبٍ سَلِيمٍ

முஹ்யீத்தீன் ஆண்டகையைப் புகழ்வோர் களுக்கும் சாந்திமயமான உள்ளத்துடன் - அப்புகழ்ச்சியைக் கேட்பவர்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பை வழங்குவானாக!

وَعَنْ حَاضِرِي هُنَا وَالَّذِي
يُدَارِيهِمْ بِاسْمِ غَوْثٍ عَظِيمٍ

மேலும் இந்த இடத்தில் வருகை தந்தோர்க்கும் மகத்துவம் மிக்க கவ்து நாயகத்தின் பெயரால் வருகை தந்தோரை உபசரிப்போர்க்கும் அல்லாஹ் மன்னிப்பை வழங்குவானாக.

ذَكَرَنِي خُلَاصَةَ الْمَفَاخِرِ فِي اخْتِصَارِ مَنَاقِبِ
الشَّيْخِ عَبْدِ الْقَادِرِ أَنَّهُ قَدَّسَ اللَّهُ سِرَّهُ تَوْلَدَ
بِحَيْلَانَ سَنَةِ إِحْدَى وَسَبْعِينَ وَأَرْبَع مِائَةٍ مِنْ
الْهَجْرَةِ وَدَخَلَ بَعْدَ إِدَاوَلَهُ مِنَ الْعُمُرِ ثَمَانِي عَشْرَةَ
سَنَةً وَهُوَ أَبُو مُحَمَّدٍ عَبْدِ الْقَادِرِ بْنِ أَبِي صَالِحٍ
مُوسَى جَنَّتِي دُوسْتُ ابْنَ عَبْدِ اللَّهِ ابْنَ يَحْيَى الزَّاهِدِ
بْنِ مُحَمَّدِ بْنِ دَاوُودَ بْنِ مُوسَى الثَّانِي بْنِ عَبْدِ

(இறைவனுடன்) பேசிய (மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மொழி பெயர்ப்பாளரும், (இறை நேசர்களின்) மன்னரும் அபூஸாலிஹின் சிங்கக் குட்டியுமான (நமது ஷெய்க்) அவர்கள் - திருத்தூதர் அனுப்பி வைக்கப்பட்ட பின் (வந்த பிரதிநிதிகளில்) குறிப்பான சிலரில் வல்லமை மிக்கவர், ஆவார்கள்.

وَذَاكَ الْوَلِيِّ الَّذِي قَدْ فَشَتْ
كَرَامَاتُهُ كُلَّ قَطْرِ عَمِيمٍ

அந்த இறைநேசரின் அற்புதங்கள் பொதுவான எல்லாக் கோணங்களிலும் பரவலாகி விட்டன.

وَأَرْكَى صَلَاةً عَلَى أَحْمَدَ
نَبِيِّ الْوَرَى مَعَ سَلَامٍ يَدُومٍ

நீடித்த ஸலாமுடன் கூடிய மிகத்தூய 'ஸலவாத்' எனும் அருள் படைப்பினத்திற்கெல்லாம் நபியான அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது உண்டாகுக!

وَالِلَّهِ ثُمَّ أَصْحَابِهِ الْ
أُولَى إِنَّهُمْ لِلرُّهْدَى كَالنَّجُومِ

மேலும் அவர்களின் கிளையார் மீதும், பின்னர் நேர்வழிக்கு நட்சத்திரங்களைப் போன்ற அன்னாரின் தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாகுக.

اللهُ الشافعي بن موسى الجون بن عبد الله المحض
 ابن حسن المثقبي ابن حسن ابن علي كرم الله وجهه وكلهم
 السادات رضي الله عنهم اجمعين وهو ولي
 الكونين وغوث الثقلين وله من الكرامات
 ما لا يحصى ومن خوارق العادات ما لا يستقصى
 منها ما روي عن عبد الرزاق انه قال قال الشيخ
 رضي الله عنه كنت وانا ابن عشر سنين
 اركب لملك كة تمشي حولي باذن الله تعالى
 واسمعهم يقولون لصبيان المكتب افسحوا لولي
 الله تعالى وعن عبد الله ابن سليمان انه
 قال قالت ام الشيخ فاطمة رضي الله عنها لم
 يرضع قط نهار رمضان وانه عم على الناس
 هلاله سنة فسئلوني عنه فقلت لهم انه
 لم يلقه اليوم ثديا ثم اتضح ان ذلك اليوم
 كان منه وعن ابي الحسن ابن علي ان ابا بكر
 الحمادي كان من ذوى الاحوال الرضوية والافعال
 المرضية وقال له الشيخ رضي الله عنه
 الشريعة تشكرك بما اعتديت منها فنهاه

عن امور ولم ينته عنها فامر على صدره
 كفه وقال اخرج يا ابا بكر من بغداد
 وما احنقه فسلبت حاله وخرج الى العراق
 سريةا وكلما هم بدخول بغداد سقط
 لوجهه صريةا وان حمله احد ليذخله
 به سقط جميعا فجاءت امه الى الشيخ
 باكية وبجنيها عليه وعجزها عن المسير
 اليه شاكية فقال لها قد اذتاله ان ياتي
 من جوف الارض لبغداد ويكلمك في
 بيت دارك متى اراد فما زال ياتي كل اسبوع
 مرة من جوفها الى البيت ثم عاد وكان اذبيته
 وبين الشيخ المظفر رابطة المحبة فرأى
 ربه يوما في واقعة الجذبة فقال اللهم
 تعالى له تمن علي يا مظفر فقال يارب اتمني
 ودخال ابي بكر المقصير فقال الله تعالى
 له لك ذلك عند وليي في الدارين عبد القادر
 وقل له يقول لك ربك بامارة ابي وعدتك
 قبول شفاعتك في دفع البلية واجابة
 دعائك لنفع البرية قد رصيت عن ابي بكر

இவர்கள் ஹஜ்ரத் அலி (கர்ரம்ல்லாஹு வஜ்ஹஹு) அவர்களின் அருமைப் புதல்வராகிய - இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் - ஹஸனுல் முஸன்னா அவர்களின் மகனார் - அப்துல்லாஹில் மஹ்ரூ அவர்களின் மகனார் - 'முஸல் ஜவ்னு' அவர்களின் மகனார் - இரண்டாம் அப்துல்லாஹ் அவர்களின் மகனார் - இரண்டாம் முஸா அவர்களின் மகனார் - தாலுது அவர்களின் மகனார் - முஹம்மது அவர்களின் மகனார் - யஹ்யஸ் ஸாஹிது அவர்களின் மகனார் - அப்துல்லாஹ் அவர்களின் மகனார் - அபூஸாலிஹ் முஸா ஜங்கீ தோஸ்த் அவர்களின் அன்புத் திருமகனார் - 'அபூமுஹம்மது அப்துல் காதீர்' என்பவர் ஆவார்கள். இவர்கள் அனைவருமே நபிகுலத் தோன்றல்கள் ஆவார்கள். (இவர்களனை வரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)

இவர்கள் ஈருலகின் இறைநேசரும், மனிதன், ஜின் ஆகிய இனங்களின் காவலரும் ஆவார்கள் இவர்களிடம் வரையறுக்கப்படவிடாத அற்புதங்களும், எல்லை வைக்கப்படாத நடைமுறைக்கு மாறுபட்ட நூதன நிகழ்ச்சிகளும் காணப்பட்டன. மகான் அப்துர் ரஸ்ஸாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்ட தகவல் அந்த அற்புதங்களில் ஒன்றாகும். குத்பு நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று அப்துர் ரஸ்ஸாக் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'நான் பத்து வயதுச் சிறுவராக இருந்தபோது, வானவர் என்னைச் சுற்றி நடப்பதை - அல்லாஹ்வின் அனுமதியால் - நான் பார்த்திருந்தேன் 'அல்லாஹ்வின் நேசருக்கு வழிவிடுங்கள்!' என்று, அவர்கள் என்னுடன் பயின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களைப் பார்த்துக் கூறியதை நான் கேட்டிருந்தேன்.

அப்துல்லாஹ் இப்னு சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், புனித ரமலான் மாதப் பகற்பொழுதில் 'ஷெய்க்' அவர்கள் அறவே பாலருந்தவில்லை' என்று, அவர்களின் அன்னையார் 'பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா கூறினார்கள். ரமலான் பிறை ஒரு வருடம், மக்களின் பார்வையில் படாமல் மேகமூட்டச் சூழ்நிலை ஏற்பட்டபோது ஷெய்க் அவர்கள் அன்று பாலருந்தினார்களா?' என்று என்னிடம் மக்கள் கேட்டனர். அதற்கு நான், "இன்று

فَارِضٌ عَنْهُ ۝ وَاصْفَحَ عَمَّا صَدَرَ مِنْهُ ۝ وَبَعْدَ ذَلِكَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُظْفَرُ قُلْ لِنَائِبِي عَبْدِ الْقَادِرِ يَقُولُ لَكَ جَدُّكَ إِنَّمَا تَكْرَهُ أَبَا بَكْرٍ لِأَجْلِ شُرْعِي الطَّاهِرِ ۝ فَإِلَّا نَ قَدْ عَفَوْتُ عَنْهُ ۝ فَرُدَّ عَلَيْهِ مِنَ الْأَحْوَالِ مَا سَلَبْتَ مِنْهُ ۝ فَلَمَّا سَرِّي ذَهَبَ إِلَيْهِ فَتَلَا قِيَافِي أَشْنَاءَ الطَّرِيقِ ۝ ثُمَّ أَتَى الشَّيْخَ صَاحِبَ التَّحْقِيقِ فَقَالَ بَلِّغْ رِسَالَتِكَ يَا مُظْفَرُ ۝ فَذَكَرَ شَيْئًا وَنَسِيَ شَيْئًا مِمَّا أُخْبِرُ ۝ فَذَكَرْتُ ثُمَّ اسْتَتَابَ أَبَا بَكْرٍ مِنْهُ وَضَمَّهُ إِلَى صَدْرِهِ ۝ فَوَجَدَ فِي الْحَالِ جَمِيعَ مَا فَقَدَ مِنْ سِرِّهِ ۝ وَكُلُّ ذَلِكَ مِنْ فَيْضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ۝ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَشَرَفًا وَكَرَمًا ۝

மூன்றாம் ஹிக்காயத்து

"அஷ்ஷெய்க் (முஹ்யித்தீன்) அப்துல் காதீர் (ஜீலானி ரலியல் லாஹு அன்ஹு அவர்களின் மகத்துவங்களின் சுருக்கத்திலுள்ள கீர்த்திகளின் சாராம்சம் எனும் நூலில் (கீழ்க்கண்டவாறு) கூறப்பட்டுள்ளது குத்பு நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், (அன்னாரின் அந்தரங்கத்தை அல்லாஹ், தூய்மைப்படுத்துவானாக) ஹிஜ்ரி 47ம் ஆண்டு 'ஜீலான்' நகரில் பிறந்தார்கள். தன் பதினெட்டாம் வயதில் பக்தாது மாநகரில் நுழைந்தார்கள்.

நிலையில் இறைவனைப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி, "முழும்புப்பரே! என்னிடம் நீர் எதை விரும்புகிறீர்!" என்று, அல்லாஹ் கேட்டான். அதற்கவர், "இறைவா! தவறிழைத்துவிட்ட அபூபக்கரை மீண்டும் பழைய நிலைக்கு நீ திருப்பவேண்டுமென்று நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு அவரைப் பார்த்து அல்லாஹ் பதிலளிக்கையில் ஈருலகிலும் 'என்னுடைய நேசரான அப்துல் காதரிடம் சென்று நீர் இந்தக் கோரிக்கையை கேட்கலாம்; அவரிடம் சென்று, இன்னலைத் தடுக்கிற விஷயத்தில் உமது பரிந்துரையை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்வதாகவும், படைப்பினத்திற்கு பயன் தருவதற்காகக் கேட்கும் உமது இறைஞ்சலை ஒப்புக்கொள்வதாகவும்' நான் நிச்சயமாக அவருக்கு வாக்களித்ததை அடையாளமாகக் கூறி - அபூபக்கரை நான் பொருந்திக் கொண்டதால் அவரும் (அப்துல் காதிரும்) பொருந்திக் கொள்ளட்டும். அபூபக்கரிலிருந்து ஏற்பட்டுவிட்ட தவறைப் பொறுத்துக் கொள்ளுக! என்று (அப்துல் காதிரே!) உமது இறைவன் உம்மிடம் சொல்லிடச் சொல்கிறான்" என்று கூறுவீராக! என்று அல்லாஹ் கூறினான்.

இதற்குப் பின், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி முழும்புப்பரிடம், "முழும்புப்பரே! என்னுடைய பிரதிநிதி அப்துல் காதரிடம் சென்று, 'என் தூய ஷரீஅத்திற்காக அபூபக்கரை நீர் வெறுத்தீர். இப்போது நானே அவரை மன்னித்துவிட்டேன்!' எனவே நீர், அவரிடமிருந்த உருவிய ஞானநிலைகளை அவருக்கு மீட்டுக! என்று உமது பாட்டனார் உம்மிடம் கூறிடச் சொல்கிறார்கள்" எனக் கூறுவீராக! என்றுரைத்தார்கள்.

இதனால் மகிழ்ச்சியடைந்த முழும்புப்பர் அவர்கள் அபூபக்கரை நோக்கிச் சென்றபோது வழி நடுவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் தேர்ச்சிக்குரிய மாமேதையாம் முஹ்யித்தீன் ஆண்டகையிடம் வந்தபோது அவர்கள் முழும்புப்பரை நோக்கி, "முழும்புப்பரே! உமக்குச் சொல்லப்பட்ட தூதை என்னிடம் சேர்த்து வைப்புகள்!" என்ற வுடன், (பிரமித்துப் போன) முழும்புப்பர் தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியில் சிலவற்றை நினைவுகூர்ந்தார்; சிலவற்றை மறந்து

அவர்கள், என் மாப்பகத்தில் வாய் வைக்கவே இல்லை!" என்றேன். பின்னர் விசாரிக்கையில் அந்த நாள் புனித ரமலானாகவே இருந்தது தெரியவந்தது.

அபுல் ஹஸன் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 'அபூபக்கரில் ஹம்மாயி' என்பவர், திருப்தி யாக்கப்பட்ட ஞான நிலைகளும் திருப்திப்படுத்தப்பட்ட செயல்களும் உடையவராக இருந்தார், ஒரு முறை இவரைப் பார்த்து நம் ஷெய்க் அவர்கள், 'அபூபக்கரே! நீவிர் ஷரீஅத்திலிருந்து வரம்பு மீறிவிட்டதாக, உம்மைப் பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிட்டது' எனக் கூறிச், சில விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று அவரை விலக்கினார்கள். அவரோ அந்த விஷயங்களை விட்டு விலகவில்லை. எனவே அவரின் நெஞ்சின் மீது ஷெய்க் அவர்கள் தன் கையினால் தடவி, "அபூபக்கரே! நீவிர் பக்தாதி லிருந்தும், அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் வெளியேறுவீர்!" எனக் கூறினார்கள். எனவே அவரின் ஞானநிலை உருவியெடுக்கப்பட்டது. அவர் விரைவில், ஈராக்கை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மீண்டும் பக்தாதிர்குள் நுழைய அவர் முன்வரும் போதெல்லாம் அவர் முகங்குப்புற மயக்கமுற்று விழுந்துவிடுவார். அவரை பக்தாதிர்குள் நுழையச் செய்திட யாராவது, அவரைத் தூக்கிக் கொண்டு வந்தால் இருவரும் சேர்ந்து விழுந்து விடுவார்கள்.

இந்நிலையில் அவரின் தாயார், அவரின் மீது - தான் வைத்திருக்கும் அன்பையும், அவரிருக்கும் இடம் நோக்கித் தான் செல்ல முடியாத இயலாமையையும் ஷெய்க் அவர் களித்ததில் அழுது கொண்டே வந்து முறையிட்டார். எனவே அந்த அம்மையாரை நோக்கி ஷெய்க் அவர்கள், "உமது மகன் நினைக்கும் போதெல்லாம் - பூமியின் உள் பக்கம் வழியாக பக்தாதிர்குள் வருவதற்கும், உமது வீட்டுக் கிணற்றுக்குள்ளிருந்து உம்மிடத்தில் பேசுவதற்கும் அவருக்கு நாம் அனுமதியளித்துவிட்டோம்" என்றார்கள். எனவே ஒவ்வொரு வாரமும் அவர், பூமியின் உள் பக்கம் வழியாக அந்தக் கிணற்றில் வந்து போய்க் கொண்டிருந்தார். அந்நாளில் அவருக்கும் ஷெய்குல் முழும்புப்பர் என்பவருக்கும் மத்தியில் நேசத்தொடர்பு இருந்து வந்தது. அந்த ஷெய்குல் முழும்புப்பர் ஒருநாள் தன் 'ஜத்பு' எனும் பரவச

عَمَّتْ مِنَ الْبَرِّ الْجَوَادِ
الْآءُ كُلُّ الْبِلَادِ
إِذْ أَشْرَقَتْ شَمْسُ الرَّشَادِ
مِنْ شَرْقِ جِيلَانَ الْحَشَادِ

வளங்கொழிக்கும் ஜீலானின் கிழக்கிலிருந்து
நேர்வழிச் சூரியன் உதித்த நேரத்தில் - கொடை
வழங்கும் நன்மை புரிவோனாகிய இறைவனின்
அருட்கொடைகள் நாடுகள் அனைத்தையும்
பொதுவாகச் சூழ்ந்தன.

فِي بَطْنِ يَاءٍ ثُمَّ دَالٍ
مِنْ مَرْتَضَى شَاهِ الرَّجَالِ
إِلَى أَبِي شَيْخِ الْجَلَالِ
صَالِحٍ بِعَامِ دَأْسِ تَبَادٍ

ஆண் சிங்கங்களின் மன்னரான அலி
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிலிருந்து
தொடங்கிய வழித்தோன்றல் களிலிருந்துள்ள 14-ம்
தலைமுறை வயிற்றிலிருந்து ஹிஜ்ரி 471-ம் ஆண்டு
ஆற்றல் வாய்ந்த மெய்க்ஞானி அபூஸாலிஹ்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கி - நமது
ஷைகுகளின் நாயகருடைய தலைமுறை
அமைந்திருந்தது.

விட்டார். அப்போது முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களே,
அதையும் முழுப்பருக்கு நினைவூட்டினார்கள். பின்னர் அபூ
பக்கரைப் பாவமன்னிப்புக் கோரச் செய்துவிட்டு, அவரைத்
தன்னுடைய மார்புடன் அணைத்துக் கொண்டார்கள். அக்கணமே
அபூபக்கர் இழந்துவிட்ட தன் ஆன்மீக இரகசியங்களையெல்லாம்
மீண்டும் பெற்றுக் கொண்டார்கள். இவையனைத்தும் நபிகள்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
ஞானப் பேரருளின் பொழிவைச் சார்ந்தவையாகும். நபிகளார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அன்னாரின்
கிளையார் மற்றும் தோழர்களையும் அல்லாஹ் தன் அருளுக்கும்
அமைதிக்கும் உரித்தாக்கி, அவர்களையெல்லாம் சிறப்பித்துக்
கண்ணியப்படுத்துவானாக!

4- வது பைத்து

أَرْكَى صَلَاةً مَعَ سَلَامٍ
عَلَى رَسُولِنَا الْهُمَامِ
وَالْأَلِ الْأَصْحَابِ الْحُسَامِ
وَالصَّحْبِ أَرْبَابِ الْوَدَائِ

அதி முக்கியத்துவம் வாய்ந்த நமது - திருத்தூதர்
மீதும், வாளுடையவர்களான கிளையார்கள் மீதும்,
அன்புடையவர்களான தோழர்கள் மீதும் மிகத்தாய
ஸலவாத்து - ஸலாமுடன் சேர்ந்து உண்டாகுக!

كَمْ مِّنْ خَوَاقٍ قَدْ بَدَتْ
 مِنْهُ كَمَا عَنْهُ رَوَتْ
 رَوَى فَرَوَى وَانْتَمَتْ
 فِي كُلِّ أَطْرَافِ الْمَهَادِ

ஷைகு அவர்களைப் பற்றி, அன்னையார்
 எடுத்துரைத்ததைப் போன்று - அசாதாரண
 அற்புதங்கள் எத்தனையோ - ஷைகு அவர்களிலிருந்து
 வெளிப்பட்டன. உலகின் அனைத்துக்
 கோணங்களிலும் அவை சென்றடைந்தன.

مِنْ تِلْكَ بِذُلِّ الْهُدَى
 لِمَنْ رَأَى مِنْهُ الرَّدَى
 وَدَابُّهُ فَيَضُّ النَّدَى
 لِأَهْلِ دُنْيَا وَالْمَعَادِ

ஷைகு அவர்கள்- எந்த மனிதரிடம் இழிநிலையைக்
 கண்டார்களோ அம்மனிதருக்கு நேர்வழியை
 வழங்கியதும் அந்த அற்புதங்களில் ஒன்றாகும்.
 இம்மையோர்க்கும் மறுமையோர்க்கும் அருள்
 மழையைப் பொழிய வைப்பது அவர்களின்
 வழக்கமாகும்.

وَهُوَ سِرَاجُ الْمُجْتَبَى
 قَالَ أَفْسَحُوا أَهْلَ الصَّبَا
 لَهُ مَتَى جَامِكُتَبَا
 أَمْلَاكَ حَفِظِ لِلْعَبَادِ

நமது ஷைகு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட
 திருவிளக்கு ஆவார்கள். 'குழந்தைகளே! (அப்துல்
 காதிராகிய) அவருக்கு வழிவிட்டுக் கொடுங்கள்!' -
 என்று மழலைப் பள்ளிக்குச் சென்றபோது -
 அடியார்களைப் பாதுகாக்கும் மலக்குகள்-
 கூறினார்கள்.

إِذْ غَمَّ غُرَّةَ الصِّيَامِ
 قَالَتْ لَهُمْ ذَاتُ الْفِطَامِ
 لَمْ يَلْقَ الْيَوْمَ الْغُلَامُ
 شَدِيًّا لَهَا أَهْلَ الْمُرَادِ

நோன்பு காலத்தில் ரமலான் முதலிரவிலுள்ள)
 மேகம் மூடலாக்கப்பட்டபோது - மக்களைப் பார்த்து
 ஷைகு அவர்களின் அன்னை, "நாட்டமுடையவர்களே!
 'இன்று குழந்தை என் மாப்பகத்தில் வாய்
 வைக்கவில்லை' என்று கூறினார்கள்.

فَكُلَّمَا رَامَ الدُّخُونَ
خَرَّ فَمَنْ لَّهُ حَمُولٌ
يَا طَالِبُ اسْمِعْ مَا يَقُولُ
فِيهِ ثِقَاتٌ بِاسْتِنَادٍ

எனவே (இன்னும் ஹமாமாகிய) அவர்
(பாக்தாதுக்குள்) நுழைய நாடிய போதெல்லாம்
அவரும் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றோரும்
குப்புற வீழ்ந்தனர். (அருளைத்) தேடுவோனே! ஷைகு
அவர்களின் விஷயத்தில் - நம்பகமானவர்கள்
ஆதாரத்துடன் கூறுவதைச் செவியேற்றிடு!

صَلَّى عَلَى ظَهِّ الْهَمَامِ
وَالْأَلِ وَالصَّحْبِ الْكِرَامِ
وَالْوَارِثِيهِمِ الْعِظَامِ
وَكُلِّ أَصْحَابِ الْوِدَادِ

தானைத் தலைவர் தாஹா நபி ஸல்லல்லாஹு"
அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின்
சங்கைமிகு கிளையார், தோழர்கள் மீதும், அவர்களின்
மகத்தான வாரிசுகள் மற்றும் நேசத்திற்குரிய
அனைத்துத் தோழர்களின் மீதும் அல்லாஹ் அருள்
புரிவானாக!

كَمْ مِّنْ غَوِيٍّ أُرْسِدُ
وَمِنْ شَقِيٍّ أَسْعَدُ
وَمِنْ عَجِيبٍ أَوْجَدُ
كَفَى بِهِ يَوْمَ التَّنَادِ

எத்தனையோ வழி கெட்டோர்க்கு, அவர்கள்
வழிகாட்டினார்கள். எத்தனையோ துர்ப்பாக்கிய
வான்களை நற்பேறடையச் செய்தார்கள்.
எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தினார்கள்.
ஒருவருக்கொருவர் உதவிக்கழைக்கும் நாளில் ஷைகு
அவர்கள் நமக்குப் போதுமானவர்கள் ஆவார்கள்.

قَالَ اخْرُجْنِي لِابْنِ الْحَمَامِ
مِنْ صِنْعِ بَغْدَادِ الْمَقَامِ
لَمَّا شَكَالِ الدِّينِ الْقِوَامِ
مَعَ سَلْبِ خَالِهِ السَّدَادِ

இன்னும் ஹமாமைக் குறித்து - நேரிய மார்க்கம்
புகார் கூறியபோது - அவரின் உன்னத நிலையை
உருவியெடுத்ததுடன் - அவரைப் பார்த்து, 'நீர்
குடியிருக்கும் பக்தாதின் வட்டத்திலிருந்தே அவசியம்
வெளியேறுக!' என்று ஷைகு அவர்கள் கூறினார்கள்.

ثُمَّتْ عَفَاعِنُ ذَاكِرِينَ
مَدَحَ الْوَلِيِّ الْحَاضِرِينَ
وَالسَّامِعِينَ الْمُطْعَمِينَ
عَلَى اسْمِهِ الْبِرِّ الْجَوَادِ

மேலும் வலிகள் கோமானின் புகழ்ச்சியை
ஓதியோர்க்கும், இங்கே வருகை தந்தோர்க்கும்,
செவியுற்றோர்க்கும், நலம்புரியும் கொடையாளரின்
நற்பெயரால் உணவளித்தோர்க்கும் மன்னிப்பை
அல்லாஹ் வழங்கிடுவானாக!

وَحُجِّي أَنَّهُ قَالَ الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَتْ
لِي بَقْرَةٌ حَارِثَةٌ فِي السَّوَادِ وَأَنَا لَهَا يَوْمَ عَرَفَةَ
زَاجِرٌ ۝ مَا لِهَذَا خَلَقْتَ وَلَا بِهَذَا أَمَرْتَ يَا عَبْدَ
الْقَادِرِ ۝ فَرَجَعْتُ وَصَعِدْتُ سَطْحَ دَارِنَا فَرَأَيْتُ
النَّاسَ بِعَرَاقَاتٍ وَأَقْفِينَ ۝ فَاسْتَأْذَنْتُ أُمَّي فِي الْمَسِيرِ
لِبَعْدَادَ لِأَشْتَغَلَ بِالْعِلْمِ وَأَزُورُ الصَّالِحِينَ ۝ فَادْنَتْ
وَخَاطَبَتْ لِي أَرْبَعِينَ دِينَارًا مِنْ مِيرَاثِ أَبِي فِي الدَّلَقِ
وَعَاهَدَتْ نِيَّيَ أُمَّي أَنْ لَا أَزَالَ فِي كُلِّ حَالٍ مُلَازِمًا

الصِّدْقِ ۝ سُرْتُ مَعَ قَافِلَةٍ إِلَى بَعْدَادَ لِلْمَوْلَى
طَالِبًا ۝ فَلَمَّا تَجَاوَزْنَا هَمْدَانَ خَرَجَ عَلَيْنَا سِتُونَ
رَاكِبًا ۝ فَأَخَذُوا الْقَافِلَةَ تَحَارِبًا ۝ فَمَرَّ بِي أَحَدٌ
وَقَالَ لِي مَا مَعَكَ فَقُلْتُ أَرْبَعُونَ دِينَارًا فِي خَرِيطةٍ ۝
تَحْتَ إِبْطِي فِي دَلْتِي مَخِيطةٍ ۝ فَظَنَنْتِي اسْتَهْرَهُ
بِهِ فَتَحَوَّلَ ۝ وَمَرَّ بِي آخَرُ فَسَأَلَنِي فَأَجَبْتُهُ
كَجَوَابِي الْأَوَّلِ ۝ ثُمَّ أَخْبَرَا مُقَدِّمَهُمْ بِمَا سَمِعَا مِنِّي
فَأْتَيْتُ بِي إِلَيْهِ فَسَأَلَنِي عَنْهُ فَقُلْتُ قَدْ صَدَقَ قَافِلًا
بَلْغَا إِلَيْكَ عَنِّي ۝ فَفَتِحَ دَلْتِي بَيْنَ يَدَيْهِ ۝
فَوَجَدَ فِيهِ مَا اعْتَرَفْتُ لَدَيْهِ ۝ فَقَالَ مَا حَمَلَكَ
عَلَى الْإِعْتِرَافِ فِي مِثْلِ هَذَا الْمَقَامِ ۝ فَقُلْتُ
عَاهَدَتْ نِيَّيَ أُمَّي أَنْ أَلْأَزِمَ الصِّدْقَ عَلَى الدَّوَامِ ۝
فَبَكَى وَقَالَ أَنْتَ لَمْ تَخُنْ فِي عَهْدِ أُمَّكَ فِي
مِثْلِ هَذَا الْحِينِ ۝ وَأَنَا آخُونَ فِي عَهْدِ رَبِّي
مُدَّةَ كَذَا وَكَذَا مِنْ السِّنِينَ ۝ فَتَابَ هُوَ عَلَى
يَدَيَّ ثُمَّ أَصْحَابُهُ جَمِيعًا ۝ وَرَدُّوا إِلَى الْقَافِلَةِ
مَا أَخَذُوا مِنْهُمْ سَرِيعًا ۝ وَحُجِّي أَنَّهُ قِيلَ
لِلشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا سَبَبُ تَلَقُّبِكَ
بِمُحْيِي الدِّينِ لِقَبِّ حَالِيَا ۝ فَقَالَ رَجَعْتُ مِنْ

سِيَا حَتِي لِبَعْدَادَ حَافِيًا ۝ فَاذَا مَرِيضٌ مُتَعَيِّرُ اللَّوْنِ
 ذَاوِيًا ۝ فَسَلَّمَ عَلَيَّ وَسَلَّمْتُ عَلَيْهِ مُنَادِيًا ۝ فَقَالَ
 أَجَلِسْنِي فَأَجَلَسْتَهُ فَنَمَا جَسَدُهُ وَصَارَ لَوْنُهُ
 صَافِيًا ۝ فَقَالَ اتَّعَرَفْتَنِي فَقُلْتُ لَا فَقَالَ أَنَا الدِّينُ
 كُنْتُ دَاثِرًا وَآهِيًا ۝ فَقَدْ أَحْيَانِي اللَّهُ بِكَ أَنْتَ
 مُحْيِي الدِّينِ بِالْيَقِينِ ۝ فَانصَرَفْتُ لِلْجَامِعِ وَ
 وَضَعْتُ لِي رَجُلٌ نَعْلًا وَقَالَ يَا سَيِّدِي مُحْيِي الدِّينِ ۝
 فَلَمَّا قَضَيْتِ الصَّلَاةَ أَهْرَعَ النَّاسُ إِلَيَّ يُقْبِلُونَ
 يَدَيَّ فَأُئِلِّينَ مُحْيِي الدِّينِ ۝ مِنْ كُلِّ جَانِبٍ
 ذَاتِ الشَّمَالِ وَذَاتِ الْيَمِينِ ۝ وَمَا دُعِيْتُ بِهِ
 قَطُّ مِنْ قَبْلِ هَذَا الْحَيْنِ ۝ وَحَكِي أَنْ أَبَا الْمَعَالِي
 اتَى الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَالَ إِنَّ ابْنِي لَمْ
 تَفَارِقْهُ الْحُمَى مُنْذُ خَمْسَةِ عَشَرَ شَهْرًا ۝ فَقَالَ
 قُلْ فِي أذُنِهِ مَتَى أَصْرَعْتَهُ يَا أُمَّ مَلْدَمُ يَقُولُ لَكَ
 الشَّيْخُ ارْتَحِلِي إِلَى الْحِلَّةِ كَرْمًا وَقَسْرًا ۝ فَفَعَلْ
 مَا أَمَرَ بِهِ فَلَمْ تَعُدِّي إِلَيْهِ بَعْدَ قَلِيلٍ وَلَا كَثْرًا ۝
 ثُمَّ جَاءَ الْخَبْرُ أَنَّ أَهْلَ الْحِلَّةِ وَهُمْ الرِّوَافِضُ
 يُحْمَوْنَ كَثِيرًا سِرًّا وَجَهْرًا ۝ وَرُوِيَ أَنَّهُ
 قَالَ رَضِيَ اللَّهُ عَنْهُ لِخَادِمِهِ خَضِرٍ ۝ إِذْ هَبْ

إِلَى الْمَوْصِلِ وَفِي ظَهْرِكَ ذُرِّيَّةٌ أَوْلَهُمْ ذِكْرٌ ۝
 اسْمُهُ مُحَمَّدٌ يَعْلِمُهُ الْقُرْآنَ رَجُلٌ أَعْجَمِيٌّ ۝
 أَعْفَى اسْمُهُ عَلِيُّ بَعْدَادِيٌّ فِي سَبْعَةِ أَشْهُرٍ ۝
 وَيَسْتَكْمِلُ حِفْظَهُ وَهُوَ ابْنُ سَبْعِ سِنِينَ بِلَا نَظَرٍ ۝
 وَتَعِيشُ أَنْتَ أَرْبَعًا وَتِسْعِينَ سَنَةً وَشَهْرًا وَ
 سَبْعَةَ أَيَّامٍ بِلَا خَطَرٍ ۝ وَتَمُوتُ بِأَرْضِ بَابِلَ
 فَكَانَ جَمِيعُ ذَلِكَ بِلَا تَفَاوُتٍ كَمَا ذَكَرَ رَضِيَ
 اللَّهُ عَنْهُ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرٍ
 مَنْ بُعِثَ لِلْمُهْدَايَةِ ۝ وَعَلَى إِلَيْهِ وَصَحْبِهِ وَجَمِيعِ
 مَنْ نَابَ مَنَابَهُ وَقَامَ مَقَامَهُ مِنْ فَاتِحِ النَّبُوَّةِ
 إِلَى خَاتِمِ الْوَلَايَةِ ۝

நான்காம் ஹிக்காயத்து

நமது ஷெய்கு நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
 கூறியதாகத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு அரஃபா நாளில்
 நான் ஒரு உழவு மாட்டை தூரத்திக் கொண்டிருந்தபோது அந்த
 மாடு என்னை நோக்கி, "அப்துல் காதிர்! இதற்காக நீர் படைக்கப்
 படவில்லை. இவ்வாறு செய்வதற்கும் நீர் ஏவப்படவில்லை"
 என்றுரைத்தது. எனவே நான் உடனே வீட்டிற்குத் திரும்பி எமது
 வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது மக்கள் அரஃபாப் பெரு
 வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் கண்டேன்.
 இதனால் நான் கல்வி கற்பதில் ஈடுபடவும், நல்லடியார்களைத்
 தரிசிக்கவும் பக்தாது நோக்கிப் பயணம் செய்ய என் அன்னை

நானோ இத்தனை ஆண்டுகளாக என் இறைவனின் வாக்குறுதிக்குத் துரோகம் செய்துவிட்டேனே! எனக்கூறி அவர் என்கையைப் பிடித்துப் பாவமன்னிப்புக் கோரினார். பின்னர் நண்பர்கள் அனைவரும் பாவமன்னிப்புக் கோரினர். அத்துடன் வர்த்தகக் குழுவிலிருந்து அவர்கள் பறித்ததையெல்லாம் உடனடியாகத் திருப்பிக் கொடுத்தனர்.

நமது ஷெய்கு நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, உங்களுக்கு 'முஹ்யித்தீன்' எனும் அலங்காரப் புனைப் பெயர் அமையக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டபோது அவர்கள் அளித்த பதில் கீழ்க்கண்டவாறு அமைந்ததாகத் தகவல் கூறப்பட்டுள்ளது. "நான் என் சுற்றுப் பயணத்திலிருந்து காலணியில்லாமல் பக்தாதை நோக்கித் திரும்பியபோது வாடிய நிலையில் நிறம் மாறுபட்ட ஒரு நோயாளி, என்னை அழைத்து ஸலாமுரைத்தபோது நானும் பதிலுக்கு ஸலாம் கூறினேன். பின்னர் 'என்னை உட்காரச் செய்யுங்கள்!' என்று அவர் கூறியதும் அவரை நான் உட்கார வைத்தேன். அப்போது அவரின் உடல் புதுவளர்ச்சி பெற்றது. அவரின் நிறம் தெளிவடைந்தது. அப்போது அவர், 'உமக்கு என்னைத் தெரிகின்றதா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன். 'நான்தான் மார்க்கம். நான் பலவீனமாகவும் அழிந்துவிட்ட நிலையிலும் இருந்தேன். உம்மைக் கொண்டு அல்லாஹ் என்னை உயிப்பித்தான். உறுதியாக நீர் 'தீனை உயிப்பித்தவர்' (முஹ்யித்தீன்) ஆவீர்" என்று கூறினார். பின்னர் நான் ஜும்ஆப் பள்ளி நோக்கித் திரும்பியபோது ஒரு மனிதர் காலணியை என் முன்னே வைத்து விட்டு, 'எஜமானே! முஹ்யித்தீனே!' என்று என்னை அழைத்தார். தொழுகை நிறைவேற்றப்பட்டவுடன் மக்கள் என்னை நோக்கி விரைந்துவந்து 'முஹ்யித்தீனே!' என்று கூறிய நிலையில் என் கைகளை முத்தமிட்டனர். வலப்பக்கம் இடப்பக்கம் என்று எல்லாப் பக்கத்திலிருந்தும் இந்தக் குரல் கேட்டது. இந்த தருணத்திற்கு முன் நான் இப்பெயரால் அறவே அழைக்கப்படவில்லை.

அபுல்மஆலி என்பவர், ஒருமுறை நமது ஷெய்க் அவர்களிடத்தில் வந்து, "குருநாதரே! பதினைந்து மாதமாக என் மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் அவரைவிட்டு

யிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அன்னையார் அனுமதித்து, என் தந்தையின் வழி கிடைத்த வாரிசுத் தொகையிலிருந்து நாற்பது பொற்காசுகளை என் சட்டைப் பைக்குள் வைத்துத் தைத்துக் கொடுத்துவிட்டு எல்லாச் சூழ்நிலையிலும் நான் உண்மை பேசுவதைப் பற்றிப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்னிடம் உறுதிமொழி வாங்கினார். பின்னர் நான் எஜமானாகிய இறைவனைத் தேடியவனாக ஒரு வர்த்தகக் குழுவுடன் பக்தாதை நோக்கிப் பயணமானேன். ஹமதான் நகரை நாங்கள் கடந்தபோது அறுபது வாகனக்காரர்கள் எங்களை நோக்கி புறப்பட்டு வந்து, வர்த்தகக் குழுவுடன் போராடி பொருட்களைப் பறித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் என்னருகில் வந்து என்னிடம் என்ன இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு நான், என் சட்டையின் அக்குள் பகுதிக்கு அடிப்புறத்தில் நாற்பது பொற்காசுகள் என் சட்டைப்பைக்குள் வைத்துத் தைக்கப் பட்டிருக்கிறது என்றுரைத்ததும் நான் அவரைக் கேலி செய்கிறேன் என்று நினைத்துத் திரும்பிச் சென்றுவிட்டார். இன்னொருவரும் இவ்வாறே என்னிடம் வந்து கேட்டபோது முதலில் கூறிய பதிலையே கூறினேன்.

பின்னர் அவ்விருவரும், என்னிலிருந்து கேட்ட தகவலை அவர்களின் தளபதியிடம் எடுத்துரைத்தனர். எனவே நான் அவரின் முன் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் என்னிடம் அந்தப் பொற்காசு குறித்துக் கேட்டார். அப்போது நான், 'அவ்விருவரும் உம்மிடம் நான் கூறியதாகச் சொன்ன தகவல் உண்மை தான்' என்றேன். எனவே அவரின் முன்னிலையில் என்னுடைய சட்டைப்பை பிரிக்கப்பட்டபோது அதற்குள் அவரிடம் நான் வாக்கு மூலம் கொடுத்த நிதி இருப்பதைப் பார்த்த அவர் என்னிடம், "இதுபோன்ற நிலையிலும் உண்மையை ஒப்புக் கொள்ள உம்மைத் தூண்டியது யாது?" எனக் கேட்டார். அதற்கு நான், 'உண்மை யுரைப்பதை எப்போதும் நான் நிரந்தரமாகப் பற்றி நிற்க வேண்டும்' என்று, என்னுடைய அன்னை என்னிடம் வாக்குறுதி வாங்கியிருந்தார்" என்று கூறியதும் அவர் அழுது கொண்டே 'இது போன்ற தருணத்திலும் நீர், உமது அன்னை யிடம் கொடுத்த வாக்குறுதிக்குத் துரோகம் செய்யவில்லை.

5- வது பைத்து

صَلُّوا بِنَا بِأَهْتِمَامٍ

سَعْدِيكَ يَا ذَا الْغَرَامِ
إِلَى غِيَاثِ الْأَنَامِ
مُحْيِي لِيَدَيْنِ قَوَامِ
الْقُطْبِ صَفْوَالِ كِرَامِ

மக்களின் பாதுகாவலனென்பால், ஆன்மீகத்தின் ஆழ்ந்த காதல் உடையவராகவும், நேரிய மார்க்கத்தை உயிர்ப்பித்தவராகவும் சங்கையாளர்களின் தெளிவான குத்பாகவும் அமைந்த தங்கள் முன்னிலையில் வந்துவிட்டேன்.

وَهُوَ الَّذِي إِذْ قَالَ جُنْدِي
مَا مَعَكَ يَا أَهْلَ زُهْدٍ
قَدْ قَالَ يَا جُنْدُ عِنْدِي
دِينَارٌ مِمْ خِتَامِ

அது நீங்கவில்லை," என்று முறையிட்டபோது நமது ஷெய்க் அவர்கள் அவரைப் பார்த்து, "உமது மகனை காய்ச்சல் படுக்க வைக்கும்போது அவரின் காதருகில் சென்று, "காய்ச்சலே! நீ வலுக் கட்டாயமாக நிர்ப்பந்தமாக 'ஹில்லா' எனும் பகுதி நோக்கிப் பயணம் புறப்பட்டுவிடு! என்று ஷெய்க் அவர்கள் உனக்கு உத்தர விடுகின்றார் என்று கூறுவீராக!" என்றார்கள். அவரும் இவ்வாறு தனக்கு ஏவப்பட்டதற்கேற்பச் செய்யவே, அதற்குப்பின் அந்தக் காய்ச்சல் கூடுதலாகவோ குறைவாகவோ அவரின் மகனை நோக்கித் திரும்பவே இல்லை. பின்னர் ஹில்லா எனும் பகுதியில் வாழும் 'ராஃபிழா' எனும் மாறுபட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் மிகுதியான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

ஒருமுறை நமது ஷெய்க் அவர்கள் தன் ஊழியரான 'கிழர்' என்பவரைப் பார்த்து, 'உமது முதுகுத்தண்டில் உமது வாரிசுகள் இருக்கும் நிலையில் நீர் 'முஸி' நகருக்குச் செல்வீராக! உமக்கு வாரிசாக முதலில் பிறப்பது ஒரு ஆண் ஆகும். அவரின் பெயர் 'முஹம்மது' என்பதாகும். இவருக்கு 'அலிய்யுல் பக்தாதி' எனும் பெயருடைய அரபியர் அல்லாத ஒரு அந்தகர் ஏழு மாதங்களில் இறைமறையைக் கற்றுக் கொடுப்பார். இவர், தன் ஏழாம் வயதில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடிப்பார். மேலும், உமது ஆயுள் சந்தேகமில்லாமல் 94 வயதும் ஒரு மாதமும் ஏழு நாட்களும் ஆகும். மேலும் நீர் பார்பல் மண்ணில் மரணிப்பீர்" என்றார்கள். நமது ஷெய்கு அவர்கள் குறிப்பிட்ட இவையனைத்தும் அவர்கள் கூறியவாறே எதுவும் கூடாமல் குறையாமல் நடைபெற்றது. (அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள் வானாக!) மேலும் நேர்வழி காட்டுவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட திருத்தூதர்களில் சிறந்தவர்களான நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும், மேலும் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் (திருப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றும்) திருத்தலத்தில் நிற்பவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் சொரிந்தருள்வானாக!

إِنِّي لَدَيْنَ الرَّشَادِ
أَحْيَيْتَنِي كَيْ يُنَادِي
لَكُمْ بِهِ كُلُّ نَادِي
يَا مُحْيِيَ الدِّينِ حَامِي

தன்னை நிலைநிறுத்த வேண்டுமென
ஷைகிடத்தில் கோரிக்கை வைத்த ஒரு நோயாளியை
ஷைகு அவர்கள் வழியில் கண்டார்கள். அந்த
நோயாளி நிமிர்ந்தபோது ஷைகு அவர்களை
அழைத்து, “என்னை நிலை நிறுத்தியவரே!
நிச்சயமாக நான் நேர்வழி மார்க்கம் ஆவனே.
இதனால், அழைப்பவரெல்லாம் உம்மை ‘மார்க்கத்தை
உயிர்ப்பித்தவரே! காவலரே!’ என்று அழைத்திட
என்னை நீவீர் உயிர்ப்பித்தீர்.” எனக்கூறினார்.

وَقَالَ لِلَّذِ اتَاهُ
يَشْكُو بِحُمِّي فَتَاهُ

‘துறவியே! உம்மிடம் இருப்பது யாது?’ என்று,
கொள்ளைக் கூட்டத் தலைவன் கேட்டபோது,
‘கொள்ளைக் கூட்டத் தலைவா! என்னிடம் முத்திரை
வைக்கப்பட்ட நாற்பது தீனார் இருக்கிறது’ - என்று,
கூறியவர்கள், அவர்கள் ஆவார்கள்.

حَتَّىٰ أَتَوْهُ جَمِيعًا
لِأَنَّهُ يَتُوبُ بَوَارِجُوعًا
مِمَّا جَنَّوهُ شَنِيعًا
لِلصِّدْقِ فِي ذَا الْمَقَامِ

முடிவில் இந்த நிலையிலும், ஷைகு அவர்கள்
உண்மை உரைத்ததனால் அந்தக் கொள்ளையர்கள்
அனைவரும், தாம் செய்து வந்த நீசச்
செயல்களிலிருந்து பாவமன்னிப்புக்கோரி மீண்டிட
ஷைகிடத்தில் வந்தார்கள்.

رَأَى بِفِجٍّ سَقِيمًا
مِنْهُ ابْتَغَىٰ أَنْ يُقِيمًا
لِمَا غَدَىٰ مُسْتَقِيمًا
نَادَاهُ أَنْ يَا قَوْمِي

لِسِنَّ سَبْعِ كَمِيلٍ
 سَبْعِ شُهُورٍ قَلِيلٍ
 هَذَاكَ فَيْضُ الْجَلِيلِ
 مِصْبَاحُ ذَاتِ الظَّلَامِ

'கிழிர்' என்பவர் சுமார் தொண்ணூறு ஆண்டுகள் மகப்பேறில்லாமல் வாழ்ந்தார். அவருக்கு முழுமையான ஏழு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் குர்ஆனை மனனம் செய்யும்படியுள்ள ஒரு குழந்தையை ஷைகு அவர்கள் வழங்கினார்கள். இருளகற்றும் விளக்கான வல்லமை மிக்க வலியுல்லாஹ்வின் அருட்பொழிவு, இதுவாகும்.

أَرْكَى صَلَاةً سَلَامٍ
 عَلَى الرَّسُولِ الْإِمَامِ
 وَالْأَلِ حِزْبِ الْهُمَامِ
 وَالصَّحْبِ أَهْلِ الْحُسَامِ
 عَفْوًا عَنِ الذَّاكِرِينَا
 لِلْمَدْحِ وَالْحَاضِرِينَا

فِي أُذُنِهِ قُلُ مَتَاهُو
 تَاءُ تَيْهِ بِالْإِهْتِمَامِ
 قَدْ قَالَ عَبْدُ الْقَدِيرِ
 يَأُمُّ مَلْدَمِ سَيْرِي
 لِجِلَّةٍ لَا تَضِيرِي
 تَنْلُ حُصُولَ الْمَرَامِ

இளம் வயதினான தன் மகனின் காய்ச்சலைக் குறித்து முறையிட வந்தவரை நோக்கி, (' ஏ மனிதனே!) உமது மகனுக்குக் காய்ச்சல் வரும் நேரம் 'காய்ச்சலே! 'ஹில்லா' எனும் பகுதி நோக்கிப் பயணம் புறப்படு! எனக்குத் தொல்லை தராதே!' என்று அப்துல் காதிர் சொன்னாரென உமது மகனின் செவியில் ஒது! (அவ்வாறு ஒதினால்) உமது நோக்கம் நிறைவேறும் நிலையினை அடைவீர்!' என்று ஷைகு அவர்கள் கூறினார்கள்.

وَعَاشَ خَيْرٌ سَلَامًا
 بِضَعًا وَتَسْعِينَ عَامًا
 مَعَ مَا حَبَاهُ الْغُلَامَا
 حَفَاطَ خَيْرِ الْكَلَامِ

رِقَابَهُمْ مُسْتَسْلِمِينَ لِهَذَا الْكَلَامِ ○ إِلَّا
 وَاحِدًا مِنَ الْأَوْلِيَاءِ فِي إِصْبَهَانَ فَعَزَلَ عَنْ
 وَلَا يَتَّبِعُهُ لِلْإِنْتِقَامِ ○ هَذَا وَإِنَّهُ قَدَّرُوي أَنَّهُ
 رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَفَ طَوِيلًا فِي الشَّمْسِ يَوْمًا
 عَلَى قَبْرِ الشَّيْخِ حَمَادٍ ○ وَخَلْفَهُ كَثِيرٌ مِنْ
 الْعَبَادِ ○ فَسُئِلَ عَنْ سَبَبِ طُولِ قِيَامِهِ
 وَأَنْصَرَفَ فِيهِ مَسْرُوفِ الْفَوَادِ ○ فَقَالَ كُنْتُ
 ذَهَبْتُ يَوْمًا مَعَ حَمَادٍ ○ لِصَلَاةِ الْجُمُعَةِ فِي
 جَامِعِ الرِّصَافَةِ ○ فَلَمَّا كُنَّا عَلَى قَنْطَرَةِ النَّهْرِ
 دَفَعَنِي فِي الْمَاءِ فَقُلْتُ بِسْمِ اللَّهِ عُسَلِ الْجُمُعَةِ
 وَالنِّظَافَةِ ○ فَخَرَجْتُ وَتَبِعْتُهُمْ إِلَى هُنَالِكَ ○
 فَطَعَنَ فِي أَصْحَابِهِ وَمَنَعَهُمْ عَنْ ذَلِكَ ○ فَأَلْيَوْمَ
 رَأَيْتُهُ فِي قَبْرِهُ مُحَلًى بِالْحَلِيِّ وَالْحُلِيِّ ○
 غَيْرَ أَنَّ يَدَهُ الْيَمْنَى أَصَابَهَا الشَّلْلُ ○ فَقُلْتُ
 مَاذَا قَالَ هَذِهِ الَّتِي دَفَعْتُكَ بِهَا فَهَلَّا عَفَوْتَ
 عَنْ هَذَا ○ فَاسْأَلِ اللَّهَ تَعَالَى أَنْ يَرُدَّهَا صَحِيحَةً ○
 فَقُمْتُ أَسْأَلُ اللَّهَ تَعَالَى وَقَامَ خَمْسَةَ الْآفِ
 وَلِيٍّ فِي قُبُورِهِمْ يَوْمَئِذٍ لِدَعْوَتِي صَرِيحَةً ○
 فَرَدَّهَا اللَّهُ فِي مَقَامِي سَلِيمَةً ○ وَصَافِحَنِي

وَالسَّمْعِ الْمُطْعَمِينَا عَلَى اسْمِهِ بِالْغَرَامِ

நாயகரான திருத்தாதர் மீதும் வள்ளல்களின்
 அணியைச் சார்ந்த கிளையார் மீதும், வாளேந்தும்
 வீரர்களான தோழர்கள் மீதும் மிகத்தாய அருளும்
 அமைதியும் பொழிவதாக! ஷைகு அவர்களின்
 புகழ்ச்சியை நினைவு கூர்ந்து ஒதுவோர்க்கும், வருகை
 தந்தோர்க்கும் ஷைகு அவர்களின் திருப்பெயரால்
 பேரின்பக் காதலுடன் புகழ்ச்சியைக் கேட்போருக்கும்
 உணவளிப்போர்க்கும் இறைமன்னிப்பு
 உண்டாவதாக!

وَعَنْ بَعْضِ الْقَدَمَاءِ رَحِمَهُمُ اللَّهُ أَنَّهُ أَخْبَرَ
 قَبْلَ تَوْلِدِ الشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِنَحْوِ مِائَةِ
 عَامٍ ○ أَنَّهُ سَيُومَرُ بِأَنْ يَقُولَ قَدِّمِي هَذِهِ
 عَلَى رِقَابِ كُلِّ وَلِيٍّ لِلَّهِ تَعَالَى عَلَى سَبِيلِ
 الْإِلْتِهَامِ ○ إِنَّتَهَى فَقَالَ كَمَا كَانَ أَخْبَرَ فِي
 زَمَانٍ تَصَرَّفَ فِيهِ فِي الْكُونِ بِالنَّقْضِ وَالْإِبْرَامِ ○
 أَوْرَدَ ذَلِكَ الْمَقَالَ عَنْ وَارِدٍ حَقٍّ فِي مُحْفَلِ
 اثْنَيْنِ وَخَمْسِينَ مِنَ الْأَوْلِيَاءِ الْكِرَامِ ○
 فَوَضَعَ كُلُّ مَنْ حَضَرَ وَمَنْ لَمْ يَحْضُرْ

بِهَا مُصَافِحَةٌ كَرِيمَةٌ ○ ثُمَّ لَمَّا اشْتَهَرَ هَذَا
 الْخَبْرُ اجْتَمَعَ أَصْحَابُ حَمَادٍ لِيَطَالِبُوا الشَّيْخَ
 رَضِيَ اللَّهُ عَنْهُ بِتَحْقِيقِ مَا أَخْبَرَ وَأَتَوْا عَلَيْهِ
 الْجَمْعَ الْغَفِيرَ ○ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَتَكَلَّمَ مَعَهُ
 لِأَكْبَرٍ وَلَا صَغِيرٍ ○ فَبَدَأَ بِمُرَادِهِمْ
 وَقَالَ اخْتَارُوا رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ الْحَالِ ○
 يَظْهَرُ لَكُمْ عَلَى لِسَانِهِمَا صِدْقُ هَذَا الْمَقَالِ ○
 فَاخْتَارُوا الشَّيْخَيْنِ يَوْسُفَ وَعَبْدَ الرَّحْمَنِ
 وَقَالُوا أَمْهَلْنَاكَ فِي تَحْقِيقِ ذَلِكَ أُسْبُوعًا
 مِنْ الْأَزْمَانِ ○ فَقَالَ بَلْ مَا تَقُومُونَ مِنْ هَذَا
 الْمَكَانِ ○ حَتَّى يَتَحَقَّقَ لَكُمْ هَذَا الشَّانُ ○
 فَاطْرُقُوا مَدِينَةَ مَدْيَنَ ○ فَادَّانَ الشَّيْخُ يَوْسُفَ
 جَاءَ شَدِيدَ الْعَدْوِ قَائِلًا أَشْهَدُنِي اللَّهُ تَعَالَى
 السَّاعَةَ الشَّيْخَ حَمَادًا جَلِيلًا ○ فَقَالَ يَا يَوْسُفَ
 بَادِرْ ○ لِمَدْرَسَةِ الشَّيْخِ عَبْدِ الْقَادِرِ ○ وَقُلْ
 لِلَّذِينَ هُنَالِكَ ○ صَدَقَ الشَّيْخُ فِيمَا أَخْبَرَ
 عَنِّي مِنْ ذَلِكَ ○ ثُمَّ جَاءَ عَبْدَ الرَّحْمَنِ يَتَأَسَّفُ ○
 وَقَالَ مِثْلَ قَوْلِ يَوْسُفَ فَتَابُوا جَمِيعًا ○ وَاسْتَعْفَوْهُ
 مِمَّا صَدَرَ مِنْهُمْ سَنِيْعًا ○ وَرُوي عَنْ أَبِي مُحَمَّدٍ

رَجَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ جَاءَ الْفَضْلُ
 الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَالَ يَا سَيِّدِي أُمِنْتُ
 عَلَى عَبْدِكَ بِإِجَابَةِ دَعْوَتِهِ ○ فَرَكِبَ هُوَ
 فَأَخَذَتْ أَنَا وَالشَّيْخُ عَلِيٌّ بِرِكَابِي بَعْلَتِهِ ○
 فَاتَيْنَا دَارَهُ وَفِيهَا كَثِيرٌ مِنْ أَكْبَرِ الْأُمَمِ ○
 وَمَدَّ سِمَاطَ عَلَيْهِ الْوَأْنُ مِنَ النَّعَمِ ○ وَأَبِي سَلَّمَ
 فَخْتُمَتِ حَمَلَهَا اثْنَانِ بِالْحَبَابِ ○ وَوَضَعَهَا فِي
 إِخْرِ السِّمَاطِ ○ وَقَالَ الْفَضْلُ الصَّلَاةَ فَاطْرُقَ الشَّيْخَ
 وَمَا تَنَاولَ ○ وَلَا أِذْنَ لِأَحَدٍ فِي التَّنَاولِ ○ وَقَالَ
 الرَّاوي فَأَمَرَنِي وَالشَّيْخَ عَلِيًّا أَنْ أُتِيَابَهَا إِلَيْهِ ○
 فَاتَيْنَاهَا وَفَتَحْنَاهَا بَيْنَ يَدَيْهِ ○ فَأَذَانُهَا صَبِيٌّ
 أَكْمَهُ أَجْدَمٌ مَفْلُوجٌ مُقْعَدٌ ○ وَقَالَ لَهُ الشَّيْخُ رَضِيَ
 اللَّهُ عَنْهُ قُمْ مَعَا فَاذْنِ اللَّهُ الصَّمَدِ ○ فَأَذَاهُو
 بِصَيْرٍ ○ وَأَخَذَ بِلَاغَاهَةِ يَعْدُو وَيَسِيرُ ○ فَضَجَّ
 الْحَاضِرُونَ وَخَرَجَ الشَّيْخُ فِي غَلْبَاتِهِمْ ○ وَلَمْ
 يَطْعَمْ مِنْ شَرِبَاتِهِمْ ○ فَلِهَذَا قِيلَ إِنَّهُ يُبْرِي
 الْأَكْمَةَ وَالْأَبْرَصَ بِإِذْنِ اللَّهِ ○ وَرُوي أَنَّهُ
 مَرَّتْ عَلَى مَجْلِسِهِ جِدَاءٌ طَائِرَةٌ فَصَاحَتْ

وَشَوَّسَتْ بِصَوْتِهَا عَلَى جَمَاعَةٍ حَاضِرَةٍ ۝ فَقَالَ
 يَارَيْحُ حَدِي رَأْسُ هَذِهِ الصَّائِحَةِ ۝ فَوَقَعَتْ
 فِي نَائِحَةٍ ۝ وَرَأْسُهَا فِي أُخْرَى طَائِحَةٍ ۝ فَنَزَلَ
 مِنْ كُرْسِيِّهِ فَأَخَذَهَا بِيَدِي وَرَأْسُهَا بِيَدِي وَقَالَ
 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝ فَحَيَّتْ وَطَارَتْ
 فِي مَشْهَدٍ مِنَ النَّاسِ بِإِذْنِ اللَّهِ مُحْيِي الْعِظَامِ
 وَهِيَ رَمِيمٌ ۝ وَعَنْ عَبْدِ الْحَقِّ أَنَّهُ قَالَ كُنَّا
 عِنْدَ الشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَتَوَضَّأُ فِي قَبْقَابٍ
 وَصَلَّى رُكْعَتَيْنِ ۝ فَرُمِي بِفَرْدَتِيهِ بَعْدَ مَا صَرَخَ
 صَرَخَتَيْنِ ۝ فَسَكَتَ بِحَالِهِ وَلَمْ يَتَجَسَّرْ أَحَدٌ
 عَلَيْهِ سَوْأَلِهِ ۝ ثُمَّ قَدِمَتْ قَافِلَةٌ مِنَ الْعَجَمِ بِنْدِرٍ
 لَهُ مِنْ ذَهَبٍ وَثِيَابٍ ۝ وَكَانَ مَعَهُ ذَلِكَ الْقَبْقَابُ ۝
 فَقُلْنَا أَيْ لَكُمْ هَذَا قَالُوا بَيْنَنَا نَحْنُ سَائِرُونَ
 خَرَجَتْ عَلَيْنَا أَنْاسٌ مَعَ مُقَدَّمِينَ لَهُمْ مِنَ
 الْأَعْرَابِ ۝ فَقَتَلُوا مِنَّا وَنَهَبُوا مَا مَعَنَا مِنَ
 الْأَسْبَابِ ۝ فَقُلْنَا لَوْنَدُّرْنَا لِلشَّيْخِ وَذَكَرْنَا لَهُ
 بِكَلِمَتَيْنِ ۝ فَمَا تَمَّ ذَلِكَ إِلَّا أَنْ سَمِعْنَا صَرَخَتَيْنِ
 شَدِيدَتَيْنِ ۝ فَقَالَ وَاحِدٌ مِنْهُمْ تَعَالَوْا إِلَيْنَا
 وَانظُرُوا مَا نَزَلَ مِنَ الْقَهْرِ عَلَيْنَا ۝ فَنَظَرْنَا وَوَجَدْنَا

مُقَدَّمِيهِمْ مَيِّتَيْنِ ۝ وَعِنْدَ كُلِّ مِنْهُمَا فَرْدَةٌ
 مِنْ هَاتَيْنِ ۝ هَذَا وَإِنْ جَمِيعٌ هَذَا كَرَمٌ مِنْ
 فَيْضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلِ
 النَّسْخَتَيْنِ ۝ وَقَابِلِ الْخَلْعَتَيْنِ ۝ صَلَّى اللَّهُ
 وَسَلَّمَ عَلَيْهِ ۝ وَعَلَى مَنْ انْتَهَى مِنَ السَّابِقِينَ
 وَاللَّاحِقِينَ إِلَيْهِ ۝

ஐந்தாவது ஹிக்காயத்து

'எனது இந்தப் பாதம், இறைநேசர்கள் அனைவரின் பிடரி
 களின் மீது அமையும்' என்று சொல்லுமாறு நமது ஷெய்கு அவர்
 களுக்கு ஞானோதயத்தின் மூலம் ஏவப்படும் என்று, நமது
 ஷெய்கு அவர்களின் பிறப்புக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு
 முன்னர் வாழ்ந்த பழம்பெரும் ஞானிகளில் ஒருவர் அறிவித்த
 தாகத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறிவித்ததைப்
 போல நமது ஷெய்கு அவர்கள் உலகில் உலவிய காலத்தில்
 விவாதங்களை வென்று உறுதிமிக்க ஆதாரங்களை நிலைநாட்டி,
 இதை எடுத்துரைத்தார்கள். கண்ணியம் மிக்க இறைநேசர்கள்
 ஐம்பத்திரண்டு பேர்கள் இருந்த சபையில் இந்த அறிவிப்பு
 வாக்கினை நமது ஷெய்க் அவர்கள் - மெய்ப்பொருளாம்
 இறைவன் தனக்குச் சொல்லச் சொன்னதாக - அறிவித்தார்கள்.
 அப்போது அச்சபையில் வருகை தந்தோர்களும் வருகை
 தராத்தோர்களும் இந்த அறிவிப்பு வாசகத்திற்குக் கட்டுப்பட்ட
 வர்களாகத் தமது பிடரிகளைத் தாழ்த்திக் காட்டினர். 'இஸ்பஹான்'
 நகரில் வாழ்ந்த அபூபக்கர் என்பவர் மட்டும் இதை மறுத்ததால்
 தண்டனையாக அவரின் 'விலாயத்' உருவப்பட்டது.

அந்நேரம், நமது ஷெய்க் அவர்களுடன் பெரியவரோ சிறியவரோ எவருமே பேச முடியவில்லை. எனவே வந்தவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஷெய்க் அவர்களே பேசத் தொடங்கினார்கள். "உங்களிடையே ஞானநிலை கைவரப்பெற்றவர்களில் இருவரைத் தேர்வு செய்யுங்கள். எனது இக்கூற்றின் உண்மை அவ்விருவரின் நாவுகளின் மீது உங்களுக்கு வெளிப்படும்!" என்று நமது ஷெய்க் அவர்கள் கூறியவுடன் அவர்கள் ஷெய்க் யூசுப் - ஷெய்க் அப்துர் ரஹ்மான் ஆகிய இருவரைத் தேர்வு செய்து 'இந்த விஷயத்தை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு வாரம் தவணை தந்தோம்!' என்றனர். அப்போது நமது ஷெய்க் அவர்கள் 'அவ்வளவு நேரம் தேவையில்லை, இந்த விஷயம் உங்களுக்கு உறுதிப்படும் வரை நீங்கள் இந்த இடத்திலிருந்தே எழுந்திருக்க மாட்டீர்கள்!' என்றார்கள். சிறிது நேரம் ஷெய்க் அவர்களும் மற்றவர்களும் தலையை தாழ்த்திக் கொண்டிருந்தனர். அந்நேரம் ஷெய்க் யூசுப் அவர்கள் "அல்லாஹு எனக்கு ஷெய்க் ஹம்மாதை இப்போது பகிரங்கமாகக் காட்டித் தந்தான். அவர் என்னிடம், யூசுபே! நீர் ஷெய்க் அப்துல் காதிர் அவர்களின் மதரஸாவுக்கு விரைந்து சென்று அங்கிருப்பவர்களிடம் என்னைப் பற்றி ஷெய்க் அப்துல்காதிர் அவர்கள் குறிப்பிட்ட அந்த விஷயம் உண்மைதான் என்று கூறுக!" என்று கூறிக்கொண்டே ஓடோடி வந்தார்கள். பின்னர் ஷெய்க் அப்துர் ரஹ்மான் கவலையுடன் வந்து, யூசுப் கூறியது போன்று கூறினார். எனவே எல்லோரும் பாவமன்னிப்புக் கோரியதுடன், தம்மில் நிகழ்ந்துவிட்ட இழிந்த (சந்தேக) அணுகு முறைக்காக நமது ஷெய்க் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.

அபுமுஹம்மது ரஜப் ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நமது ஷெய்க் அவர்களிடத்தில் 'ஃபழல்' என்பவர் வந்து, "என் அஹ்மாதே! தங்களின் இந்தச் சிற்றடியானின், இறைஞ்சல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நலம் புரிவீராக!" என்றார். எனவே ஷெய்க் அவர்கள், ஃபழலின் வீடு நோக்கிப் பயணம் புறப்பட்டார்கள். அப்போது நானும் ஷெய்க் அலி என்பவரும் அவர்கள் ஏறிய கோவேறுக் கழுதையின் இரு சேணங்களைப்

நமது ஷெய்க் அவர்கள் தனக்குப் பின் ஏராளமான நல்லடியார்கள் நின்று கொண்டிருக்க (தன் ஆசானாகிய) ஷெய்க் ஹம்மாது அவர்களின் 'கப்ர்' அருகில் வெயிலில் நெடுநேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அங்கே நெடுநேரம் நின்றது குறித்தும், இதயங்களிக்கத் திரும்பியது குறித்தும் ஷெய்க் அவர்களிடத்தில் கேட்கப்பட்டபோது அவர்கள் பதிலளித்தார்கள். ஒருநாள் நான் ஷெய்க் ஹம்மாது அவர்களுடன் ஜும்அத் தொழுகைக்காக 'ஜாமிஉர்ரஹ்மான்' பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது நாங்கள் ஆற்றுப் பாலத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது என்னை சோதனை செய்ய தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் திருப்பெயரால் ஜும்ஆவின் குளிப்பையும் சுத்தத்தையும் நிய்யத் செய்கிறேன்!" என்று கூறினேன். பின் ஆற்றிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவரின் தோழர்கள் என்னை குறைபேசினர். அவர்களை அவ்வாறு செய்யாமல் அவர் தடுத்தார். இன்று அவர் தன் கப்ருக்குள்ளே ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவரின் வலதுகை மட்டும் சோகையாகி இருப்பதாகவும் பார்த்து 'எதனால் இப்படி?' என்று கேட்டதற்கு "இந்த கைகளால் தான் உம்மை நான் அன்று ஆற்றில் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? எனவே இக்கைகளை மீண்டும் நலமாக மாற்றிட அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்!" என்று அவர் என்னிடம் கூறினார். எனவேதான் நான் அல்லாஹ்விடம் கேட்பதற்காக நின்றேன். இப்போது ஐயாயிரம் இறைநேசர்கள் என் துஆவிற்கு வெளிப்படையாக 'ஆமீன்' கூறியவர்களாகத் தம் கப்றுகளில் நின்றனர். எனவே நான் நின்ற நேரத்திற்குள்ளேயே அவரின் கையை அல்லாஹ் நலமாக மாற்றினான். அந்த கையாலேயே அவர் என்னிடம் கண்ணியமாக 'முஸாஃபஹா' செய்தார். பின்னர் இந்தச் செய்தி பரவியபோது ஹம்மாதின தோழர்கள் இது குறித்த உண்மையை உறுதிப்படுத்த நாடி நமது ஷெய்க் அவர்களிடம் திரண்டனர். பெருங்கூட்டம் ஷெய்க் அவர்களிடம் வந்தது.

ஒருமுறை ஷெய்க் அவர்களின் திருச்சபையில் ஒரு பருந்து வட்டமிட்டுப் பறந்த நிலையில் அங்கே அமர்ந்திருந்தோருக்குத் தன், ஒலியினால் எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது உடனே ஷெய்க் அவர்கள், 'காற்றே! சத்தமிடும் இந்தப் பறவையின் தலையைப் பிடி!' என்றதும், அப்பறவை ஒரு மூலையில் வந்து விழுந்தது. அதன் தலை இன்னொரு மூலையில் வீசப்பட்டு கிடந்தது. உடனே ஷெய்க் அவர்கள் தன் ஆசனத்திலிருந்து இறங்கி அந்தப் பறவையின் தலையை ஒரு கையிலும், உடலை இன்னொரு கையிலுமாக எடுத்து வைத்துக் கொண்டு, "அருள் மிக்கவனும் அன்பு மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் தொடங்குகிறேன்!" என்று கூறியதும் மக்கிய எலும்புகளை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் அனுமதியுடன் அப்பறவை - மக்களின் கண்ணெதிரிலே உயிர்ப்பெற்றுப் பறந்தது.

அப்துல் ஹக் எனும் பெரியார் அறிவிக்கிறார்: ஒருநாள் நாங்கள் ஷெய்கின் அருகில் இருந்தபோது அவர்கள் பாதக் குறடுகளுடன் ஒலுச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் அவர்களின் இரு பாதக்குறடுகளையும் (இடிமுழக்கம் போன்ற) இரு பேரொலியுடன் எடுத்து வீசினார்கள். பின் அமைதியான நிலையை அடைந்தார்கள். இச்செயல் குறித்து அவர்களிடம் கேட்க எவருக்கும் துணிச்சல் வரவில்லை. பின்னர், அரபியல்லாத ஒரு நாட்டின் ஒரு வர்த்தகக் குழு தங்கம் மற்றும் துணிமணிகளை ஷெய்க் அவர்களுக்கு நேர்ச்சையாக ஏந்திக் கொண்டு முன்னோக்கி வந்தது. அந்த நேர்ச்சைப் பொருட்களுடன் அந்த பாதக்குறடுகள் இருந்தன. எனவே நாங்கள், "இது உங்களுக்கு எப்படிக்கிடைத்தது?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள். நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது எங்களை நோக்கிச் சில மனிதர்கள் அவர்களின் காட்டரபிகளான தலைவர்களுடன் சேர்ந்து - பாய்ந்து வந்தார்கள். அவர்கள் எங்களில் சிலரைக் கொன்று எங்களுடனிருந்த வர்த்தகப் பொருட்களைக் கொள்ளையடித்தனர். அப்போது நாங்கள், "நமது ஷெய்க் அவர்களுக்கு நாம் நேர்ச்சை செய்து, அவர்களிடம் நம் நிலையை இரண்டு சொற்களால் சொல்லியிருக்க வேண்டுமே!" என்று கூறினோம். கடுமையான இரு பேரிடி போன்ற சப்தங்

பிடித்துக் கொண்டோம். நாங்கள் ஃபழ்வின் வீட்டை அடைந்த போது, அங்கே சமுதாயப் பெரியவர்கள் ஏராளமானோர் இருந்தனர். ஒரு உணவு விரிப்பு அங்கு விரிக்கப்பட்டு, அதற்கு பல்வேறு வகை உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், முத்திரை வைக்கப்பட்ட ஒரு கூடை, இருவரால் சுமந்து கொண்டு வரப்பட்டு, அந்த உணவு விரிப்பின் ஓரத்தில் வைக்கப்பட்டது. ஃபழ்லு அவர்கள் தொழுகை நேரம் வந்துவிட்டதென்று சொன்னார். நமது ஷெய்க் அவர்கள் அந்த உணவுப் பொருட்களில் எதையும் உட்கொள்ளாமல், எவரையும் அவற்றை உட்கொள்ள அனுமதிக்காமல் சிறிது நேரம் தலையைத் தொங்க விட்ட வண்ணம் மௌனமாக இருந்தார்கள்.

பின்னர் - அந்த கூடையைத் தன் பக்கத்தில் எடுத்துக் கொண்டு வர எனக்கும் (அறிவிப்பாளராகிய - அபூமுஹம்மது ரஜப்) ஷெய்கு அலி என்பவருக்கும் - ஷெய்க் அவர்கள் உத்தர விட்டார்கள். எனவே நாங்களிருவரும், அந்த கூடையைக் கொண்டு வந்து, ஷெய்க் அவர்களின் முன்னிலையில் வைத்துத் திறந்தோம். அப்போது அதற்குள் பிறவிக்குருடும், தொழுநோயும், பக்கவாதமும், சப்பாணித் தன்மையும் உடைய ஒரு சிறுவன் இருந்தான்.

ஷெய்க் அவர்கள் அச்சிறுவனைப் பார்த்து, 'எவர் தேவையு மற்ற அல்லாஹ்வின் உதவியினால் நலம் பெற்று எழு!' என்ற வுடன் அச்சிறுவன், பார்வை பெற்றுவிட்டான். எவ்விதச் சிரமமு மின்றி நடக்கவும், ஓடவும் தொடங்கினான். எனவே, அங்கு திரண்டிருந்தவர்கள் திகைத்தனர். அவர்கள் அந்த திகைப்பில் மிகைத்து நிற்கவே- ஷெய்கு அவர்கள் ஃபழ்வின் வீட்டார் கொண்டு வைத்த மிகுதியாத உணவு பானவங்களில் எதையும் சுவைக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். எனவேதான், ஷெய்கு அவர்களைப் பற்றி 'பிறவிக்குருடு, தொழுநோய் போன்றவற்றை அல்லாஹ்வின் அனுமதியுடன் குணப்படுத்துகிறார்கள்' என்று கூறப்பட்டது.

شَاعَتْ مَنَاقِبُهُ بِعَرَبِ عَجْمٍ
ذَاعَتْ مَوَاهِبُهُ بِحِلِّ حَرَمٍ

சமுதாயங்கள் அனைத்தையும் ஷைகு அவர்களின் புகழ்ச்சிகள் பொதுவாகச் சூழ்ந்துவிட்டன. அவர்களின் சிறப்புக்கள் எழுதுகோலால் வரையறுக்க வியலாத வல்லமையைப் பெற்றுவிட்டன. அவர்களின் மகத்துவங்கள் அரபியர்களிடையேயும், அரபி அல்லாதவர்களிடையேயும் பரவிவிட்டன. அவர்களின் அன்பளிப்புகள் புனித ஹரம் ஷரீபிலும், அதற்கு வெளியிலும் வியாபித்து விட்டன.

إِذْ قَالَ يَوْمًا مَّخْبِرًا بِالنَّبِيِّ
عَنْ وَارِدٍ مِّنْ رَبِّهِ ذِي الْكُرْمِ
عَلَى رِقَابِ الْأَوْلِيَاءِ قَدْ مَيَّ
فَسَلَّمُوا إِلَيْكَ كُلَّ السَّلَامِ

ஒரு நாள் ஷைகு அவர்கள், தன் கொடையாள னாகிய இறைவன் கூறிய செய்தியையொட்டி - அவனுடைய அருட் கொடைகளை எடுத்துரைத் தவரான நிலையில் - 'என் பாதம் இறைநேசர்களின் பிடரிகள் மீது அமையும்' என்றபோது அவ்விறை நேசர்கள் அக்கூற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டனர்.

களைக் கேட்டே தவிர எங்களின் வார்த்தை முடியவில்லை. அந்நேரம் அம்மனிதர்களில் ஒருவர், "எல்லோரும் எங்களின் பக்கம் வாருங்கள், எங்களின் மீது இறங்கிய (இறைக்கோபத்) தாக்குதலைப் பாருங்கள்!" என்று கூறினார். அந்நேரம் நாங்கள் அங்கே பார்த்தபோது அவர்களின் தளபதிகள் இருவரும் பிணமாகக் கிடந்ததை அறிந்தோம். அவர்களில் ஒவ்வொருவரின் பக்கத்திலும் ஒவ்வொரு பாதக்குறடு கிடந்ததையும் அறிந்தோம். இதுவும் இதற்கு முன் கூறப்பட்ட அனைத்தும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருட் பொழிவைச் சார்ந்ததாகும். அவர்களின் மீதும், முன்னோர் களிலிருந்தும், பின்னோர்களிலிருந்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இணைந்தோர் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் பொழிவானாக!

6- வது பைத்து

يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ عَلَى النَّبِيِّ
وَالْآلِ وَالصَّحْبِ وَغَوْثِ الْأُمَّمِ

என்னிறைவா! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், தோழர்கள் மற்றும் சமுதாயக் காவலர் கவ்துல் அஃமும் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மீதும் அருளும் அமைதியும் பொழிந்தருள்வாயாக!

عَمَّتْ فَوَاضِلُهُ جَمِيعَ الْأُمَّمِ
جَلَّتْ فَضَائِلُهُ عَنِ احْصَاءِ الْقَلَمِ

அவர்களை நோக்கி) விரைந்து வந்து இச்செய்தியின்
(உண்மை குறித்த) உறுதிப்பாட்டை மன
வேதனையுடன் கோரினர்.

فَأَشْهَدَ الْمُؤْمِنُ بِذَاكَمُ يُوسُفَا
وَعَبْدًا رَحْمَنٍ بِهِ قَدْ كُشِفَا
فَاسْتَغْفَرُوا لِمَا جَنَوْهُ أَسْفَا
وَذَاكَ فَضْلُ الْمُصْطَفَى ذِي الْعَلَمِ

எனவே, எஜமானராகிய நம் ஷைகு அவர்கள், இச்செய்திக்கு யூசுப் என்பவரையும் அப்துர் ரஹ்மான் என்பவரையும் சாட்சியம் ஆக்கினார்கள். இவ்விருவருக்கும் இச்செய்தி 'கஷஃப்' எனும் 'அகத்திரையகற்றல்' மூலம் வெளிப்பட்டது. எனவே, (ஷைகு அவர்களின் மீது ஐயமுற்ற) தவறுக்காக வருந்திய அவர்கள், பாவமன்னிப்புக் கோரினர். இந்த நிலை, திருக்கொடிக்கு உரியவரான - தேர்ந்தெடுக்கப் பட்ட திருநபியின் அருட்கொடை ஆகும்.

كَمْ أِبْرَأُ الْأَعْمَى وَأَهْلَ الْعَرَجِ
وَأَبْرَصًا وَأَجْدًا مَاذَا حَرَجِ
وَأَكْمَهًا وَمَقْعَدًا إِذَا فَلَاحِ
كَنَجَلٍ فَضْلٍ بِالْذُّعَا وَالرَّهْمِ

الْقَاهُ حَمَادٌ بِيَوْمٍ خَصِرِ
إِذْ مَا مَشَى لِرَجْمَعَةٍ فِي نَهْرِ
فَقَالَ شَلَّتْ كَفَّهُ فِي قَبْرِهِ
فَقَامَ يَدْعُو اللَّهَ مُؤْمِي التَّعَمِ

ஷைகு அவர்கள் (ஆற்றருகே) ஜும்ஆத் தொழுகைக்காக நடந்து சென்றபோது குளிர் நாளில், அவரை ஹம்மாது அவர்கள், ஆற்றுக்குள் தள்ளிவிட்டதனால் அவரின் மண்ணறையில் அவருடைய முன்கை சூகையானது. அதனால் அருட்கொடைகளை அள்ளி வழங்கும் அல்லாஹ்விடம் (ஹம்மாதிற்சூக) இறைஞ்சியவர்களாக ஷைகு அவர்கள் (மண்ணறை அருகே ஹம்மாதின் கை நலம் பெறும்வரை) நின்றார்கள்.

مَعَ مَا يُؤْمِنُ خَمْسَةً مِنْ قُبْرًا
فِي الْأَلْفِ حَتَّى صَحَّحَتْ فَابْتَدَرَا
أَصْحَابُهُ إِذْ أَخْبِرُوا ذَا الْخَبْرَا
فَطَالَبُوا تَحْقِيقَهُ بِالْحُشْمِ

(ஷைகின் இறைஞ்சலுக்காக) ஐயாயிரம் மண்ணறைவாசிகள் 'ஆம்ன்' கூறினர். எனவே, ஹம்மாதின் தோழர்களுக்கு இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டபோது அவர்களெல்லாம் (ஷைகு

கொள்ளைக்காரர்களிடம் பணத்தைப்
பறிகொடுத்தவர்கள், அவர்களிலிருந்து அப்பணத்தை
அடைவதற்காகத் தன்னிரு பாதக்குறடுகளை ஷைகு
அவர்கள் எடுத்தெறிந்தார்கள். எனவே, பணம்
திரும்பப் பெற்றவர்கள், தம்மீது கடமையான
நேர்ச்சையைத் தமது சேவகர்களின் கரங்களால்
நிறைவேற்றினர்.

وَهُوَ إِمَامُ الْمُتَّقِينَ الْحَسَنِيِّ
قَطْبُ الْمَلَاغُوثِ الْوَرِيِّ عَنْ مَحْنِ
تَاجِ الْمَشَائِخِ فِي الْخَفَاوَالْعَلَنِ
بَازُ الْأَقَاطِيبِ الْحَمِيدِ الشِّيمِ

ஷைகு அவர்கள் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்களின் குலத்தோன்றலான - பக்தர்களின்
தலைவர் ஆவார்கள். உயர்ந்த குழுவின குத்பு
ஆவார்கள். படைப்பினத்தைச் சிரமங்களிலிருந்து
காப்பவர் ஆவார்கள். இரகசியத்திலும்
பகிரங்கத்திலும் குருநாதர்களின் மணிமகுடமா
வார்கள். சீர்குணங்கள் புகழப்பட்ட குத்புகளின்
இராஜாளி ஆவார்கள்.

أَرْكِي صَلَاةً مَعَ سَلَامٍ أَبَدِي
عَلَى مُحَمَّدٍ حَبِيبِ الصَّمَدِ
وَالْأَلِ وَالْأَصْحَابِ أَهْلِ الرَّشْدِ
وَالتَّابِعِينَ فِي سَوَاءِ اللَّقْمِ

எத்தனையோ குருடர்கள், நொண்டியர்கள்,
வெண்குஷ்டத்தினர், துயரப்படும் தொழு
நோயாளிகளை ஷைகு அவர்கள் குணப்படுத்தி
யிருக்கிறார்கள். ஃபழல் என்பவரின் குழந்தையைப்
போன்று பக்கவாதம் சப்பாணி, பிறவிக்குருடு ஆகிய
ஊனங்களுற்றவரையும் இறைஞ்சல் மற்றும் திடமான
எண்ணத்தினால் குணப்படுத்தி யிருக்கிறார்கள்.

وَقَالَ إِذْ مَا شَوْشَتْ لِلْفُقَرَا
حُدَيْعَةٌ تُصِيحُ صَوْتًا تُكْرَا
يَارِيحُ أَخْذًا رَأْسَهَا فَانْكَسَرَا
مِنْ بَعْدُ أَحْيَاهَا بِدُءِ الْكَلِمِ

வெறுப்பூட்டும் ஒலியுடன் இரைச்சலிட்ட பருந்து
(ஷைகு அவர்களின் திருச்சபையிலிருந்து)
சாதுக்களுக்குத் தொல்லை தந்தபோது - 'காற்றே!
இப்பறவையின் தலையைப் பிடி!' என்றார்கள். உடனே
அப்பறவை துண்டானது. பின் அப்பறவையை
வார்த்தைகளின் தொடக்கம் (ஆகிய 'பிஸ்மில்லாஹ்'
கூறியது) மூலம் உயிர்ப்பித்தார்கள்.

رَهِي بِقَبَابِيهِ مَنْ قَدْ نَهَبَا
حَتَّى يَنَالَ الْمَالَ مَنْ قَدْ سَلَبَا
مِنْهُمْ فَأَدَّوَمَا عَلَيْهِمْ وَجَبَا
بِالتَّدْرِ مَعَهُمَا بِأَيْدِي الْخَدَمِ

وَمُحِبِّي لِيَوْمِ الْقِيَامَةِ ○ وَعَنْ أَبِي الْحَسَنِ أَنَّهُ قَالَ
 رَأَيْتُ وَأَنَا صَبِيًّا فِي الْمَنَامِ السَّبِيَّ عَلَيْهِ الصَّلَاةُ
 وَالسَّلَامُ ○ فَقُلْتُ ادْعُ اللَّهَ لِي أَنْ أَمُوتَ عَلَى كِتَابِهِ
 وَسُنَّتِكَ ○ قَالَ نَعَمْ وَشَيْخُكَ الشَّيْخُ عَبْدُ الْقَادِرِ
 لِبَيْعَتِكَ ○ وَتَكَرَّرَ مِنِّي لَهُ هَذَا الْخِطَابُ ○ وَ
 أَعَادَ عَلَيَّ ثَلَاثَ مَرَّاتٍ هَذَا الْجَوَابَ ○ فَاسْتَيْقِظْتُ
 وَقَصَّصْتُ عَلَى أَبِي هَذَا الْمَنَامَ فَسَرْنَا لِرِزْيَارَةِ
 شَيْخِ مَشَائِخِ الْإِسْلَامِ ○ فَوَافَيْنَاهُ عَلَى كُرْسِيِّهِ
 يَشْرَعُ فِي الْكَلَامِ ○ وَلَمْ نَقْدُرْ بِكَثْرَةِ النَّاسِ
 عَلَى الْقُرْبِ مِنْهُ ○ فَمَكَثْنَا فِي مَكَانٍ بَعِيدٍ عَنْهُ ○
 قَطَعَ كَلَامَهُ وَقَالَ لِمَنْ حَضَرَ مُشِيرًا إِلَيْنَا
 ائْتُونِي بِدَيْنِكَ الرَّجُلَيْنِ ○ فَأْتِيَ بِنَا إِلَى
 كُرْسِيِّهِ عَلَى أَعْنَاقِ الرِّجَالِ مَحْمُولَيْنِ ○ فَقَالَ
 مَا أَتَيْتُمَا فِي الْأَبْدِيلِ ○ وَالْبَسَ أَبِي قَمِيصَهُ
 وَالْبَسَنِي الطَّاقِيَةَ الَّتِي عَلَى رَأْسِهِ الْجَلِيلِ ○ وَ
 أَدْخَلْنَا فِي فِرْقَتِهِ ○ وَكَتَبَ لَنَا إِسْنَادَ خِرْقَتِهِ ○
 وَعَنِ الشَّيْخِ صَدَقَةٌ أَنَّهُ قَالَ قَالَ الشَّيْخُ رَضِيَ اللَّهُ
 عَنْهُ عَلَى رُؤُوسِ الْأَشْهَادِ ○ مَا تَطَّعَ الشَّمْسُ
 حَتَّى تُسَلِّمَ عَلَيَّ وَتُخْبِرَنِي بِمَا يَجْرِي فِي بِلَادِي ○

எவர் தேவையுமில்லா இறைவனின் நேசர்
 முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார்,
 நேர்வழியாளர்களான தோழர்கள், அறநெறிப்
 பாதையில் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும்,
 காலமெல்லாம் கமமும் ஸலாமுடன் மிகத்தூய
 ஸலவாத்து உண்டாகுக!

عَفْوًا عَنِ الْخِزْبِ الْأُولَى قَدْ ذَكَّرُوا
 مَدْحَ الْوَلِيِّ الْعُثُوثِ مَعَ مَنْ حَضَرُوا
 وَالسَّامِعِيهِ وَمَنْ لَهُمْ قَدْ أَمَرُوا
 بِذِكْرِهِمْ مِنْ كِبَارِ الْأَهْلِ

காவலராகிய இறைநேசரின் திருப்புகழைக் கூறிய
 (நினைவு கூர்ந்த) முதலாம் அணியினர்க்கும், அந்தச்
 சபைக்கு வருகை தந்தோர்க்கும், அந்தத்
 திருப்புகழைச் செவியுற்றோர்க்கும், அந்தத்
 திருப்புகழை ஓதி நினைவு கூர்ந்திடச் சமுதயாப்
 பெரியோர்களுக்கு ஏவியோர்க்கும் இறைமன்னிப்பு
 உண்டாகுக!

وَرَوَى أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ طُوبَى
 لِمَنْ رَأَى فِي حَيَاتِي ○ أَوْ رَأَى مِنْ رَأْيِي
 أَوْ رَأَى مَنْ رَأَى مِنْ رَأْيِي بَعْدَ وَفَاتِي ○ وَأَنَا
 أَخِذُ بِيَدِ مَنْ عَشَرَ عَنِ الْإِسْتِقَامَةِ ○ مِنْ مُرِيدِي

وَتَجِبِي السَّنَةَ وَتُخْبِرُنِي بِمَا فِيهَا يَجْرِي
 مِنَ الْأَقْدَارِ ○ وَكَذَلِكَ الشَّهْرُ وَالْأُسْبُوعُ وَالْيَوْمُ
 تُخْبِرُنِي بِمَا يَجْرِي فِيهَا مِنَ الْأَسْرَارِ ○ وَعِزَّةٌ
 رُبِّيَ إِنَّ السُّعْدَاءَ وَالْأَشْقِيَاءَ يُعْرَضُونَ عَلَيَّ ○
 وَيُوقَفُونَ لَدَيَّ ○ وَإِنَّ نُورَ عَيْنِي فِي اللَّوْحِ الْمُحْفَظِ
 مُقِيمٌ ○ وَأَنَا غَائِبٌ فِي بَحَارِ عِلْمِ اللَّهِ الْقَدِيمِ ○
 وَأَنَا حُجَّةُ اللَّهِ عَلَيْكُمْ يَوْمَ الْعَرْضِ ○ وَأَنَا
 نَائِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَارِثُهُ
 فِي الْأَرْضِ ○ وَعَنْ أَبِي مَسْعُودٍ أَنَّهُ قَالَ قَالَ أَبُو
 الْمُظَفَّرِ لِلشَّيْخِ حَمَّادٍ أَرَدْتُ أَنْ أَسَافِرَ مَعَ الْأَخْشَامِ
 بِبِضَاعَةٍ سَبْعِمِائَةَ دِينَارٍ إِلَى الشَّامِ ○ فَقَالَ
 لَهُ لَا تَفْعَلْ ذَلِكَ لِأَنَّكَ إِنْ سَافَرْتَ قَتَلْتَ وَأَخَذَ
 جَمِيعَ مَالِكَ ○ فَخَرَجَ مِنْ عِنْدِهِ مُنْكَسِرَ
 الْفُؤَادِ ○ فَرَى الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الطَّرِيقِ
 فَقَالَ لَهُ مَا قَالَ حَمَّادٌ ○ فَقَالَ سَافِرْتُ تَذْهَبُ سَائِلًا
 وَتَرْجِعُ غَانِمًا ○ وَيَكُونُ ضَمَانُ نَفْسِكَ وَمَالِكَ
 عَلَيَّ لِأَنَّهُمَا ○ فَسَافَرَ عَلَى الْإِبْتِدَارِ ○ وَبَاعَ بِبِضَاعَتِهِ
 بِالْفِ دِينَارًا ○ وَدَخَلَ يَوْمَ الْقَضَاءِ الْحَاجَةَ فِي سَقَايَةٍ ○
 وَوَضَعَ الْأَلْفَ عَلَى رَقَبِهَا بِإِلَاقِيَةٍ ○ فَخَرَجَ نَاسِيًا

لِمَالِهِ ○ وَوَصَلَ إِلَى مَنْزِلِ رِحَالِهِ ○ فَغَلَبَ عَلَيْهِ
 السُّعَاسُ ○ فَرَأَى كَأَنَّهُ فِي قَافِلَةٍ خَرَجَ عَلَيْهَا
 أَنَاسٌ ○ فَقَتَلُوهَا وَأَخَذُوا أَمْوَالَهَا جَمِيعًا ○
 وَأَتَاهُ وَاحِدٌ مِنْهُمْ فَضْرَبَهُ بِحِزْبَةٍ وَقَتَلَهُ
 سَرِيعًا ○ فَاسْتَيْقَظَ وَوَجَدَ فِي عُنُقِهِ أَثَرَ الدَّمِ ○
 وَأَحْسَسَ مِنَ الصَّرْبَةِ بِشِدِيدِ الْأَلَمِ ○ فَتَذَكَّرَ
 مَالَهُ فَعَدَى ○ فَوَجَدَهُ فِي مَكَانِهِ بِإِلَاعْتِدَا ○
 ثُمَّ وَصَلَ لِبَعْدَادٍ وَقَالَ فِي نَفْسِهِ إِنْ بَدَأْتُ
 بِالشَّيْخِ حَمَّادٍ فَهُوَ أَسَنُ الرِّجَالِ ○ وَإِنْ بَدَأْتُ
 بِالشَّيْخِ عَبْدِ الْقَادِرِ فَهُوَ الَّذِي صَدَقَ مِنْهُ الْقَالَ
 فَلَقِيَهُ حَمَّادٌ فِي أَشْنَاءِ تَرْدِيدِ الْحَاطِرِ ○ فَقَالَ يَا
 أَبَا الْمُظَفَّرِ ابْدَأْ بِالشَّيْخِ عَبْدِ الْقَادِرِ فَإِنَّهُ سَأَلَ
 اللَّهُ تَعَالَى فِيكَ سَبْعَ عَشْرَ مَرَّةً ○ وَتَكَرَّرَ
 مِنْهُ إِلَى تَمَامِ سَبْعِينَ كَرَّةً ○ حَتَّى تَبَدَّلَ مَا
 قَدَّرَ عَلَيْكَ مِنَ الْقَتْلِ وَأَخَذَ الْمَالَ فِي الْعِيَانِ ○
 بِوُقُوعِهِ فِي الْمَنَامِ وَبِالنِّسْيَانِ ○ وَعَنْ أَبِي
 الْحَسَنِ أَنَّهُ قَالَ تَكَلَّمَ أَبُو الْوَفَا يَوْمًا عَلَى الْأَصْحَابِ ○
 فَدَخَلَ عَلَيْهِ الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُوَ شَابٌ ○
 فَنَزَلَ أَبُو الْوَفَا مِنْ كُرْسِيِّهِ بَعْدَ مَا كَانَ يَأْمُرُ

بِإِخْرَاجِهِ ثَلَاثَ مَرَّاتٍ ۝ وَاعْتَنَقَهُ وَقَبَّلَ بَيْنَ
عَيْنَيْهِ كَرَّاتٍ ۝ وَقَالَ قَوْمًا لَوْلِي اللَّهِ أَيُّهَا
الْأَصْحَابُ ۝ وَإِنَّمَا أَمَرْتُ بِإِخْرَاجِهِ لِتَعْرِفُوا
أَنَّهُ سَيَصِيرُ قُطْبُ الْأَقْطَابِ ۝ وَعِزَّةُ الْمُعْبُودِ
إِنَّ عَلَى رَأْسِهِ ذَوَائِبَ تَجَاوَزَتْ أَشْعَثَهَا الْمَشَارِقُ
وَالْمَغَارِبُ ۝ ثُمَّ قَالَ يَا عَبْدَ الْقَادِرِ الْوَقْتُ لَنَا ۝
وَسَيَصِيرُ لَكَ بِلَاوَنًا ۝ كُلُّ دِيكَ يَصِيحُ وَيَسْكُتُ ۝
إِلَّا دِيكَ فَإِنَّهُ يَصِيحُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَلَا يَصْمُتُ ۝
وَعَنْ عَبْدِ الْحَقِّ أَنَّهُ قَالَ اخْتَطَفَتْ ابْنَةُ لِيٍّ مِنْ
فَوْقِ السَّطْحِ بِلَا أَثَرٍ ۝ فَاتَيْتُ الشَّيْخَ رَضِيَ اللَّهُ
عَنْهُ بِهَذَا الْخَبَرِ ۝ فَقَالَ أَذْهَبَ إِلَى خَرَابِ الْكَرْخِ
وَاجْلِسْ عَلَى تَلِّهِ الْخَامِسِ مُطْمَئِنِّ الْخَاطِرِ ۝
وَخُطِّ حَوْلَكَ دَائِرَةٌ فَأَعْلًا بِسْمِ اللَّهِ عَلَى نِيَّةِ
عَبْدِ الْقَادِرِ ۝ فَإِذَا جَنَّ عَلَيْكَ اللَّيْلُ مَرَّتْ بِكَ طَوَائِفُ
الْبَحْرِ عَلَى صُورِ هَائِلَةٍ ۝ ثُمَّ مَلِكُهُمْ فِي
مَحَافِلِ صَائِلَةٍ ۝ فَيَسْأَلُكَ عَنْ بَغِيَّتِكَ ۝
فَقُلْ لَهُ بَعْثَنِي الشَّيْخُ عَبْدُ الْقَادِرِ إِلَيْكَ ۝ ثُمَّ
أَذْكَرُ فَقَدْ بُنَيْتِكَ فَذَهَبَتْ وَفَعَلْتُ كَمَا أَمَرُ ۝
وَوَجَدْتُ هُنَاكَ جَمِيعَ مَا ذَكَرْتُ حَتَّى إِذَا جَاءَ

مَلِكُهُمْ فَارْسًا ۝ وَفُوجُهُ حَوْلَهُ مُتَحَارِسًا ۝
فَوَقَّفَ وَقَالَ يَا إِنْسِيَّ مَا وَقَعَ عَلَيْكَ ۝ فَقُلْتُ بَعْثَنِي
الشَّيْخُ عَبْدُ الْقَادِرِ إِلَيْكَ ۝ فَنَزَلَ وَقَبَّلَ الْأَرْضَ
وَاجْلَسَ خَارِجَ الدَّائِرَةِ ۝ فَقَصَصْتُ عَلَيْهِ قِصَّةَ
بَنِي الْبَائِرَةِ ۝ فَقَالَ لِمَنْ مَعَهُ مَنْ فَعَلَ هَذَا
فَلَمْ يَقِفُوا عَلَيْهِ ۝ ثُمَّ أَتَى بِمَارِدٍ مِنْ مَرْدَةِ
الصِّينِ إِلَيْهِ ۝ فَضْرَبَ عُنُقَهُ بِسِيَاسَتِهِ ۝ وَفَوَّضَ
إِلَى بَنِي بَرِيَّاسَتِهِ ۝ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ
يَشَاءُ ۝ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ۝ صَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى
سَيِّدِنَا مُحَمَّدٍ وَسَائِرِ الْبَطَّانَةِ مِنَ الْأَنْبِيَاءِ ۝ وَعَلَى آلِهِ وَ
صَحْبِهِ وَجَمِيعٍ مَنْ حَمَلَ مِنْهُ الْأَمَانَةَ مِنَ الْأَوْلِيَاءِ ۝

ஆறாவது ஹிக்காயத்து!

ஷெய்க் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "என்னை என் வாழ் நாளில் பார்த்தவர்களுக்கும் அல்லது என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும் அல்லது என் மறைவிற்குப் பிறகு என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் (மங்களம்) உண்டாவதாக! என் சீடர்களிலிருந்தும் நேசர்களிலிருந்தும் யாரெல்லாம் நிலைப்பாடாக நிற்கவியலாமல் சறுகுகிறார்களோ (அவர்கள் வீழ்ந்திடாமல்) மறுமைநாள் வரை அவர்களின் கரம் பிடிப்பவன் நான் ஆவேன்." அபுல்ஹஸன் என்ற பெரியார் கூறினார். "நான் சிறுவனாக இருந்த நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் தரிசித்து, 'அல்லாஹு

முரைத்து, (உலக) நாடுகளில் நடப்பதை எனக்குத் தெரிவிக்கும் வரை - உதிப்பதில்லை. வருடம், என்னிடம் வந்து, அதற்குள் நிகழும் விதியின் நிர்ணயங்களை என்னிடம் எடுத்துரைக்கிறது. இவ்வாறே, மாதங்களும் வாரங்களும், நாட்களும் அவற்றில் நிகழும் இரகசியங்களை என்னிடம் அறிவிக்கிறது. என் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக! நற்பேறு பெற்றவர்களும், துர்ப்பாக்கியவாதிகளும் என்னிடம் நிச்சயமாக எடுத்துக்காட்டப்படுகின்றனர். என் முன்னிலையில் நிறுத்தப் படுகின்றனர். என் கண்ணொளி 'லவ்ஹூல் மஹ்ஃபூழ்' எனும் விதிப்பலகையில் தங்கியிருக்கிறது. அல்லாஹ்வின் பூர்வீக ஞானப் பெருங்கடல்களில் நான் மூழ்கியவன் ஆவேன். (அமல்கள்) காட்டப்படும் மறுமைநாளில் உங்கள் மீது, நான் அல்லாஹ்வின் அத்தாட்சி ஆவேன். மண்ணுலகில் நான், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதியும் வாரிசும் ஆவேன்.

அபூ மஸ்ஹது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஒரு முறை அபுல் முழஃப்ஃப் அவர்கள், ஷெய்க் ஹம்மாதிடம் "நான் எழுநூறு தீனார் மதிப்புள்ள சரக்குகளுடன் சிரியா நோக்கி, என் நண்பர்களுடன் பயணம் செய்ய நாடியுள்ளேன்" என்றார்கள். உடனே ஷெய்க் ஹம்மாது அவர்கள், "இந்தப் பயணம் செய்யாதீர். ஏனெனில் நீர் பயணம் செய்தால் நீர் கொல்லப்படுவீர்! உமது பொருள் முழுவதும் சூறையாடப்படும்!" என்றார்கள். உடனே அபுல் முழஃப்ஃப் அவர்கள், மனமுடைந்தவராக அங்கிருந்து வெளியேறினார். வழியில் நமது ஷெய்க் அவர்களை அபுல் முழஃப்ஃப் பார்த்து, ஷெய்க் ஹம்மாது கூறிய தகவலைச் சொன்னார். உடனே நமது ஷெய்க் அவர்கள் அபுல் முழஃப்ஃப்ரைப் பார்த்து, "நீர் பயணம் புறப்படலாம். பாதுகாப்பாகச் சென்று பணத்துடன் திரும்புவீர்! உமது உயிருக்கும் உடைமைக்கும் பொறுப்பேற்பது என் மீது அவசியம்!" என்றார்கள்.

உடனே அபுல் முழஃப்ஃப் விரைவில் தன் பயணத்தை மேற்கொண்டார். ஆயிரம் தீனாருக்குத் தன் சரக்குகளை விற்றார். பின்னர் திரும்பி வருகையில் ஒரு நாள் கழிவறைக்குச் சென்ற போது, தன் கைவசம் இருந்த ஆயிரம் தீனாரையும் கழிவறை மாடத்தில் பாதுகாப்பின்றி வைத்தார். கழிவறையிலிருந்து வெளி

வின் வேதத்தின் அடிப்படையிலும், தங்களின் நடைமுறையின் அடிப்படையிலும் நான் மரணிக்க துஆச் செய்யுங்கள்! என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளிக்கையில், 'ஆம்!' நீர் ஞானதீட்சை பெறும் குருவாக ஷெய்க் அப்துல் அவர்கள் இருக்கும் நிலையில் அப்படியே மரணிப்பீர்!" என்றார்கள். என்னிலிருந்து இந்த உரையாடல் நபிகளாரை நோக்கித் திரும்பத் திரும்ப நிகழவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி இப்பதிலை மும்முறை திருப்பிச் சொன்னார்கள். உடனே கண்விழித்த நான், இந்தக் கனவு குறித்து என் தந்தையிடம் எடுத்துச் சொன்னேன். பின் நாங்கள் இருவரும் இஸ்லாமிய ஞான குருமார்களுக்கெல்லாம் குருவான நமது ஷெய்க் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்கள் தன் ஆசனத்திலமர்ந்து மக்களுக்கு உரையாற்றத் தொடங்குகையில் அவர்களை நாங்கள் சென்றடைந்தோம். மக்களின் எண்ணிக்கை மிகுந்திருந்ததால் எங்களால் அவர்களை நெருங்க முடியவில்லை. எனவே நாங்கள், அவர்களுக்குத் தொலைவில் ஒரு இடத்தில் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தோம். அந்நேரம், ஷெய்க் அவர்கள் தன் உரையை நிறுத்தி விட்டு, எங்களைச் சுட்டிக்காட்டி, 'அவ்விரு மனிதர்களையும் எம்மிடம் அழைத்து வாருங்கள்!' என்று, அங்கு வந்திருந்த ஒருவரிடம் கூறினார்கள். எனவே நாங்கள் ஷெய்க் அவர்களின் ஆசனம் நோக்கி, சிலரால் தோளில் வைத்து தூக்கிச் செல்லப் பட்டோம்.

பின் ஷெய்க் அவர்கள், "ஆதாரமில்லாமல் நீங்களிருவரும் என்னிடம் வரவில்லை" எனக் கூறி அவர்களின் சட்டையை என் தந்தைக்கு அணிவித்தார்கள். அவர்களின் மகத்துவம் மிக்கச் சிரசிலிருந்த தொப்பியை எனக்கு அணிவித்தார்கள். அவர்களின் அணியில் எங்களையும் இடம் பெறச் செய்து, அவர்களின் போர்வையைப் பற்றிப் பிடித்து (அவர்களின் சீடர்கள் ஆனதற்கான) சான்றிதழை எங்களுக்கென எழுதினார்கள்.

ஷெய்க் ஸதகா என்ற பெரியார் கூறினார். நமது ஷெய்கு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சாட்சியாளர்களின் முன்னிலையில் வைத்துக் கூறினார்கள். "சூரியன் எனக்கு ஸலா

வெளியேற்ற மும்முறை ஏவிய பின், தன் ஆசனத்திலிருந்து இறங்கி, ஷெய்க் அவர்களைக் கட்டித் தழுவி, அவர்களின் இரு கண்களுக்கு மத்தியில் முத்தமிட்டுக் கொண்டு, "தோழர்களே! அல்லாஹ்வின் நேசருக்காக எழுந்திருங்கள். அவர்களை வெளியேற்ற நான் ஏவியதற்குக் காரணம் - நிச்சயமாக இவர்கள், குத்புகளுக்கு மேலான குத்பாக இனிமேல் மாறிடுவார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகத்தான் அன்றி வேறில்லை. வணங்கப்படும் வல்ல நாயனின் கண்ணியத்தின் மீது ஆணையாக! நிச்சயமாக அவரின் தலைமீது சடா முடி இருக்கிறது. அவற்றின் சடர்கள் சூரியனின் உதய - அஸ்தமன எல்லைகளையும் கடந்து சென்றுவிட்டன" என்று கூறிய அபுல் வஃபா அவர்கள் தொடர்ந்து, "அப்துல் காதிர்! இந்த நேரம் எங்களுக்குரியது. இனி வருங்காலம், சிரமமில்லாமல் உமக்குரியதாகும். உமது சேவலைத் தவிர எல்லாக் சேவலும் கூவி அடங்கும். ஏனெனில், உமது சேவல் மறுமை நாள் வரை கூவிக் கொண்டே இருக்கும். அது கூவுதலை நிறுத்தாது!" என்றும் கூறினார்கள்.

'அப்துல் ஹக்' என்பவர், தன் அனுபவத்தைக் கூறினார்: என் மகள் வீட்டின் மாடியின் மேல்பகுதியிலிருந்து, எவ்விதத் தடயமுமின்றி கவர்ந்து செல்லப்பட்டார். எனவே நான், நமது ஷெய்கு ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் வந்து தகவலைச் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடத்தில் - "நீவிர் 'கர்க்' எனும் வணாந்திரத்திற்குச் சென்று, மன அமைதியுடன் ஐந்தாவது 'மணற்குன்றில் உட்கார்ந்திரும்! பின் 'அப்துல் காதிர்' எண்ணத்தின் மீது - அல்லாஹ்வின் திருப்பெயரால்! எனக் கூறி உம்மைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்துகொள்ளும். இரவு இருட்டி விட்டால், பயங்கரமான உருவங்களில் ஜின் கூட்டங்கள் உமக்கு அருகில் நடந்து செல்லும். பின்னர் ஜின்களின் அரசர் அதிகாரத்தோரணையிலுள்ள சபையில் அமர்ந்திருந்து, உன் வருகையின் குறிக்கோள் குறித்து, உன்னிடம் விசாரிக்கும்போது, அந்த அரசர் ஜின்னிடம் ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள் என்னை உன்னிடம் அனுப்பி வைத்தார்கள் எனக் கூறி, உன் அருமைப் புதல்வி காணாமல் போன செய்தியைக் கூறும்!" என்றார்கள்.

வந்தபோது தான் வைத்த பொருளை எடுக்க மறந்துவிட்டார். அப்படியே தன் தங்குமிடத்திற்கும் வந்துவிட்டார். அங்கு அவருக்குச் சிறு தூக்கம் மிகைத்து விட்டது. அந்தத் தூக்கத்தில் இவர் ஒரு வர்த்தகக் குழுவுடன் இருப்பது போன்றும், சிலர் அந்த வர்த்தகக் குழுவின் மீது பாய்ந்து, அக்குழுவினரையெல்லாம் கொன்று, அவர்களின் பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது போன்றும், இவர்மீது அந்தக் கொள்ளைக்காரர்களில் ஒருவன் திடீரெனப் பாய்ந்து வந்து இவரை ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்தது போன்றும் கனவு கண்டார். உடனே இவர் விழித்தெழுந்து, தன் கழுத்தில் இரத்தக் காயம் இருப்பதைப் பார்த்தார். தாக்குதலினால் ஏற்படும் கடுமீ வேதனையையும் உணர்ந்தார். அந்நேரம் அவருக்கு, தான் கழிவறைக்குச் சென்ற போது மாடத்தில் வைத்த பொருள் நினைவுக்கு வரவே, அந்த இடம் நோக்கி ஓடினார். அப்போது அந்தப் பொருள் அப்படியே கைமாறாமல் அந்த இடத்தில் இருப்பதைப் பார்த்தார்.

பின்னர் பாக்தாதை அடைந்தார். அப்போது அவர் தன் மனதிற்குள் - வயதில் மூத்தவராக இருப்பதால் ஷெய்க் ஹம்மாதை முதலில் சந்திப்பதா? அல்லது வார்த்தையில் வாய்மையாளராக இருப்பதால் ஷெய்க் அப்துர் காதிரை முதலில் சந்திப்பதா? என்று எண்ணிக் கொண்டேயிருந்தார். இவர், இவ்வாறு மனம் தடுமாறிக் கொண்டிருப்பதற்கிடையில் ஷெய்க் ஹம்மாது இவரை சந்தித்து, "அபுல் முழஃப்ஃபே! ஷெய்கு அப்துர் காதிரையே முதலில் சந்தியுங்கள். ஏனெனில் அவர் உமக்காக அல்லாஹ்விடம் 17 முறை இறைஞ்சினார். இறைஞ்சல்களின் எண்ணிக்கை எழுபதை அடையும்வரை திரும்பத் திரும்ப உமக்காகப் பிரார்த்தித்தார். உம்மீது விதியில் நிர்ணயிக்கப்பட்ட படுகொலையையும், கண்ணெதிரில் பணம் கொள்ளையடிக்கப் படுவதையும் கனவில் மூலம் நிகழவைத்து மறக்கடிக்கச் செய்தார்" எனக் குறிப்பிட்டார்கள்.

'அபுல் ஹஸன்' என்ற பெரியார் கூறினார்: ஒரு நாள் அபுல் வஃபா தன் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞராக இருந்த நமது ஷெய்க் அவர்கள் அந்த இடத்திற்குள் நுழைந்தார்கள். உடனே அபுல் வஃபா நமது ஷெய்க் அவர்களை

7- வது பைத்து

يَا رَبِّ صَلِّ عَلَى الْبَاشِئِمِيِّ
وَالْأَزَلِّ وَالصَّحْبِ غَوْثِ الْكِرَامَةِ

இறைவா! ஹாஷிம் கிளையைச் சார்ந்த நபி மீதும், அவர்களின் கிளையார், தோழர்கள் மீதும், அற்புதங்கள் மிகவுடைய கவ்துல் அஃழமின் மீதும் அருள்புரிவாயாக!

سَعَادَةُ الدَّارَيْنِ بِالسَّلَامَةِ
لِمَنْ أَحَبَّ الْغَوْثَ بِالْغَرَامَةِ
كَبِدِ النَّبِيِّ الْحِلِّيِّ فِي تِهَامَةِ
وَلَدِ الْعَلِيِّ صَاحِبِ الشَّهَامَةِ

ஆழிய காதலுடன் கவ்துல் அஃழமை நேசிப்பவர்க்கு, ஈடேற்றத்துடன் கூடிய ஈருல நற்பேறு கிடைக்கும். 'திஹாமா' எனும் திருத்தலத்தில் வாழும் திருநபியின் ஈரலாகவும், பெருவீரம் மிக்க அலியாரின் (குலத்துப்) பிள்ளையாகவும் கவ்துல் அஃழம் அமைந்துள்ளார்கள்.

எனவே அங்கு நான் சென்று, ஷெய்க் அவர்கள் ஏவியது போல் செயல்பட்டேன். அங்கு, அவர்கள் கூறிய அனைத்தையும் பார்த்தேன். முடிவில், ஜின்களின் அரசர் குதிரையேறி அங்கு வந்து சேர்ந்தார், ஏனைய ஜின் கூட்டங்கள் அரச ஜின்னைச் சுற்றி பாதுகாப்பாக வந்தன. அந்த அரச ஜின் என்னைப் பார்த்ததும், குதிரையை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, 'மனிதா! உனக்கு நேர்ந்தது என்ன?' என்று கேட்டவுடன், 'ஷெய்க் அப்துல் காதிர் அவர்கள் என்னை உன்பால் அனுப்பி வைத்தார்கள்' என்றேன். உடனே அந்த அரச ஜின் குதிரையை விட்டிறங்கி, மண்ணை முத்தமிட்டுவிட்டு, நான் கோடு கிழித்த வட்டத்திற்கு வெளியே அமர்ந்தது. அப்போது நான், அழிந்துவிட்ட என் மகளின் கதையை எடுத்துரைத்தேன். உடனே அந்த அரச ஜின் தன்னுடனிருந்த ஏனைய ஜின்களிடம், 'இச்செயலைச் செய்தது யார்?' என்று கேட்டது. அதற்குப் பதிலுரைக்க எந்த ஜின்னுமே அரச ஜின் முன்னர் நிற்கவில்லை. பின்னர், சீன நாட்டைச் சார்ந்த முரட்டு ஜின்களில் ஒரு ஜின், அரச ஜின்னை நோக்கி அழைத்துக் கொண்டு வரப்பட்டது. அப்போது தன், அதிகாரத்தினால் அந்த முரட்டு ஜின்னின் கழுத்தில் அரச ஜின் அடித்ததும் அரச ஜின்னின் தலைமைப்பதவிக்கு அஞ்சிய முரட்டு ஜின், என் மகளை என்னிடம் ஒப்படைத்தது. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ் தன் அருட்கொடையை அவன் நாடியோருக்குக் கொடுப்பான். அல்லாஹ் மகத்தான அருட்கொடை உடையவன் ஆவான். நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களோடு ஒட்டியிருக்கும் ஏனைய நபிமார்களின் மீதும், அவர்களின் கிளையார், தோழர்கள் மற்றும் அருள் நபியிலிருந்து அமானிதத்தைச் சும்னத இறைநேசர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் சொரிந்தருள்வானாக!

ஆவார்கள். அ(ந்த இறை)வனுடைய நேசபானத்தைப் பருகுவதில் மங்களம் பெற்றவர் ஆவார்கள். படைப்பினங்களின் பாதுகாவலரும் பதவி உயர்ந்தவர்களும் ஆவார்கள்.

كَمْ مِّن رَّجَالٍ بَشَّرَ النَّبِيُّ
أَنَّ الزَّمِ الدَّيُّ هُوَ السَّقِيُّ
الشَّيْخُ عَبْدُ الْقَادِرِ الرَّضِيُّ
فِي الْعَالَمِينَ دَافِعُ الْمَلَامَةِ

தூயவராகவும், உலகத்தோர்களிடையே திருப்தியாகக் பட்டவராகவும் பழிச் சொல்லைத் தடுப்போருமாகிய 'ஷெய்க் அப்துல் காதிர் அவர்களைப் பற்றிப் பிடித்துக் கொள்!' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எத்தனையோ மாமனிதர்களுக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.

مَا زَالَ يَأْتِي عِنْدَهُ الدُّهُورُ
كَذَلِكَ الْأَعْوَامُ وَالشُّهُورُ
بِمَا جَرَى فِي ضَمَنِهَا الْأُمُورُ
سَاقِي الْحَمِيَّا ظَاهِرُ الْعَلَامَةِ

فَوْزٌ وَإِقْبَالٌ لِّمَنْ هَدَاهُ
وَمَنْ رَأَى مِنْ اِقْتَدَى هَدَاهُ
وَلَوْلِيَوْمٍ سَرْمِدٍ مَّدَاهُ
لِيَجْعَلَهُ لِنَاسٍ ذَا اِمَامَهُ

கவ்துல் அஃமும் யாருக்கு, நல்வழி காட்டினார்களோ அவருக்கும், கவ்துல் அஃமும் நேர்வழியைப் பின்பற்றியவரைப் பார்த்தவருக்கும் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும். மக்களின் தலைவராக கவ்துல் அஃமும், அமைத்துக் கொண்ட காரணத்தால் மேற்கண்டவரின் வாழ்நாளெல்லாம் - நிலையான (மறுமை) நாளிலும் கூட - வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும்.

وَهُوَ الَّذِي فِي رَبِّهِ مَحْيٌ
فِي نَيْلٍ فَيُضِ قُرْبِهِ عَلِيٌّ
مِنْ شُرْبِ كَأْسِ حُبِّهِ هَنِيٌّ
غَوْثُ الْبَرَايَا الشَّامِخِ الْمَقَامَةِ

(நமது ஷெய்காகிய) அவர்கள், தன் இறைவனிடத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆவார்கள். அந்த இறைவனின் நெருக்கத்தின் அருட்கொடையை அடைவதில் உயர்ந்தவர்

கவலையகற்றும் கவ்துல் அஃழும் அவர்கள், அல்லாஹ்விடம் எழுபது முறை முக்கியத்துவத்துடன் இறைஞ்சியதால், அத்துறவியின் கொலை கனவிலேயே நிகழ்ந்து முடிந்ததுடன், அவரின் மூலப்பொருள் கொள்ளையடிக்கப்படுவது மறக்கடிக்கப்பட்டதாகவே அமைந்துவிட்டது.

لِدِيكَ كُلِّ الْأَوْلِيَا سَكُوتٌ
وَلَيْسَ يَسْكُتُ دِيكَهُ الْقَنُوتُ
لِيَوْمِ بَعَثَ اللَّهُ مَنْ يَمُوتُ
فَهُوَ الشَّرِيفُ الْقِيَمُ الْكِرَامَةُ

இறைநேசர்கள் அனைவரின் சேவலுக்கும் (கூவி) அடங்கும் நிலையிருக்கிறது. நமது ஷைகு அவர்கள் அற்புதங்களை நிலைநாட்டும் சிறப்புடையவர் ஆதலால் - மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்த்தெழுச் செய்யும் நாள்வரை அவர்களின் நிற்கும் சேவல் கூவி அடங்காது.

أَذَى لِعَبْدِ اللَّهِ ذِي النَّبَالَةِ
بِنْتَالَهُ إِذْ بَلَغَ الرِّسَالَةَ
مِنْ قُطْبِهِمْ هَادِي أُولِي الضَّلَالَةِ
قَدْ مَوَّسَّ جِنَّ الْكَرِيخِ ذُو الضَّخَامَةِ

மாதங்களும், காலங்களும், யுகங்களும், தமக்குள் நிகழும் விஷயங்களை எடுத்துரைப்பதற்காக, ஷைகு அவர்களிடம் வந்து கொண்டேயிருந்தன. ஷைகு அவர்கள் பேரின்ப மதுவைப் புகட்டுபவரும், அடையாளம் வெளிப்படு கின்றவரும் ஆவார்கள்.

قَدْ قَالَ سَافِرٌ لِأَمْرِي أَبِيلٌ
لِمَنْعِهِ الْحَمَّادُ عَنْ رَّحِيلِ
لِمَارَأَى مِنْ قَتْلِهِ الْوَيْلِ
فَانِّي لَكُمُ لَذُو زَعَامَةِ

துறவியான ஒரு மனிதர் படுகொலைக்கு ஆளாவதாக (தன் ஞானப்பார்வை மூலம்) கண்ட ஷைகு அவர்கள், அவரைப் 'பயணம் செய்ய வேண்டாம்' என்று தடுத்தபோது- 'நிச்சயமாக நான் உமக்குப் பொறுப்பாளர் ஆவேன். எனவே நீர் பயணம் செய்யலாம்!' என்று ஷைகு அவர்கள் கூறினார்கள்.

فَصَارَ ذَاكَ الْقَتْلُ فِي الْمَنَامِ
وَالنَّهْبُ نِسَى مَالِهِ الْقَوَامِ
بِمَادَعَى اللَّهُ عَلَى اهْتِمَامِ
مِقْدَارِ عَيْنٍ كَاشِفِ النَّدَامَةِ

ஷைகு அவர்களின் புகழ்ச்சியை ஓதுவோர்கள், கேட்போர்கள், அந்தச்சபைக்கு வருகை தருவோர்கள், அனைவருக்கும் காவல் வழங்கும் குருநாதருடைய திருப்பெயரால் தடங்கலின்றி உணவுப்பொருள் தயாரிப்போர்கள் ஆகியோர்க்கு இறைமன்னிப்பு உண்டாவதாக!

قَالَ اللهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَ
 ابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ
 لَعَلَّكُمْ تُفْلِحُونَ ○ نَبَّهَ اللهُ تَعَالَى بِهَذِهِ
 الْآيَةِ أَهْلَ الظَّرَائِقِ ○ عَلَى أَنَّ رَجَاءَ الْفَلَاحِ
 الْحَقِيقِيِّ مُتَوَقَّفٌ عَلَى أَرْبَعَةِ أَعْمَالٍ مِنَ الدَّقَائِقِ ○
 أَحَدُهَا الْإِيمَانُ الْمُتَأَكَّدُ بِالْبُرْهَانِ ○
 الْمُتَأَيَّدُ بِالْمُكَاشَفَةِ وَالْعِيَانِ ○ الَّذِي يَخْرُجُ
 بِهِ الْعَبْدُ عَنْ أَقْسَامِ الشَّرِكِ وَالطُّغْيَانِ ○ وَالثَّانِي
 التَّقْوَى بِثَلَاثَةِ أَنْوَاعِهَا الْأَدْنَى الَّذِي هُوَ تَجَنُّبُ
 الْمُؤْمِنِ لِلْعِصْيَانِ ○ وَالْأَوْسَطِ الَّذِي هُوَ تَحْفِظُ
 السَّالِكِ عَنِ التَّسْيَانِ ○ وَالْأَعْلَى الَّذِي هُوَ
 جَعْلُ الْعَارِفِ رَبَّهُ فِي مَوَارِدِ الْخَيْرِ وَقَايَةَ
 لِنَفْسِهِ ○ وَجَعْلُ نَفْسِهِ فِي مَوَارِدِ الشَّرِّ
 وَقَايَةَ لِحَضْرَةِ قُدْسِهِ ○ وَالثَّلَاثُ ابْتِغَاءُ

வழிகெட்டோர்க்கு வழிகாட்டும் தன் குத்பிலிருந்து விடுக்கப்பட்ட கடிதத்தைக்- 'கர்க' எனும் வனாந்தரத்திலிருந்த ஜின்களின் பிரமாண்டத் தளபதியிடம், சிறப்புமிகு இறையடியார் கொண்டுபோய்ச் சேர்த்தபோது அவரின் புதல்வியை, அந்த ஜின்களின் தளபதி மீட்டித் தந்தது.

أَزْكَى صَلَاةٍ قَارَنْتَ سَلَامًا
 عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى دَوَامًا
 وَإِلَيْهِ وَصَحْبِهِ تَمَامًا
 وَالتَّابِعِيهِمْ فِي هُدَى سِتْقَامَةٍ

ஸலாமுடன் இணைந்த மிகத்தூய ஸலவாத்து, தெளிவாக்கப்பட்ட திருநபி மீதும், அன்னார் கிளையார் தோழர்கள் மீதும், நிலையான அவர்களைப் பின்பற்றியோர் மீதும் நிறைவாக நிரந்தரமாகப் பொழிவதாக!

عَفْوًا عَنِ الذُّكَّارِ وَالسُّمُوعِ
 لِمَدْحِهِ الْحُضَارِ وَالصَّنُوعِ
 مَطْعُومًا لِلذُّلَيْسِ بِالْمَنْوَعِ
 عَلَى اسْمِ شَيْخِ الْكُلِّ ذِي السَّلَامَةِ

என்ற உண்மையை இந்தத் திருவசனத்தின் மூலம் 'தரீகா'வைச் சார்ந்தோருக்கு அல்லாஹ் உணர்த்தியுள்ளான்.

இவற்றில், 'ஒன்றாவது - அகத்திரையை அகற்றும் ஞானத்தின் மூலமாகவும், கண்கூடாகவும் வலுப் பெற்றிருக்கக் கூடியதும், அத்தாட்சி மூலம் உறுதிப்பெற்றிருக்கக் கூடியதுமான 'ஈமான்' எனும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் மூலம்தான், இணைவைத்தல், அழிச்சாட்டம் ஆகியவற்றின் கூறுகளிலிருந்து ஒரு அடியான் வெளியேறுகிறான். 'இரண்டாவது - மூன்று வகைகளைக் கொண்ட 'தக்வா' என்ற இறையச்சமாகும். இந்த மூன்று வகை தக்வாக்களில் கடை நிலை தக்வா என்பது 'ஒரு முஃமின் பாவம் செய்வதை விட்டு ஒதுங்கி விடுவதாகும்' இடைநிலை தக்வா என்பது, 'ஞானப்பாட்டையில் நடப்போர் மறதியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதாகும்.' மேல்நிலை தக்வா என்பது, நன்மைகள் உருவாகும் இடங்களில், ஒரு ஞானி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன் இறைவனை அமைப்பதும், தீமைகள் உருவாகும் இடங்களில் தன் இறைவனின் தூய சன்னிதானத்தைப் பாதுகாத்துக்கொள்ள தன்னை அங்கு அமைப்பதுமாகும். அதாவது நன்மையை இறைவனின் பாலும், தீமையைத் தன் பாலும் சேர்ப்பதாகும்.

'மூன்றாவது 'பொதுவானது', 'குறிப்பானது' என்று இரு வகையாகப் பிரியும் 'வஸீலா'வைத் தேடுவதாகும். 'நற்கிரியைகளை முற்படுத்துவதும், அழகானவையென்று கருதப்படும் செயல்களை சீர்படுத்துவதும்', 'பொதுவான வகை வஸீலா' ஆகும். மெய்க் ஞானத் தாகமுள்ளவன் தனக்கு முழுமையான நேர்வழி காட்டுவோர்களில் ஒருவரை (காமிலான ஒரு ஷைகை) உற்ற நண்பராக எடுத்துக்கொண்டு, அவர் மூலம் - அல்லாஹ்விற்கு மிக நெருக்கமான வழியை அடைந்து கொள்வதாகும். இதுதான் குறிப்பான வகை 'வஸீலா' ஆகும். 'நான்காவது - 'சிறியது', 'பெரியது' எனப்படும் இருவகையான அறப்போராட்டங்களாகும். பாவம், துரோகம், நஷ்டம் ஆகியவற்றிற்கான எண்ணங்களை ஏற்படுத்தும் இடங்களை நோக்கி, மானிடரை அழைப்பவர்களான ஷைத்தான், உலகம், படைப்புக்கள் ஆகிய மார்க்கத்தின் எதிரி களுடன் போராடுவது சிறியவகை அறப்போர்' ஆகும். இச்சைகளின் மீது

الْوَسِيلَةَ بِنُوعِهَا الْأَعْمَ الَّذِي هُوَ تَقْدِيمُ
الْأَعْمَالِ الْحَسَنَةِ ۝ وَتَقْوِيمُ الْأَفْعَالِ
الْمُسْتَحْسَنَةِ ۝ وَالْأَخْصَ الَّذِي هُوَ اتِّخَاذُ
الطَّالِبِ لِنَفْسِهِ مِنَ الْهُدَاةِ الْكَمَّلِ خَلِيلًا ۝
لِيَهْتَدِيَ بِهِ إِلَى اقْرَبِ الطَّرِيقِ مِنْ ابْنِهِ تَعَالَى
سَبِيلًا ۝ وَالرَّابِعُ الْجِهَادُ بِنُوعَيْهِ الْأَصْغَرِ
الَّذِي هُوَ مُحَارَبَةُ أَعْدَاءِ الدِّينِ الْخَلْقِ
وَالدُّنْيَا وَالشَّيْطَانِ ۝ الَّذِينَ يَدْعُونَ الْإِنْسَانَ
إِلَى مَظَانِ الْخُسْرَانِ ۝ وَالْخِدْلَانِ وَالْعِصْيَانِ ۝
وَالْأَكْبَرِ الَّذِي هُوَ مُخَالَفَةُ النَّفْسِ فِي حُبِّ
الشَّهَوَاتِ بِتَرْكِيَّتِهَا عَنْ اخْلَاقِهَا الذَّمِيمَةِ ۝
وَبِتَحْلِيَّتِهَا بِالْأَوْصَافِ السَّلِيمَةِ ۝ وَصَلَّى اللَّهُ

وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرٍ مَنْ أُوتِيَ الْحِكْمَةَ وَفَضَلَ
الْخِطَابِ ۝ وَعَلَى آلِهِ وَالْأَوْلِيَاءِ وَالْأَقْطَابِ

ஏழாவது ஹிக்காயத்து

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சி, அவனை நோக்கிச் சென்று சேரும் வழியைத் தேடுங்கள். நீங்கள் வெற்றி யடைவதற்காக அவனுடைய பாதையில் போராடுங்கள்!" என்று அல்லாஹுதஆலா தன் அருள்மறையில் (5:35) கூறியுள்ளான். 'எதார்த்தமான (அகமியமான) வெற்றியை எதிர்பார்ப்பது, நுட்டமான நான்கு செயல்களின் மீது நிச்சயமாகச் சார்ந்திருக்கிறது'

அருட்கொடைகளைத் தேடுகின்ற சீடனே!
ஈகையை ஆசைப்படுகின்ற நன்னெறியாளனே!
காதிரிய்யா தரீகா(ஞானபாட்டை)வைப் பற்றிப் பிடித்து
அதில் பாதத்தை உறுதியாகப் பதித்து நடந்திடு!

إِنَّ فِيهَا لِاتِّقَاءَ مَعَ الْ
إِبْتِغَالِ وَسِيلَةِ الْحَكْمِ
وَجِهَادِ اللَّهِ جَاءَ فَلَا
حَاقِقِيًّا بِلَا تُهَمِّمِ

நிச்சயமாக இறையச்சமும் தீர்ப்பளிக்கும் நாயனின்
பற்றுக்கோட்டினை (வஸீலாவை) தேடுவதும்
சந்தேகத்திற்கிடமில்லாத உறுதியான வெற்றியை
ஆசைப்படுவதற்கான போராட்டமும் இந்தத்
தரீக்காவிலிருக்கிறது.

ذِكْرُهَا مِنْ أَفْضَلِ الذِّكْرِ
فِكْرُهَا مِنْ أَنْفَسِ النَّسَمِ
مَا لَهَا مِنْ إِبْتِدَاءِ فَهُوَ الْ
إِنْتِهَاءِ لِلْغَيْرِ فَاغْتَنِمِ

நேசம் வைக்கிற விஷயத்தில் மனத்தை பழிக்கப்பட்ட குணங்
களிலிருந்து தூய்மைப்படுத்துவதின் மூலமாகவும், பழியிலிருந்து
பாதுகாக்கப்பட்ட பண்புகளால் மனத்தை அழகு பெறச்
செய்வதின் மூலமாகவும், மனத்திற்கு மாறு செய்வது 'பெரிய வகை
அறப்போர்' ஆகும். ஞானமும், தீர்ப்பளிக்கும் ஆற்றலும் வழங்கப்
பட்டவர்களில் சிறந்தவர்களான நமது நாயகம் முஹம்மது ஸல்லல்
லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின்
கிளையார், தோழர்கள், இறைநேசர்கள், குத்புமார்கள் மீதும்
அருளையும் அமைதியையும் அல்லாஹ் சொரிந்தருள்வானாக!

8- வது பைத்து

يَا وَلِيَّ الْعَالَمِينَ رِضًا
عَنْكَ يَا خَيْرَ أَوْلِي الْكَرَمِ

அகிலத்தார்களின் நேசரே! சங்கைக்குரிய
வர்களின் சிறந்தவரே! தங்களை அல்லாஹ்
பொருந்திக் கொள்வானாக!

يَا مُرِيدَ الظَّالِمِ النِّعَمِ
يَا رَشِيدَ الرَّاعِبِ الْكَرَمِ
الطَّرِيقِ الْقَادِرِيَّةِ خُنْدُ
وَأَسْلُكُنَّهَا رَاسِخَ الْقَدَمِ

இந்தக் குருநாதரின் நினைவிடச்சோலை(யான, புனித கப்பறை) நோக்கி விரையும்-பேறு நமக்குக் கிடைக்காதா? அவ்வாறு கிடைத்தால் நாம் பங்குகளின் பாக்கியத்தை அள்ளியெடுத்திருப்போமே! என்னிறைவா! மாபெரும் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் கிளையார் மற்றும் விண்மீன்கள் போன்ற தோழர்கள் மீதும் அருள்புரிவாயாக!

وَارْحَمَنَّ الشَّيْخَ سَيِّدَنَا
مُحْيِي دِينِ عَالِي الرِّهْمَمِ
وَاعْفُونُ عَنْ مَادِحِينَ لَهُ
وَاصْفَحْنَ عَنْ سَمْعِ النَّعْمِ

ஊக்கங்களில் உயர்ந்த எம்மான் ஷைகு முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) மீது கருணை காட்டுவாயாக! அன்னாரைப் புகழ்வோர்க்கும், அப்புக்கு இசையைக் கேட்போர்க்கும் மன்னிப்பை வழங்குவாயாக!

وَاعْفِرْنَا لِلْحَاضِرِينَ هُنَا
وَالْمُضِيِّ بِأَطْيَبِ النَّعْمِ

அச்சைபக்கு வருகை தந்தோருக்கும் அருட்கொடைகளிலேயே மிகவும் இனிய உணவு களிநால் விருந்து படைப்போர்க்கும் மன்னிப்பை வழங்குவாயாக!

இந்தத் தர்க்காவின் தியானம் தியானங்களில் மிகச் சிறந்ததாகும். இதன் சிந்தனை உயிர் மூச்சுக்களைவிட விலை மதிப்பானதாகும். ஏனைய தர்க்காக்களுக்கு எவை முடிவாக இருக்கிறதோ அவை, இந்தத் தர்க்காவிற்குத் தொடக்கமாகும். எனவே, இந்த தர்க்காவைப் போர்க்களத்தில் கிடைத்த பொருளாய்ப் பயன்படுத்திக் கொள்.

حَبْلُهَا بِالرَّبِّ مُتَّصِلٌ
رَجُلُهَا مِنْ تَفْئِدِ الْكَلِمِ
شَيْخُهَا الَّذِي قَالَ إِنَّ عَلِيَّ
هَارِقَابَ الْأَوْلِيَا قَدْ مَيَّ

இந்தத் தர்க்காவின் கயிறு இறைவனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மாமனிதர், சொற்கள் செல்லுபடியாகக் கூடிய சிறப்பாளர் ஆவார். 'இறைநேசர்களின் பிடரி மீது என்பாதம் அமையும்!' என்றுரைத்தவர், இதன் குருநாதர் ஆவார்.

لَيْتَنَا نَسَعِي لِرَوْضَتِهِ
نَعْتَرِفُ حَظًّا مِّنَ الْقِسْمِ
صَلِّ يَا رَبِّ عَلَى قُتْمِ
إِلَيْهِ وَصِحَابِهِ النَّجْمِ

கொண்டு வரப்படாத - இழுத்துக் கொண்டு வரப்படாத ஆண் இளம் ஒட்டகம் எல்லா நெடுந்தொலைவிலிருந்தும் எனக் கிருக்கிறது. பந்தயத்தில் முந்தப்படாத குதிரை எல்லாப் பூமியிலும் எனக் கிருக்கிறது. பிளவுபட்டதினால் மாறு செய்யப்படாத அதிகாரம் எல்லாப் படையிலும் எனக்கிருக்கிறது. தனக்குரிய பங்கு, அகற்றப் படாத பிரதிநிதி, எல்லாப் பதவியிலும் எனக்கிருக்கிறார். 'நபி'த்துவம் 'வலி'த்துவம் சேர்ந்திருப்பவர்களில் சிறந்த நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் கிளையார், நேர்வழிக்காரர்களான அவர்களின் தோழர்கள் மீதும், அவர்களின் திருத்தலத்தில் நிற்பவர்களும் அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுபவர்களான - முக்கியத்துவம் வாய்ந்த அனைவர் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் சொரிந்தருள்வானாக!

9- வது பைத்து

يَا نَبِيَّ سَلَامٌ عَلَيْكُمْ
 يَا رَسُولَ سَلَامٌ عَلَيْكُمْ
 يَا حَبِيبَ سَلَامٌ عَلَيْكُمْ
 رَحْمَةً الرَّحْمَنِ فِيْنَا
 يَا وَليَّ سَلَامٌ عَلَيْكُمْ
 يَا غَوْثُ سَلَامٌ عَلَيْكُمْ
 يَا قُطْبُ سَلَامٌ عَلَيْكُمْ
 مَوْلَانَا سَلَامٌ عَلَيْكُمْ

وَعَنِ الشَّيْخِ أَبِي الْحَسَنِ أَنَّهُ قَالَ أَخْبَرَنَا الشَّيْخُ قُدْوَةُ
 فَقَالَ حَضَرْتُ عِنْدَ الشَّيْخِ مُحَمَّدِ بْنِ أَبِي الدِّينِ وَعِنْدَهُ الشَّيْخُ
 عَلِيُّ بْنُ الرَّهَيْثِيِّ وَالشَّيْخُ بَقَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
 أَجْمَعِينَ فَقَالَ الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِي مِنْ
 كُلِّ طَوِيلَةٍ فَحُلٌّ لَا يُقَادُ وَلَا يُسَاقُ ○ وَليَّ فِي
 كُلِّ أَرْضٍ خَيْلٌ لَا تُسَابِقُ فِي السَّبَاقِ ○ وَليَّ فِي
 كُلِّ جَيْشٍ سُلْطَانٌ لَا يُخَالِفُ فِي شِقَاقٍ ○ وَليَّ فِي
 كُلِّ مَنْصَبٍ خَلِيفَةٌ لَا يُعْزَلُ عَمَّالُهُ مِنْ خَلَاقٍ ○
 صَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرٍ مِنْ
 اجْتَمَعَ فِيهِ النُّبُوَّةُ وَالْوَلَايَةُ ○ وَعَلَى آلِهِ وَ
 أَصْحَابِهِ أَرْبَابِ الْهُدَايَةِ ○ وَعَلَى جَمِيعٍ مِنْ
 نَابِ مَنَابِهِ وَقَامِ مَقَامِهِ مِنْ أَصْحَابِ الْعِنَايَةِ ○

எட்டாம் ஹிக்காயத்து

ஷெய்க் அபுல் ஹஸன் என்ற பெரியார் கூறினார்கள்: ஷெய்கு குத்வத்து அவர்கள் எங்களுக்கு ஒரு செய்தி சொன்னார்கள். அப்போது அவர் கூறினார். நான் நமது ஷெய்கு முஹ்யித்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருகில் ஆஜராகி யிருந்தேன். அந்நேரம் அங்கு ஷெய்கு அலிய்யிப்துஸ் ஹீத்திய்யி ரலியல்லாஹு அன்ஹு ஷெய்க் பகாஃ ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது நமது ஷெய்கு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். "வழிநடத்திக்

என்றுரைப்பதின் மூலமாகத் தேடுவோர்களுக்குரிய சான்றான ஷைகு அவர்களைத் தெளிவாக நினைவு கூர்வதை அதிகப்படுத்துவீர்களாக!

أَنْتَ حَقًّا حَيُّ دِينَ
أَنْتَ قُطْبٌ بِالْيَقِينِ
كُنْتَ غَوْثًا كُلِّ حِينٍ
فَادْفَعَنَّ عَنَّا حَيْنَنَا
أَنْتَ غَوْثُ الثَّقَلَيْنِ
أَنْتَ نَرِينُ الْحَرَمَيْنِ
وَمُنِيرُ الْمَلَكَيْنِ
اجْعَلْنَا مَقْبَلِينَ

ஷைகு அவர்களே! தாங்கள் உண்மையாக மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் ஆவீர். உறுதியாகத் தாங்கள் 'குத்பு' ஆவீர். ஒவ்வொரு நேரமும் தாங்கள் காவலாகிவிட்டீர். எனவே எங்களிலிருந்துச் சிரமங்களை அகற்றுவிடுவீர்களாக! மனு-ஜின் எனும் ஈரினத்திற்கும் காவல், தாங்களாவீர். மக்கா, மதீனா எனும் இரு புண்ணியத் தலங்களுக்கும் தாங்கள் அலங்காரம் ஆவீர்! மேலும் மனிதன் - ஜின் ஆகிய இரு சாராருக்கும் ஒளியூட்டக்கூடியவர் ஆவீர். எனவே, எங்களை முன்னேறுவோர்களாக ஆக்குவீர்களாக!

நபியே! சாந்தி நும்மீது உண்டாகுக! தூதரே சாந்தி, நும்மீது உண்டாகுக! அன்பரே சாந்தி நும்மீது உண்டாகுக! எங்களில் அமைந்த அருள்மிக்கோனின் பேரருளே! இறைநேசரே! சாந்தி நும்மீது உண்டாகுக! காவலரே! சாந்தி நும்மீது உண்டாகுக! குத்பே! சாந்தி நும்மீது உண்டாகுக! எங்கள் எஜமானே! ஸலாம் நும்மீது உண்டாகுக!

يَا جُنُودَ الذَّاكِرِينَ
يَا شُهُودَ الْحَاضِرِينَ
أَكْثَرُوا ذِكْرًا مَبِينًا
لِدَلِيلِ الظَّالِمِينَ
أَنْ تَقُولُوا يَا مَلَاذُ
وَاسِعَ الْفَضْلِ الْمَعَادُ
مِنْكُمْ لَنَا نَقَادُ
كُنَّا عَوْنًا مَعِينًا

'திகர்': செய்பவர்களின் படைகளே! வருகை தந்திருப்பவர்களின் சாட்சியங்களே! 'புகலிடமே! அருட்கொடை விசாலமானவரே! பாதுகாப்புச் சரணாலயமே! எங்களுக்குக் காவல் உங்களிலிருந்தே! எங்களுக்குதவிடும் பேருதவியாகுக!'

يَا حَفِيدَ الْحَسَنِ
 يَا كَرِيمَ الطَّرْفَيْنِ
 يَا نَجِيبَ الْأَبْوَيْنِ
 كُنْ لَنَا حِزْرًا كُنِينَا
 كُنْ لَنَا كَهْفًا مَنِيعًا
 عَنْ بَلِيَّاتِ شَفِيعَا
 فِي خَطِيَّاتٍ وَسِيعَا
 مِنْ عَطِيَّاتِ تَفِينَا

ஹஸன் - ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹுமா)
 ஆகிய இரு மனிதர்களின் பேரரே! தாய் - தந்தை
 ஆகிய இரு தரப்புக்களும் கண்ணியம் வாய்ந்தவரே!
 பெற்றோர்களால் தலைசிறந்தவரே! எ ந க ள க்
 காக்கும் கவசம் ஆவீர்களாக! இடர்கள் அணுகாமல்
 எங்களைக் காத்திடும் பாதுகாப்புக் குகை
 ஆவீர்களாக! எங்கள் தவறுகளை மன்னித்திட
 பரிந்துரைப்போர் ஆவீர்களாக! கொடைகளை
 எங்களுக்கு முழுமையாக நிறைவேற்றித்
 தருவீர்களாக!

أَنْتَ أَتَقِي الْأَتْقِيَاءَ
 أَنْتَ أَصْنَى الْأَصْفِيَاءِ
 صِرْتَ تَاجَ الْأَوْلِيَاءِ
 إِنَّا فَتْحًا مَبِينَا
 أَنْتَ مُبْدِعُ النَّوَادِرِ
 مُظْهِرُ مَا فِي الضَّمَائِرِ
 مُخْبِرُ مَا فِي السَّرَائِرِ
 رَحْمَةٌ دُنْيَا وَدِينَا

பக்தர்களிலேயே மிகவுயர்ந்த பக்தர் தாங்கள்
 ஆவீர். தெளிந்தவர்களிலேயே மிகத் தெளிந்தவர்
 தாங்கள் ஆவீர். இறைநேசர்களின் மகுடமாக
 மாறிவிட்டீர்கள். தெளிவான வெற்றியை எங்களுக்குத்
 தருவீர்களாக! அபூர்வ நிகழ்ச்சிகளை அற்புதமாக
 நிகழ்த்துபவர் தாங்கள் ஆவீர். உள்ளங்களி
 லிருப்பவற்றை வெளிப்படுத்துபவர் தாங்களாவீர்.
 அந்தரங்கத்திலுள்ள செய்திகளை அறிவிப்பவர்
 தாங்கள் ஆவீர். இவ்வுலகுக்கும், இஸ்லாமிய
 மார்க்கத்திற்கும் அருள் தாங்களாவீர்.

أَنْزَلَ اللَّهُ سَلَامًا
مَعَ صَلَاتِهِ دَوَامًا
لِلَّذِي غَدَاخْتَامًا
لِجَمِيعِ الْمُرْسَلِينَ

أَحْمَدٍ وَالْأَلِ اسْرَا
وَالْأُولَى احْتَشَوْهُ نَصْرًا
مَعَ مَنْ اقْتَفَوْهُ إِشْرَا
وَالْفَرِيقِ النَّاعِينَ

திருத்தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக அமைந்த அஹ்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார்கள் மீதும், அவர்களுக்கு உதவிகள் செய்து உறுதுணையாக நின்ற உற்ற தோழர்கள் மீதும், அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவர்களின் மீதும், அவர்களின் பிரதிநிதிகளான பிரிவினர் மீதும்- தன் அருளுடன் கூடிய அமைதியை நிரந்தரமாக அல்லாஹ் இறக்கியருள்வானாக!

وَعَفَى عَنْ سَامِعِينَا
مَدْحَكُمْ وَالصَّانِعِينَ
طَعْمَهُمْ وَالْحَاضِرِينَ
هَاهُنَا وَالذَّاكِرِينَ

ஷைகு அவர்களே! தங்களின் புகழ்மாலையை கேட்போர்க்கும் அவர்களுக்கென உணவு தயாரித்தோர்க்கும் அச்சபைக்கு வருகை தந்தோர்க்கும், தங்களை நினைவு கூர்ந்தோர்க்கும் இறை மன்னிப்பு கிடைப்பதாக!

وَعَنْ عُمَرَ الْكَيْمَانِيِّ أَنَّهُ قَالَ قَالَ الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ رَأَيْتُ فِي بَدَايَةِ أَمْرِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا بَنِي لِمَ لَا تَتَكَلَّمُ عَلَى الْعِبَادِ فَقُلْتُ يَا بَنِي أَنَا رَجُلٌ أَعْجَبِي كَيْفَ أَتَكَلَّمُ عَلَى فَصَحَاءِ بَعْدَادٍ فَقَالَ أَنْتَ فَالكَ فَفَتَحْتَهُ فَتَفَلَّ فِي فِي سَبْعًا وَقَالَ تَكَلَّمْ عَلَيْهِمْ فَادْعُهُمْ إِلَى سَبِيلِ الرَّشَادِ فَقُلْتُ وَحَضَرَ النَّاسُ فَارْتَجَّ عَلَيَّ فَرَأَيْتُ عَلِيًّا كَرَّمَ اللَّهُ وَجْهَهُ يَقُومُ بَيْنَ يَدَيَّ فَقَالَ يَا بَنِي لِمَ لَا تَتَكَلَّمُ فَقُلْتُ

يَا أَبَتِ ارْتَجِعْ عَلَيَّ فَقَالَ افْتَحْ فَانْفَتَحَتْهُ فَتَقَلَّ
 فِيَّ فِي سِتِّئَاتِي لَمْ لَمْ تَكْمَلْهَا سَبْعًا فَقَالَ
 أَدْبَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلْتُ
 اتَكَلَّمُ عَلَيْهِمْ مَا أَلْقَى إِلَيَّ ○ وَعَنْ أَبِي الْقَاسِمِ
 أَنَّهُ قَالَ سَمِعْتُ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ مَنْ
 اسْتَعَاثَ بِي فِي كُرْبَةٍ كَشَفْتُ عَنْهُ ○ وَمَنْ
 نَادَى بِاسْمِي فِي شِدَّةٍ فَرَجَّتْ مِنْهُ ○ وَمَنْ تَوَسَّلَ
 بِي إِلَى اللَّهِ تَعَالَى فِي حَاجَةٍ ○ قَضَيْتُ لَهُ بِإِلَّا
 لِحَاجَةٍ ○ وَعَنِ الشَّيْخِ أَبِي اللَّطِيفِ أَنَّهُ قَالَ
 كَانَ شَيْخُنَا رَضِيَ اللَّهُ عَنْهُ
 يَقُولُ إِنَّمَا اتَكَلَّمْتُ عَنْ يَقِينٍ ○ عَلِيٌّ وَفَقِيٌّ أَمْرٌ
 مِنَ اللَّهِ تَعَالَى مُبِينٌ ○ أَنْطَقُ فَأَنْطَقُ وَأُعْطَى
 فَأُفْرَقُ ○ وَأَوْمَرُ فَأَفْعَلُ ○ وَأُبَدَّلُ فَأَبْدَلُ ○ وَ
 الْعَهْدَةُ عَلَى مَنْ أَمَرَنِي ○ وَالشَّبَعَةُ عَلَى مَنْ زَجَرَنِي
 تَصْدِيقُكُمْ بِي نِعْمَ الْبِضَاعَةُ وَتَكْذِيبُكُمْ
 بِي سُمْ السَّاعَةِ ○ وَسَبَبُ ذَهَابِ دُنْيَاكُمْ
 وَعِقَابُ عُقْبَاكُمْ ○ وَلَوْلَا لِحَامُ الشَّرِّعِ عَلَيَّ
 لِسَانِي لَأَخْبَرْتُكُمْ بِمَا تَأْكُلُونَ وَبِمَا فِي
 بُيُوتِكُمْ تَفْعَلُونَ ○ أَنْتُمْ بَيْنَ يَدَيَّ كَالْقَوَارِيرِ

أَرَى مَا فِي صَمَائِكُمْ ○ وَأَبْصُرُ مَا فِي سَرَائِكُمْ ○
 وَعَنْ وَالِدِ الشَّيْخِ أَبِي النَّجِيبِ أَنَّهُ قَالَ قَالَ
 الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِلشَّيْخِ حَمَادٍ لَعَنَ
 أَعْطَانِي اللَّهُ مَنْرَلَةً عِنْدَهُ لِأَخْذِنَ مِنْهُ
 عَهْدًا لِمُرِيدِي إِلَى يَوْمِ التَّنَادِ ○ أَنْ لَا يَمُوتَ
 أَحَدُهُمْ إِلَّا عَلَى تَوْبَةٍ مِنَ الْفُسَادِ ○ وَلَا كُونَ
 صَامِنًا لَهُمْ فِي يَوْمِ الْمَعَادِ ○ فَقَالَ الشَّيْخُ حَمَادٌ
 أَشْهَدَنِي اللَّهُ تَعَالَى أَنَّهُ سَيُعْطِيهِ ذَلِكَ ○
 وَيَسْتَظِلُّ جَاهُهُ عَلَيْهِمْ هُنَاكَ ○ وَعَنِ الشَّيْخِ
 عَلِيِّ أَنَّهُ قَالَ وَافَيْتُ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُوَ
 يُصَلِّي فَوْقَ سَطْحِ مَدْرَسَتِهِ صَاحِبًا ○ وَنَظَرْتُ
 إِلَى الْفَضَاءِ فَإِذَا فِيهِ مِنْ رِجَالِ الْغَيْبِ أَرْبَعُونَ
 صَفًّا فِي كُلِّ صَفٍّ سَبْعُونَ رَجُلًا حَافِيًا ○
 فَقُلْتُ أَلَا تَجْلِسُونَ فَقَالُوا لَاحْتِي تَنْقُضِي
 صَلَاتَهُ وَيَا دُنْ لَنَا حَامِيًا ○ فَإِنَّ يَدَهُ عَلَيَّ
 أَيْدِينَا وَقَدَمَهُ عَلَيَّ رِقَابِنَا وَحُكْمَهُ
 لَا يَزَالُ عَلَيْنَا جَارِيًا ○ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَيَّ
 سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَعَلَى مَنْ صَحَبَهُ وَنَابَ
 مَنَابَهُ وَقَامَ مَقَامَهُ فِي قَالِهِ وَفَعَالِهِ وَحَالِهِ وَسِرِّهِ ○

அழைத்தால் அவருக்கேற்பட்ட கொடுமை நீக்கப்படும். தேவையின்போது ஒருவர், என்னை வைத்து, அல்லாஹ்விடம் 'வஸீலா' தேடினால் - பிடிவாதம் இல்லாமல் அவர் தேவை நிறைவேற்றப்படும்.

ஷெய்கு அபுல் லத்தீப் என்பவர் அறிவிக்கிறார்: நமது ஷெய்க் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். "நிச்சயமாக நான் பேசுவது உறுதியான விஷயத்தைக் குறித்து மட்டுமே. அல்லாஹ் விலிருந்து எனக்குக் கிடைக்கும் உறுதியான உத்தரவுக்கு ஏற்பவே நான் பேசுவேன். நான் பேசவைக்கப்படுவதால் பேசுகிறேன். எனக்கு வழங்கப்படுவதை நான் பகிர்ந்தளிக்கிறேன். எனக்கு ஏவப்படுவதைச் செய்கிறேன். எனக்குச் செலவளிக்கப்படுவதை நான் செலவளிக்கிறேன். (நான் சொல்லும் சொற்களுக்கும் செய்யும் செயல்களுக்கும்) என்னை ஏவியவனே பொறுப்பாளி யாவான். என்னை செய்ய வேண்டாமென்றோ, சொல்ல வேண்டாமென்றோ அதட்டியவனின் மீதுதான் (என் சொல் செயலின்) எதிர்விளைவு, அமையும். என்னை உண்மைப்படுத்துவது உங்களின் (வாழ்க்கையெனும்) வர்த்தகச் சரக்கு ஆகும். என்னைப் பொய்யாக்குவது, உங்களை உடனடிக் கொல்லும் விஷம் ஆகும். உங்களின் இம்மை (வாழ்வு இல்லாமல்) போவதற்கும், மறுமையில் தண்டனைக்கும் இதுவே காரணமாகும். ஷரீஅத்தின் கடிவாளம், என் நாவில் போடப்படவில்லையென்றால் உங்கள் வீடுகளிலிருந்து நீங்கள் செய்யும் செயல்களையும் உண்ணும் உணவுகளையும் உங்களுக்கு எடுத்துரைத்திருப்பேன். எனக்கு முன்னர், நீங்களெல்லாம் பளிங்குக் கண்ணாடிகள் போலாவீர். உங்களின் உள்ளங்களிலிருப்பதை நான் பார்க்கிறேன். உங்களின் அந்தரங்கங்களை நான் நோட்டமிடுகிறேன்.

ஷெய்கு அபுன் னஜீப் என்பவரின் தந்தையார் அறிவிக்கிறார். ஷெய்கு ஹம்மாது அவர்களைப் பார்த்து, நமது ஷெய்க் அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ் அவனிடத்தில் எனக்கொரு பதவியைத் தந்தால் - 'ஒருவருக்கொருவர் உதவிக்கழைக்கும் மறுமைநாள் வரை வாழும் என் முரீதுகளில் எவருமே, குழப்ப நிலையிலிருந்து பாவமன்னிப்புக் கேட்டே தவிர மரணிக்கக் கூடாது!' என்ற ஒரு உறுதிமொழியை நிச்சயமாக நான் அல்லாஹ்

ஒன்பதாம் ஹிக்காயத்து

'உமறுல் கைமானீ' என்ற பெரியார் கூறினார்: நமது ஷெய்க் அவர்கள் (தன் அனுபவமொன்றை, கீழ்க்கண்டவாறு விவரித்துக்) கூறினார்கள். என் தொடக்க நிலையில் நான் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டபோது அவர்கள் என்னிடம், "அருமை மகனே! (பேரரே!) அடியார்களுக்கிடையில் ஏன் பேசாமலிருக்கிறீர்?" என்று கேட்டபோது, நான் அதற்குப் பதிலளிக்கையில் "என்னருமைத் தந்தையே! (பாட்டனாரே!) நான், அரபியல்லாத பிற மொழியைச் சார்ந்தவன். பக்தாதின் இலக்கிய வல்லுனர்களிடையே என்னால் எப்படிப் பேசவியலும்?" எனக் குறிப்பிட்டேன்.

அதற்கு அவர்கள், "உன் வாயைத் திற!" என்றதும், நான் வாயைத் திறக்கவே அதில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். பின் 'மக்களிடையே பேசு! நேர்வழியின்பால் மக்களை அழைத்திடுக!' என்றார்கள். எனவே, மக்கள் வருகை தந்த நிலையில் நான் (உரையாற்ற) அமர்ந்தவுடன், எனக்குத் திணறல் ஏற்பட்டது. அப்போது அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (அன்னாரின் திருமுகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்துவானாக!) என் முன்னர் நின்று, 'அருமை மகனே! ஏன் பேசாமலிருக்கிறீர்?' என்று என்னிடம் கேட்பதாக ஒரு காட்சி கண்டேன். அதற்கு நான், "அருமைத் தந்தையே! எனக்குத் திணறல் ஏற்படுகிறதே!" என்றேன். அப்போது அவர்கள், 'உன் வாயைத் திற!' என்றதும் நான் வாயைத் திறக்கவே அதில் ஆறு முறை உமிழ்ந்தார்கள். அப்போது நான், "உமிழ்வதை ஏழு முறையாக - தாங்கள் முழுமைப்படுத்தாதது ஏன்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வின் தூதருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையே காரணம்' என்றார்கள். பின், என் உள்ளத்தில் இடப்பட்ட ஞானச் செய்திகளையெல்லாம் மக்களிடையே பேசத் தொடங்கினேன்.

அபுல் காஸிம் என்ற பெரியார் அறிவித்தார்கள்: நமது ஷெய்க் அவர்கள் கூறினார்கள். "ஒருவர், துயரத்தின் போது என்னிடம் பாதுகாப்புத் தேடினால் அவரின் துயரம் அகற்றப்படும். கொடுமையை அனுபவிக்கும்போது, என் பெயரை ஒருவர்

10- வது பைத்து

يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِيِّ وَسَلِّمْ
وَالْآلِ وَالصَّحْبِ وَغُوثِ اعْظِمِ

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார், தோழர்கள் மற்றும் கவ்துல் அஃழம் (ரலியல்லாஹு அன்ஹு) மீதும் இறைவா! அருளும் அமைதியும் பொழிவாயாக!

طُوبَى لِطُلَّابِ الْجَنَابِ الْأَكْرَمِ
أَعْنِي جَنَابِ الْقُطْبِ غُوثِ اعْظِمِ
السَّيِّدِ الْحَسَنِيِّ بِأَزْأَشْهَبِ
مَتَّفُؤْلِ ظُهُ حَيْدِرِ رَبِّتْ كَلِمِ

பேச்சாற்றல் பெற்றிடப் பெருமானார் தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களாலும் ஹஜ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களாலும் வாயில் உமிழப்பட்ட உத்தமரும், சக்திமிக்க இராஜாளியும் ஹஸனார் (ரலியல்லாஹு அன்ஹு) குலத்து நாதருமாகிய குத்பான - கவ்துல் அஃழம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சங்கை மிக்கத் திருச்சன்னிதானத்தை தேடுவோர்க்கு மங்களம் பொங்குக!

விலிருந்து பெற்றுக்கொள்வேன். அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக நான் பொறுப்பாளியாவேன்" என்று நமது ஷெய்க் அவர்கள், ஷெய்க் ஹம்மாதைப் பார்த்துக் கூறியவுடன் - ஷெய்க் ஹம்மாது நமது ஷெய்கிடம், "நீர் கேட்பதை நிச்சயமாக அல்லாஹ் உமக்குக் கொடுப்பான். உமது தலைமைப் பதவி மறுமையில் முரீதுகளுக்கு நிழல் வழங்கும்!" என்பதற்கு அல்லாஹ் என்னை சாட்சி ஆக்கினான் என்று கூறினார்கள்.

ஷெய்க் அலி எனும் பெரியார் அறிவிக்கிறார்: நமது ஷெய்க் அவர்கள் தன் மதரஸாவின் மேல் தளத்துத் திறந்தவெளியில் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை நான் பார்க்கும் போது ஆகாய வெளியை நோட்டமிட்டேன். அந்நேரம் புறப் பார்வையில் படாத மறைமுக மாமனிதர்கள், காலணியற்றவர்களாக வரிசையொன்றிற்கு எழுபது பேர் வீதம் நாற்பது வரிசைகளில் நின்றிருந்த காட்சியைக் கண்டு, "நீங்களெல்லாம் அமரக் கூடாதா?" எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஷெய்க் அவர்களின் தொழுகை முடிந்து, எங்களைக் காத்திட அவர்கள் அனுமதி வழங்கும் வரை நாங்கள் உட்காரமாட்டோம். ஏனெனில் எங்களின் கைகளின் மேல் அவர்களின் திருக்கரம் அமைந்திருக்கிறது. எங்களின் பிடரிகளின் மீது அவர்களின் பாதம் பதிந்திருக்கிறது. அவர்களின் தீர்ப்பு, எங்களின் மீது செல்லுபடியாகிக் கொண்டேயிருக்கிறது" என்று பதிலுரைத்தனர். நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் கிளையார், தோழர்கள், பிரதிநிதிகள் மீதும் அவர்களின் சொல், செயல், நிலை, இரகசியம் ஆகிய அனைத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருத்தலத்தில் நிற்பவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் சொரிந்தருள்வானாக!



كَمْ مِنْ رِجَالٍ الْغَيْبِ صَفُّوا خَلْفَهُ
مُسْتَكْمِلِينَ لِفَيْضِهِ الْمُسْتَقْسَمِ
وَلَكُمْ خَوَارِقٌ قَبْلَ بَعْدِ ظُهُورِهِ
ظَهَرَتْ وَبَعْدَ مَمَاتِهِ الْمُسْتَحْتَمِ

ஷைகு அவர்களால் பகிர்ந்தளிக்கப்படும் அருள்மழையை முழுமையாகத் தேடியவர்களான நிலையில் அவர்களுக்குப் பின்னால் மறைமுகமாக வாழும் மாமனிதர்கள் எத்தனையோ பேர் அணிவகுத்து நின்றனர். ஷைகு அவர்களின் உதயத்திற்கு முன்னரும் பின்னரும், அவர்களுக்கு இன்றியமையாததாக ஆக்கப்பட்ட மறைவுக்குப் பின்னரும் வழக்கத்திற்கு மாற்றமான எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்தன.

صَلَّى إِلَهِ عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى
وَالْأَلِ وَالْأَصْحَابِ كُلِّ الْمُسْلِمِ
وَعَفَا عَنِ الْمُدَّاحِ عَبْدِ الْقَادِرِ
سُلْطَانَ كُلِّ الْأَوْلِيَاءِ الْمُعْظَمِ

தெளிவாக்கப்பட்ட திருநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அன்னாரின் கிளையார், மற்றும் தோழர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நாயன் நல்லருள் பொழிவானாக!

وَهُوَ الَّذِي مَنْ كَانَ نَادِيًّا بِاسْمِهِ
فِي شِدَّةٍ يَنْجُوا بِغَيْرِ تَنْجِيمِ
وَمَنْ تَوَسَّلَ فِي لُبَانَتِهِ بِهِ
قُضِيَتْ وَلَوْ كَانَتْ بِبِحْرِ الْقَلْزَمِ

கடுந்துயரின் போது அவர்களின் திருநாமத்தைக் கூறி உதவிக்கு அழைப்போர்களை தவனை வைக்காமல் அவர்கள் காப்பாற்றுவார்கள். செங்கடலின் அளவுக்குத் தேவைகள் ஒருவருக்கிருந்தாலும், அவர்களின் பொருட்டால் 'வஸ்லா' தேடுவோர்க்கு அந்தத் தேவைகள் நிறைவேற்றப்படும்.

بَلْ إِنَّهُ لَمْ يَقْطَعْ فِعْلُهُ
إِلَّا بِإِذْنِ إِلَهِهِ الْمُتَكَلِّمِ
عَهْدًا لَهُ أَنْ لَا يَمُوتَ مَرِيْدُهُ
إِلَّا عَلَى مَا تَابَ مِنْ مُسْتَأْتَمِ

ஆனால், பேசுகின்ற பேரிறையோனின் அனுமதியின்றி தன்னுடைய எந்தச் செயலையும் அவர்கள் அறவே செய்யவில்லை. தன் முரீதுகள் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரிய நிலையிலேயே தவிர மரணிக்கவே கூடாதென அவர்கள் தன் இறைவனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இறைநேசர்களுக்கெல்லாம் மன்னரான மகத்துவ
மாக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிர் (ரலியல்லாஹு
அன்ஹு) அவர்களைப் புகழ்ந்தோர்களுக்கும்
அல்லாஹ்வின் மன்னிப்பு உண்டாகுக!

وَالسَّامِعِينَ لَهُ وَمَنْ هُوَ حَاضِرٌ
مَعَ مُطْعِمِيهِمْ لِلْغِيَاثِ الْكَرِيمِ

அப்புகழ்ச்சியைக் கேட்போர்களுக்கும், அந்தச்
சபைக்கு வருகை தந்தோர்களுக்கும், கண்ணியம்
மிக்க காவலராம் கவ்துல் அஃழும் (ரலியல்லாஹு
அன்ஹு) அவர்களுக்காக சபையோர்க்கு உணவளித்
தோர்களுக்கும் இறைமன்னிப்பு உண்டாவதாக!

اللَّهُمَّ إِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِأَنْبِيَائِكَ الْعِظَامِ
وَأَوْلِيَاءِكَ الْكَرَامِ ○ يَحْيَى بْنُ أَكْثَمٍ ○ وَ
إِبْرَاهِيمَ ابْنَ أَدَهْمٍ ○ وَالرَّبِيعَ ابْنَ خَيْثَمٍ ○
وَالْفُضَيْلَ ابْنَ عِيَاضٍ ○ وَحَبِيبَ النَّجَّارِ ○ وَ
مَنْصُورَ ابْنَ عُمَارٍ ○ وَمَالِكَ ابْنَ دِينَارٍ ○ وَعَازِ
الْبَكَارِ ○ وَثَابِتَ الْبُنَائِيَّ ○ وَطَاوُسَ لَيْمِيَّ ○
وَعَبْدَ الرَّحْمَنِ الْمَدَنِيَّ ○ وَأُوَيْسَ الْقُرْنِيَّ ○ وَبَا
عَلِيَّ الرَّاسُوقِيَّ ○ وَبِاسْحَقَ الْفَارُوقِيَّ ○ وَشَيْبَانَ
الرَّاعِيَّ ○ وَدَهْمَانَ الْكَلَاعِيَّ ○ وَسُفْيَانَ الثَّوْرِيَّ

وَذِي النُّونِ الْمِصْرِيَّ ○ وَسَعْدُ وَنَ الْمَجْنُونِ ○
وَالْبَهْلُولِ الْمَفْتُونِ ○ وَالْمُحِبِّ الشَّعْنُونِ ○
وَشَقِيقِ الْبَلْخِيِّ ○ وَمَعْرُوفِ الْكَرْخِيِّ ○
يَحْيَى ابْنَ مُعَادٍ ○ وَبَا عَمْرٍ الْخَلَّادِ ○ وَسُهَيْلِ
الْوَرَادِ ○ وَسَرِيَّ السَّقَطِيِّ ○ وَبَا عَبْدِ اللَّهِ النَّفْطِيِّ
وَالشَّيْخِ نِظَامِيِّ ○ وَبَا يَزِيدَ الْبِسْطَامِيِّ ○ وَبَا
تُرَابِ النَّخْشَبِيِّ ○ وَمَنْصُورَ الْحَلَّاجِ ○
وَمُرْزُوقَ الْكُفَّافِ ○ وَالشَّيْخَ أَحْمَدَ الزُّبَيْعِيِّ ○
وَأَبِي هَاشِمِ الْقُرَيْبِيِّ ○ وَالشَّيْخَ مُحَمَّدَ الدِّينِ
ابْنَ عَرَبِيِّ ○ وَسَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدَ الدِّينِ
عَبْدَ الْقَادِرِ الْجِيلَانِيِّ ○ وَرَابِعَةَ الْعَدَوِيَّةِ ○
وَمَيْمُونَةَ الْبَدَوِيَّةِ ○ وَشَعْوَانَةَ الْبَصْرِيَّةِ ○
وَنَفَيْسَةَ الْمِصْرِيَّةِ ○ وَرَابِعَةَ الْكُرْدِيَّةِ ○
وَرَبِيعَةَ الْحَبَشِيَّةِ ○ وَسَعْدُ وَنَةَ الْمَجْنُونَةِ ○
وَتُحْفَةَ الْمَحْكُومَةِ ○ وَغَيْرَهُمْ مِنْ عِبَادِ
اللَّهِ الَّذِينَ اصْطَفَى أَنْ ارْتَفَقْنَا اتِّبَاعَ نَبِيِّكَ
مُحَمَّدِ بْنِ الْمُصْطَفَى ○ وَصَلِّ عَلَيْهِ وَعَلَى آلِهِ
أَهْلِ الصِّدْقِ وَالْوَفَا ○ مَا سَعَى بَيْنَ الْمَرْوَةِ
وَالصَّفَا ○ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ○

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்வழியைப் பின்பற்றும் நல்வாய்ப்பைத் தந்தருளுமாறு உன்னிடம் வஸீலா தேடுகிறோம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், வாக்குறுதி நிறைவேற்றும் வாய்மையாளர்களான அவர்களின் கிளையார்கள் மீதும் 'ஸஃபா', 'மர்வா' மலைக்குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுகிறவர்கள் தொங்கோட்டம் ஓடும் காலமெல்லாம் நீ அருள் புரிவாயாக! அனைத்துலகங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகுக!

11- வது பைத்து

مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِمًا اَبَدًا

يَا صَفْوَةَ الْاَحْرَارِ
يَا سُوَّةَ الْاَبْرَارِ
يَا قُدْوَةَ الْاَخْيَارِ
اِكْشِفْنَا الْاَسْرَارِ

சங்கையுடையோர்களிலேயே தெளிவு பெற்றவரே! நல்லோர்களின் முன்மாதிரியே! சிறந்தவர்கள் பின்பற்றத் தக்கவரே! ஆன்ம இரகசியங்களை எங்களுக்காகத் திறந்திடுவீராக!

வஸீலா துஆ

யா அல்லாஹ்! மகத்துவம் மிக்க உன் நபிமார்கள், கண்ணியம் வாய்ந்த உன் நேசர்கள் அனைவரின் பொருட்டால் நாங்கள் உன்னிடம் வஸீலா தேடுகிறோம். குறிப்பாக மகான்களான யஹ்யா-பின்-அக்தம் (ரலி), இப்ராஹீம் இப்னு அத்தஹம் (ரலி), ரபீஃ இப்னு கைதம் (ரலி), ஃபுழைல் இப்னு இயாழ் (ரலி), ஹபீபுன்னஜ்ஜார் (ரலி), மன்ஸூர் இப்னு உம்மார் (ரலி), மாலிக் இப்னு தீனார் (ரலி), காஸில் பக்கார் (ரலி), ஸாபித்துல் புனானீ (ரலி), தாலூஸில் யமனிய்யி (ரலி), அப்துர்ரஹ்மானில் மதனிய்யீ (ரலி), உவைஸுல் கர்னீ (ரலி), பா அலிய்யிர் ராஸுக்கி (ரலி), பா இஸ்ஹாக்கில் ஃபாஹூக் (ரலி), ஷைபானூர் ராஈ (ரலி), தஹ்மானுல் குலாஈ (ரலி), ஸுப்பானுத் தவ்ரிய்யீ (ரலி), தின்னூனில் மிஸ்ரீ (ரலி), ஸஃதூனில் மஜ்னூன் (ரலி), புஹ்லூரில் மஃப்த் தூன் (ரலி), முஹிப்புஷ் ஷஃனூன் (ரலி), ஷக்ருல் பஸ்கீ (ரலி), மஹ்ராஃபில் கர்கிய்யீ (ரலி), யஹ்யப்னு முஆத் (ரலி), பா அம்ரில் கல்லாது (ரலி), ஸுஹைலுல் வர்ராது (ரலி), ஸரிய்யுஸ் ஸிக்தீ (ரலி), பா அப்தில் லாஹின் னஃபதிய்யி (ரலி), ஷைய்குன் னிழாமீ (ரலி), பா யஸ்துல் பிஸ்தாமீ (ரலி), பா தூறாபின் னக்ஷபிய்யி (ரலி), மன்ஸூரில் ஹல்லாஜ் (ரலி), மர்ஸூகில் கஃஃஃபாஃஃ (ரலி) ஷெய்கு அஹ்மதஸ் ஷைலஈ (ரலி), அபூ ஹாஷிமில் குறபிய்யி (ரலி), ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபிய்யீ (ரலி), ஷையிதினா மல்லானா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) ஆகிய இறைநேசச் செல்வர்களின் பொருட்டால் உன்னிடத்தில் வஸீலா தேடுகிறோம்.

மேலும் இறைநேசச் செல்வியர்களான ராபியத்துல் அதலிய்யா (ரலி), மைமூனத்துல் பதலிய்யா (ரலி), ஷஃவானத்துல் பிஸ்ரிய்யா (ரலி), நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா (ரலி), ராஇஹத்துல் குர்திய்யா (ரலி), றைஹானத்துல் ஹபஷிய்யா (ரலி), ஸஃதூனத்தில் மஜ்னூனா (ரலி), துஹ்ஃபத்துல் மஹ்கூமா (ரலி) ஆகிய புண்ணியவதிகளின் பொருட்டால் மற்றும் அல்லாஹ்வாகிய நீ தேர்ந்தெடுத்த ஏனைய நல்லடியார்களின் பொருட்டாலும் நாங்களெல்லாம் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர் முஹம்மது நபி

إِنَّا أُولُو الْهَفْوَاتِ
مِنْ حُبِّنَا الشَّهَوَاتِ
وَقَفُونَا الْخُطَوَاتِ
لِلْحَارِثِ الْغَرَارِ

நிச்சயமாக நாங்கள் இச்சைகளின்பால் நேசம்
வைத்த காரணத்தினாலும், ஏமாற்றுவதில் வல்ல
இப்லீஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற
காரணத்தினாலும் துயரங்கள் உடையவர்களானோம்.

وَنَحْنُ كَالْأَشْبَاحِ
وَذِكْرُكَ الْآرْوَاحِ
لَوْلَا هُ لَا إِفْلَاحِ
لِلْحَبِيبِ وَالْأَبْشَارِ

நாங்கள் உடல்களைப் போன்றவர்கள். தங்களின்
நினைவு இந்த உடல்களுக்கு உயிர்களாகும்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் இந்த நினைவு
இல்லையெனில் வெற்றியில்லை.

أَنْتُمْ غِيَاثُ النَّاسِ
عَنْ خُطْفَةِ الْخَنَاسِ
بِالْحِفْظِ لِلْأَنْفَاسِ
فَارْفَعْ لَنَا الْأَسْتَارِ

மனதில் ஊசலாட்டம் ஏற்படுத்தும் கன்னாஸாகிய
ஷைத்தான் இறாய்ச்சி எடுக்காமல் மூச்சுக்களைப்
பேணுவதின் மூலமாக மக்களைக் காப்பவர் தாங்கள்
ஆவீர்! எனவே திரைகளை எங்களுக்காக
நீக்குவீர்களாக!

إِنَّا لَكَ الْغُلْمَانُ
رَاجُونَكَ لِلْإِحْسَانِ
رَمَقْنَا لَنَا الرِّضْوَانِ
رَفْقَانَا مُخْتَارِ

நிச்சயமாக நாங்கள் தங்களின் அடிமைகள்
ஆவோம். தங்களின் நலம் புரிதலையடைய
விரும்புகிறோம். திருப்தியை எங்களுக்கு
வழங்கிடுவீராக! தேர்ந்தெடுக்கப்பட்டவரே!
எங்களிடம் மென்மையாக நடந்து கொள்வீர்களாக!

بُشْرَى لِمَنْ قَدَّزَارُ
رَوْضَ الْوَلِيِّ الْبَارِ
بِالْحِفْظِ عَنِ أخطَارِ
بَلْ عَنِ عَذَابِ النَّارِ

நன்மைகள் வழங்கும் நேசரின் நினைவிடச் சோலையை (கப்றை) தரிசிப்பவர்க்கு இடறுகளி லிருந்து மட்டுமல்ல - எரி நரகின் தண்டனையி லிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கிறது என்ற நற்செய்தி உண்டாகுக!

هَذَا ذَمِيمُ الْحَالِ
فَحَمُودٌ ذُو الْأَثْقَالِ
يَرْجُو نَدَاكَ الْبَالِ
خَذُهُ عَنِ الْأخطَارِ

பாவச் சுமைகளையுடைய மஹ்மூது (தீபி) எனும் இவன், இழிந்த நிலையுடையவன் ஆவான். தங்களின் உளமார்ந்த அருளுக்கு இவன் ஆசிப்பதால், இடறும் நிலைகளில் வீழ்ந்திடாமல் இவனைப் பிடிப்பீர்களாக!

بَلْ نَحْنُ كَالْأشجارِ
أَنْتُمْ لَهَا الْأَمْطَارُ
لَا يُوجَدُ الْأَشْمَارُ
إِلَّا مِنْ الْأَمْطَارِ

மேலும் நாங்கள் மரங்களைப் போன்றவர்கள். தாங்கள் அவற்றிற்கு மழைகளாவீர். மழைகளின் மூலமாகவே தவிர கனிகள் உற்பத்தி செய்யப்பட மாட்டா!

وَمَسَّنَا الْحَاجَاتُ
جِئْنَاكَ بِالْمُرْجَاتِ
فَأَوْفِ كَيْلَ نَجَاةٍ
لَنَا أَوْ لِي الْأَعْسَارِ

தேவைகள் பல எங்களைத் தீண்டியதால் செல்லாக் காசுகளை தங்கள் முன்னர் கொண்டு வந்தோம். எனவே, சிரமப்படுவோர்களாகிய எங்களுக்கு தாங்கள் வழங்கும் ஈடேற்றத்தின் அளவை நிறைவு படுத்தித் தருவீராக!

أَدْخِلْهُ فِي الْأَحْزَابِ
وَاعِدُدْهُ فِي الْأَصْحَابِ
وَاقْبَلْهُ مِنْ أَحْبَابِ
يَا عَالِي الْمَقْدَارِ

தரத்தால் உயர்ந்தவரே! இவனைத் தங்களின் அணியில் புகுத்துவீராக! தங்கள் தோழர்களில் ஒருவனாக இவனைக் கணிப்பீராக! தங்கள் நேசர்களில் ஒருவனாக இவனை ஏற்பீராக!

صَلِّ عَلَى الْمُخْتَارِ
وَالْإِلِّ وَالْأَعْتَارِ
وَالصَّحْبِ وَالْأَنْصَارِ
مَوْلَاهُمُ السَّتَّارِ

தேர்தெடுக்கப்பட்ட திருநபி மீதும், அவர்களின் கிளையார், வழித்தோன்றல்கள், தோழர்கள், துணையார்கள் ஆகியோர் மீதும் - குற்றங்களை மறைக்கும் குணசீலனாகிய - இவர்களின் எஜமான் அருள் புரிவானாக!

وَمَا لِنَاذِي الْعَارِ
شَيْءٌ مِّنَ الْأَذْخَارِ
إِلَّا الْيُودَادُ الْقَارِ
مِنْهُ لَكُمْ سِمَسَارُ

தங்களின்மீது இவன் வைத்திருக்கும் இவனுடைய - உங்களுக்குத் தெரிந்த - இவனுடைய மாறாத நிலையான அன்பைத் தவிர வேறு எந்த சேமிப்பு நிதியும் இந்தக் குறையானனிடம் இல்லை.

إِحْفَظْهُ مِنْ عَاهَاتٍ
وَاحْرُسْهُ عَنْ آفَاتٍ
تَقْضِي لَهُ الْحَاجَاتُ
تَمْحُو لَهُ الْأَوْزَارُ

இவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி, இடையூறுகளிலிருந்து காத்தருள்வீராக! இவனுடைய தேவைகளை நிறைவேற்றி, இவன் பாவங்களை மாய்த்திடுவீராக!

وَجُمْلَةَ الْأَوْلَادِ
بِالنَّسْلِ وَالْإِرْشَادِ
وَزُمْرَةَ الْأَوْثَادِ
وَسَائِرِ الْأَبْرَارِ

சந்ததி மூலமாகவும், வழிகாட்டல் மூலமாகவும்
பிள்ளைகளாக அமைந்த அனைவர்க்கும், 'அவ்தாது'
எனும் ஆன்மீகச் செம்மல்களுக்கும் ஏனைய
நல்லோர்க்கும் இறைமன்னிப்பு உண்டாகுக!

மவ்லிது நிறைவு தூது!

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ بَعْدَ كُلِّ ذُرِّيَّةٍ
مِائَةَ أَلْفِ مَرَّةٍ ○ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ
بَعْدَ كُلِّ ذُرِّيَّةٍ مِائَةَ أَلْفِ مَرَّةٍ ○ وَبَارِكْ
وَسَلِّمْ وَارْضَ عَنْ سَادَاتِنَا أَصْحَابِ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ○ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ
إِيمَانًا يَصْلُحُ لِلْعَرْضِ عَلَيْكَ ○ وَإِقَانًا نَقِفُ

وَقَدَّسَ الْأَسْرَارَ
لَكُمْ وَلِلْأَخْيَارِ
مَنْ بَاءَ قَبْلَكَ سَارٌ
مَنْ جَاءَ بَعْدَكَ طَارٌ

உங்களுடையவும் உங்களுக்கு முன் (இவ்வுலகில்)
வந்து திரும்பியவர்கள், உங்களுக்குப் பின் (உலகிற்கு)
வந்து செல்லக்கூடியவர்கள் ஆகிய நன்மக்க
ளுடையவும் இரகசியங்களை இறைவன் தூய்மைப்
படுத்துவானாக!

عَفَى عَنِ الذُّكَّارِ
وَالسَّمْعِ الْحُضَّارِ
فِي حَلْقَةِ الْأَذْكَارِ
وَالْمُطْعِمِ الْمَدَارِ

ஷைகு அவர்களை நினைவு கூர்ந்து புகழ்வோர்க்கும்,
அந்தப் புகழ் மொழியைக் கேட்போர்க்கும் அவர்களை
நினைவு கூர்ந்து போற்றும் சபைக்கு வருகை
தந்தோர்க்கும், அந்தச் சபையோர்க்குத் தொடர்ந்து
உணவளித்தோர்க்கும் அல்லாஹ் மன்னிப்பை
வழங்குவானாக!

بِهِ فِي يَوْمِ الْقِيَامَةِ بَيْنَ يَدَيْكَ ○ وَعِصْمَةً
 تُنْقِذُنَا بِهَا مِنْ وَرَطَاتِ الذُّنُوبِ ○ وَرَحْمَةً
 تُطَهِّرُنَا بِهَا مِنْ دَنَسِ الْعُيُوبِ ○ وَعِلْمًا نَفْقَهُ
 بِهِ أَوْامِرَكَ وَنَوَاهِيكَ ○ وَفَهْمًا نَعْلَمُ بِهِ كَيْفَ
 نُنَاجِيكَ ○ اللَّهُمَّ اجْعَلْنَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ مِنْ
 أَهْلِ وِلَايَتِكَ ○ وَأَمْلًا قُلُوبَنَا بِنُورِ مَعْرِفَتِكَ ○
 وَكِحْلٍ عِيُونَ عَقُولِنَا بِإِثْمِدِ هِدَايَتِكَ ○ وَ
 اخْرُسْ أَقْدَامَ أَفْكَارِنَا مِنَ الْمُرُورِ بِمَوَاطِئِ السَّيِّئَاتِ ○
 وَامْنَعْ طُيُورَ أَنْفُسِنَا مِنَ الْوُقُوعِ فِي شَبَاكِ
 مُؤَبَقَاتِ الشُّبُهَاتِ ○ وَأَعِنَّا فِي إِقَامِ الصَّلَاةِ
 وَإِتْيَاءِ الزُّكُوفِ وَالصَّوْمِ عَلَى تَرْكِ الشُّهَوَاتِ ○
 وَامْحُ سُطُورَ سَيِّئَاتِنَا عَنْ جَرَائِدِ أَعْمَالِنَا
 بِأَيْدِي الْحَسَنَاتِ ○ اللَّهُمَّ كُنْ لَنَا حَيْثُ يَنْقَطِعُ
 الرَّجَاءُ مَتًّا ○ إِذَا أَعْرَضَ أَهْلُ الْوُجُودِ بِوُجُوهِهِمْ
 عَنَّا ○ حِينَ نَحْصُلُ فِي ظِلِّ الْحُودِ ○ رَهًا عَنِ
 أَفْعَالِنَا إِلَى يَوْمِ الشُّهُودِ ○ رَبَّنَا لَا تَوَاخِذْنَا إِنْ نَسِينَا
 أَوْ أَخْطَيْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرَ كَمَا حَمَلْتَهُ
 عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تَحْمِلْنَا مَا لَا طَاقَةَ
 لَنَا بِهِ ○ وَاعْفُ عَنَّا وَاعْفِرْ لَنَا وَارْحَمْنَا ○ أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا

عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ○ وَصَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى خَيْرِ
 خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ ○

யா அல்லாஹ்! எங்கள் நாயகம் முஹம்மது நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது
 அனைத்து அணுத்துக்கள்களிலிருந்துள்ள ஒவ்வொரு
 அணுத்துகளின் எண்ணிக்கைக்கு நூறு ஆயிரமாயிரம்
 தடவைகள் (பத்து கோடி) 'ஸலவாத்' எனும்
 அருள்புரிவாயாக! மேலும் எங்கள் நாயகம் முஹம்மது நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்
 கிளையார் மீதும் அனைத்து அணுத்துக்கள்களிலிருந்துள்ள
 ஒவ்வொரு அணுத்துக்களின் எண்ணிக்கைக்கு நூறு
 ஆயிரமாயிரம் தடவைகள் (பத்து கோடி) 'ஸலவாத்' எனும்
 அருள் புரிவாயாக! எங்களின் நாதர்களான ஸஹாபாப்
 பெருமக்களின் மீது அமைதியையும் அபிவிருத்தியையும்
 பொருந்திக் கொள்வாயாக!

யா அல்லாஹ்! உன்னிடம் நாங்கள் எடுத்துக்
 காட்டுவதற்கு இணக்கமான ஈமானையும், மறுமை நாளில்
 உன் முன்னிலையில் நாங்கள் நிற்பதற்கேற்ற உறுதிப்
 பாட்டையும் பாபச் சேற்றுக்குள் புதையாமல் எங்களை நீ
 விடுவிக்கும் பாதுகாப்பையும், குறைகளெனும் அழுக்கு
 களிலிருந்து எங்களை நீ தூய்மைப்படுத்தும், கருணை
 யையும் நாங்கள் விளங்கிக் கொள்ளும் அறிவையும்,
 'உன்னிடம் இரகசிய உரையாடல் (முனாஜாத்) செய்வது
 எப்படி? என்பதை நாங்கள் அறிந்து கொள்ளும்
 விளக்கத்தையும் உன்னிடம் நாங்கள் கேட்கின்றோம்.

யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் உன்
 நேசத்திற்குரியவர்களாக எங்களை நீ ஆக்குவாயாக!
 எங்கள் நெஞ்சங்களை உன் மெஞ்ஞானப் பேரொளியால்
 நிரப்புவாயாக! உன் நேர்வழியெனும் 'சுறுமாக்' கோலால்
 எங்களின் அறிவுக் கண்களுக்கு மை தீட்டுவாயாக!
 தீமைகள் கால் பதிக்கும் இடங்களில் நடக்காதவாறு
 எங்கள் சிந்தனைகளின் பாதங்களைப் பாதுகாத்திடு
 வாயாக! சந்தேகம் என்ற நாசவலைகளில் வீழ்ந்திடாமல்

இறைவா! எந்நேரமும் அனைவரையும் சூழும் உன் பேரருளால் முஹ்யித்தீன் மவ்லிது நிறைவுற்றது.

الرَّهْمَى أَحْفَظُ عَنِ الْبَلْوَى وَشَيْنِ
وَوَقَّفْنَا إِلَى الذِّكْرِ الرَّزِيِّنِ

இறைவா! சோதனையிலிருந்தும் அருவருப்பிலிருந்தும் காத்தருள்வாயாக! உயர்வான திக்ரைச் செய்திட எங்களுக்கு நல்லுதவி புரிவாயாக!

الرَّهْمَى قَوْعَزْمًا بِالْيَقِينِ
وَأَصْلِحْ كُلَّ أَفْسَادٍ قَرِينِ

இறைவா! திடமான எண்ணத்தை எமக்கு உறுதியுடன் பலப்படுத்துவாயாக! எங்களைச் சேரும் ஒவ்வொரு குழப்பத்தையும் சீர்படுத்துவாயாக!

الرَّهْمَى مِنْ بَالِ الْخَلْقِ الْحَسِينِ
وَجَنَّبْنَا الشُّرُورَ مِنْ اللَّعِينِ

இறைவா! அழகிய பண்பினால் எமக்கு நலம்புரிவாயாக! சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து எங்களை அகற்றுவாயாக!

எங்கள் ஆன்மப் பறவைகளைத் தடுத்திடுவாயாக! தொழுகையை நிலைநாட்டி, 'ஐக்காத்'தை வழங்கி, இச்சைகளைத் துறந்து நோன்பு வைத்திட எங்களுக்கு உதவுவாயாக! எங்கள் செயல்களிலுள்ள குற்றங்களால் ஏற்படும் எங்களின் தீமைகளின் வரிகளை நன்மைகளெனும் கைகளால் அழித்திடுவாயாக!

யா அல்லாஹ்! மண்ணறை இருட்டுக்களில் நாங்கள் இருக்கும்போது - எங்களை விட்டு - தம் முகங்களை மண்ணில் இருப்பவர்கள் திருப்பிவிட்டால் - எங்களிலிருந்து எதிர்பார்ப்பு முறிந்துவிடும்போது எங்களுக்கு நீ உதவியாளன் ஆவாயாக! எங்களின் இறைவா! நாங்கள் மறதியாக - அல்லது தவறுதலாக ஒரு செயலைச் செய்துவிட்டால் அதற்காக எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களின் முன்னோர்களின் மீது நீ சுமத்தியதுபோல் எங்களின் மீது பளுவைச் சுமத்திவிடாதே!

எங்கள் இறைவா! எங்களால் தாங்கவியலாதவற்றை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களைப் பொறுத்திடுவாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை காட்டுவாயாக! நீயே எங்களின் எஜமானன் ஆவாய்! நிராகரிப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! தன் படைப்பில் சிறந்தவரான - எங்கள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

இறைஞ்சல் தூஆ!

الرَّهْمَى تَمَّ مَوْلِدُ مُحَمَّدٍ الدِّينِ
بِمَنَّاكَ عَمَّا كَلَّا كُلَّ حِينِ

இறைவா! என் மார்க்க எதிரிகளையும் எங்கள் உலக எதிரிகளையும் விரைவில் அடக்குவாயாக!

إِلَهِي صَلِّ وَسَلِّمْ كُلَّ حِينٍ
عَلَى الْمُخْتَارِ هَادِيَنَا الْآمِينَ

இறைவா! நம்பிக்கைக்குரியவரும், எங்கள் வழிகாட்டியுமான - தேர்ந்தெடுக்கப்பட்ட திருநபி மீது உன் அருளையும் அமைதியையும் எல்லா நேரமும் பொழிவாயாக!

إِلَهِي ثُمَّ أَلِ أَهْلَ دِينِي
مَعَ الصَّحْبِ الْكِرَامِ وَمُحِبِّي دِينِي

இறைவா! 'மேலும் என் மார்க்கத்தவர்களான - நபிகளையார் மீதும், கண்ணியத்திற்குரியவர்களான தோழர்கள் மீதும், முஹ்யித்தீன் ஆண்டகை மீதும் அருள்புரிவாயாக!

يَا رَحْمَنُ يَا مَنَّانُ ارْحَمِ الْمُؤْمِنِينَ
رَضِيَ اللَّهُ رَبَّنَا عَنْ تَاجِ الْمُتَّقِينَ
غَوْثِنَا الْأَعْظَمِ عَبْدِ الْقَادِرِ مُحَمَّدِي دِينِي
بِرَكَّةٍ وَنِعْمَةٍ أَعْطَانَا جَمْعِينَ

إِلَهِي رِزْقَنَا وَسَّعْ وَدَيِّنِي
أَزِلْ وَقْنَا مِنَ الرُّهُولِ الْمُرْهِينِ

இறைவா! எங்கள் உணவை விசாலப்படுத்துவாயாக! என் கடனை நீக்குவாயாக! கேவலப்படுத்தும் (நாளின்) அமளியிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!

إِلَهِي ارْحَمْنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا
وَأَدْخِلْنَا جَنَّاتِنا ذَاتَ زُيْنٍ

இறைவா! கருணை காட்டுவாயாக! பிணக்குகளை இணக்கமாக்குவாயாக! அலங்காரமுடைய கவனங்களில் எங்களைப் புகுத்துவாயாக!

إِلَهِي اقْضِ الْحَوَائِجَ يَا مَعِينِي
سَأَلْنَاهَا إِلَيْكَ بِمُحْيِي دِينِي

இறைவா! என் உதவியாளனே! தேவைகளை நிறைவேற்றுவாயாக! முஹ்யித்தீன் ஆண்டகை பொருட்டினால் இவற்றை உன்னிடம் கோருகிறோம்.

إِلَهِي قَهْرِنِ أَعْدَاءِ دِينِي
وَدُنْيَانَا سَرِيعًا بِمُحْيِي دِينِي

அளவற்ற அருளாளனே! நலம்புரிபவனே! மூமின்களின் மீது கருணை காட்டுவாயாக! எங்களின் நாயனாகிய அல்லாஹ், எங்களின் மகத்துவம் மிக்க தலைவராகிய முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகிய பக்தர்களின் மகுடமான ஷைகை பொருந்திக் கொள்வானாக! எங்கள் அனைவருக்கும் அபிவிருத்தியையும் அருட்கொடையையும் தருவாயாக!

يَا اللَّهُ يَا مُعِينُ ارْحَمِ الْمَادِحِينَ
 غَوْثِنَا مُحَمَّدٍ الدِّينِ سَيِّدِ الصَّالِحِينَ
 وَارْضَ عَنْ دَسْتَكَيْرٍ وَهُوَ فَيْرَانُ فَيْرُ
 شَاهِ جَهَانَ عِلْمٍ كَثِيرٍ يَا بَصِيرُ يَا خَبِيرُ

யா அல்லாஹ்! உதவியாளனே! நல்லடியார்களின் தலைவர், எங்கள் காவலர் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களைப் புகழ்வோர்களின் மீது கருணை காட்டுவாயாக! நன்கு பார்ப்பவனே! ஆழமாய் அறிபவனே!! பாருலகப் பேரரசர், அகிலச் சக்கரவர்த்தி, ஞானிகளுக்கெல்லாம் மேலான மெய்த்ஞானி - கைபிடித்துக் கரைசேர்க்கும் கவ்துல் அஃமும் அவர்களைப் பொருந்திக் கொள்வாயாக!

وَصَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ
 أَجْمَعِينَ ○ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ○ آمِينَ ○

எங்கள் நாயகம் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அவர்களின் கிளையார், மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருளும் அமைதியும் சொரிந்த ருள்வானாக! அனைத்துலகங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியனவாகும். யா அல்லாஹ் எங்களின் இறைஞ்சலை ஏற்றுக் கொள்வாயாக.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கிந்த மவ்லிது கிறையருளால் நிறைவுற்றது!



www.mailofislam.com

கஸீத்துல் புர்தா, சுப்ஹான மௌலித்,
பத்ர் மௌலித், முஹ்யத்தின் மௌலித்,
பானத் சுஆத் போன்ற புகழ் மாலைகளின்
தமிழ் மொழிப்பெயர்ப்புகளை எமது
இணையத்தளத்தில் வாசியுங்கள்.

www.mailofislam.com